

வி. கோ. சூரியன்ராயன் சர்ஸ்திரியார், பி. ஏ.,
அவர்கள் இயற்றிய
நாற்கருதி



இரண்டாம் பகுதி

1

ஏ பாவ தி

அல்லது

கர்ணமற் போனமகள்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

To

THE HONORABLE JUSTICE

SIR S. SUBRAHMANYA AIYAR AVL., K.C.I.E.

THIS DRAMA

IS DEDICATED

As a token of respect and esteem

By the Author

உரிமையுரை

எழுச்சிக்கழி நேடிலடி யாசிரிய விருத்தம்.

சொல்வளர் மதுரைத் தொன்னகர் மணிதே

கோமிலங் தனர்க்குல விளக்கே

கல்வளஞ் சான்ற சுப்பிரமணிய

நம்பியே நியாயவான் மதியே

கல்விசேர் ரூபா வதியெனு நாலீக்

களிப்புடன் கையுரை கொடுத்து

மொல்வகை யுணர்தங் துட்பொரு ணேடி

யுரிமையிற் கொள்ளுதி யுவந்தே.

INTRODUCTION

Of the time-honoured trifurcation of Tamil Literature into Verse, Music, and the Drama, the last has few or no representatives while the first and the second have many. The positive want of ancient dramatic literature has been accounted for by the lovers of Tamil in various ways, which seem more or less fabulous to those who have any tincture of English education. That the Tamil-speaking population have included the histrionic art among the degraded arts of life, fit to be pursued by the wandering nomads, or by the dregs of societies, seems to point to the conclusion that the art should in course of time have degenerated and fallen into disrepute or lacked cultivation at the hands of men of genius. In either case, any attempt in that direction in these days of western culture cannot but add to the reputation of one who, with the necessary intellectual equipment, energy, and zeal, devotes his nights and days to it.

In Madras, as in the Mofussil, we often come across travelling troops of actors amusing audience with a variety of plays based on the three great magazines of poetic fiction, Ramayanam, Bharatam, and Kandapuram. They are for the most part comical, and abound in vulgar conceits and voluptuous songs, gratifying to the vicious, but bearing no literary value.

If any drama has seen the light, that mingles interest with instruction, it is the excellent *Manonmaniyan*, by the late lamented Professor Sundaram Pillai, M.A., published a few years ago. Eminently classical as it is in diction, metre, and matter, it is simply excellent in characterisation and plot evolution, and will do well on the boards.

As a drama, what *Manonmaniyan* is in verse, *Rupavati* is in prose. Though it is no praise to say that both are free from the Pigeon-Tamil which obtains so much even among the Scholars of Southern India, who however imbued with western knowledge and stirred up by western example from their wonted lethargy to a sense of national literature, only pander to the tastes of the low and the vulgar, our new-fledged writers would do well to consult, the choice and chaste diction of these two dramas if they would provide for their earnest readers opportunities of knowing what the classical Tamil is, and what great purposes it can be made to serve. Our Sastriar has in *Rupavati* pressed into his service, whenever necessary, the felicities of Tamil diction, pure and unmixed, and given the reading public not only an intellectual feast but so vivid a portraiture of the ways and manners of princes and people of the age of the literary Witenagemot in Madura that their imagination cannot but be quickened, exalted, and ennobled. If he has succeeded in this, as I verily believe he has, *Rupavati* fulfils the mission it was intended to fulfil,

The plot of the drama is as follows:—*Satguna*, king of Pandya, worsted in the battle of *Tirupparanguntram*, was taken captive with his wife and son, and all were shut in the royal gaol in Madura by the victorious *Surasena*, king of Chera. Believing that the presence of the royal prisoners in his capital might be a source of frequent troubles to him and his sovereignty, *Surasena* banished *Satguna* and his Queen *Sundari* and retained their son in durance. Advised by *Suchila*, his wise minister, who had been the minister of *Satguna* ere his exile, *Surasena* allowed the prince *Sundarananda* freedom of movement, and companions to mitigate the keenness of his misery. One evening, when the Zephyr played gently, *Sundarananda* with his two associates, *Sukumara* and *Chandramukha*, visited the park adjoining the palace, fell a-brooding upon the ills that might have overtaken his parents after their expulsion from the kingdom, sighed, sobbed, and fell into a swoon. At this moment of despair to the associates of the prince, there appeared in another part of the same garden Princess *Rupavati*, the only daughter of the victorious *Surasena* in company with *Ambujakshi* and *Kanakamalai* and who heard some cries of distress. The Princess, looking wistfully about for a time, discovered through a jasmine covert the handsome Prince with his head on the lap of *Sukumara*, who was seated under a *Madari-tree*, the trysting place of whispering lovers. A few minutes after, the Prince recovered from his swoon and would hasten to the gaol as it was late in the evening. But the Princess, having eyed the Prince in his faint, was so charmed by his person that she fell over head and ears in love with him, but let none of her companions know of this passion raging in her swelling bosom. She suppressed it, but it grew and grew till at last she neither ate nor dressed well. She repaired now and then to the park, the scene of their first love, and indulged in her reveries. Equally smitten was the Prince, but his thoughts of love had frequent interruptions at the thought of his dear parents in exile.

His parents, unaccustomed to travel on foot, went their way slowly and with fatigue, and his mother fainted. At this crisis a hunter appeared with a pail of water and helped *Satguna* to bring her back to her senses. When the Queen recovered, her lord and herself, escorted by the hunter, proceeded to the hermitage of *Jnanadipa*, where they were given bed and board by his disciple *A'tmanatha*. Soon as day broke, the recluse instructed his disciple to take his guests to the court of Chola and ask *Virendra* to give them accomodation and protection in his palace, and offered *Satguna* a rosary with the blessing that no ills would happen to them thereafter. With a due sense of gratitude for his kindness as well as for his hospitality the guests bade a hearty farewell to the hermit, and followed the cicerone of a disciple. He led them to the palace of Chola, where he delivered the message to *Virendra* and returned. The Chola king took the instructions as *ipsedixit*, opened his palace to them, and entertained them suitably to their rank.

The news of their safe arrival and entertainment at the court of Chola reached the ears of Surasena and excited in his mind many a doubt and fear of a future invasion. These fears and doubts were aggravated by the thought of his own tyranny and by the knowledge he had of the conspiracy of his friend *Nayavachana* with some of the lords of the locality to undermine his sovereignty. Surasena now resolved that, should Satguna and Virendra invade his conquered dominion, he would cause the Prince in durance to be murdered.

Happily, of this his secret resolve his dear daughter Rupavati had an inkling, and she at once hastened to the rescue of her lover from the impending doom. She wrote to her lover Sundarananda acquainting him with her father's murderous resolution and with the possible means of effecting his escape and, enclosing the key of the *secret way* in it, threw it at midnight into her lover's cell. Sundarananda, busy with the thoughts of his dear parents in exile and giddy with the new-sprung love that had kept him sleepless, heard a rustle about the balcony and hastened to it. He picked up the letter and lighted a lamp, and read it over and over, but he could not make out from whom it had come. [Here is a string of very fine arguments and conjectures as to the source of the letter.] At last, by a process of intellectual elimination, he discovered that it had come from Rupavati and prepared himself to meet her the ensuing night at the time and place mentioned in the letter. When the iron hand of Time tolled twelve, Sundarananda came out of his cell and stood waiting on tip-toe for Rupavati. The latter, true to her appointment, stole from her bed-chamber and appeared in male attire before her lover and argued with him as to the expediency of their instant escape. Her arguments had the desired effect. The Prince yielded, and the lovers left the metropolis. Ere day-break, they arrived at the hermitage of Jnanadipa, who had given shelter to the Prince's parents on their way to Chola's court. Here the lovers assumed the names *Sundara* and *Surupa*, and were comfortably accommodated. Their weary journey gave them sound sleep, and the incognitos, waking, quit the hermitage under the escort of the disciple for the palace of Chola, which was the asylum of Sundarananda's parents.

At the dawn of day, the gaolers opened the gaol, but Sundarananda was not there. His absence non-plussed them, and they were afraid of Surasena's punishment. They, therefore, concocted a story that they murdered the Prince in the act of self-defence, when he leaped over the prison-walls, and begged of the king pardon for their act without his sanction. Surasena easily swallowed the bait and forgave them. Inwardly glad of their wicked deed, the tyrant repaired to the harem to communicate the glad tidings to his wife, but alas! *honi soit qui mal y pense*, the news of Rupavati's disappearance from her bed-chamber fell on his ears like a knell. At once he despatched messengers to all corners of the earth to trace out his *Missing Daughter*, but none brought

back any news of her life or death. Enraged at this like a bull at the sight of a red rag, Surasena ruled his subjects with the rod of iron, and believing that his subjects had removed his daughter by night and done her to death, he incarcerated Nayavachana, whom he suspected to have had a hand in the imagined crime.

Meanwhile, the dismal tidings of Sundarananda's assassination by the gaolers had embittered the feelings of Satguna and sharpened the rancour of Virendra. The latter sent *Tantradhira* as ambassador to the court of Surasena to ask him to restore to Satguna his kingdom and, in default, to inform him of his readiness to take the field. Before he returned, the intelligence of the sudden disappearance of Rupavati, as if carried away by a goblin, lightened the sorrow-laden hearts of many a comforter of Satguna at Chola's Court. But it could in no degree console Satguna, who was wild with grief. Now Tantradhira returned, severely flogged on his way, an act believed to have been done at the instance of Surasena. This insult to his embassy exasperated Virendra, who with a large force under the command of Sundara and accompanied by Satguna, encamped on the northern bank of the Vaigai.

Now, the long-expected messenger returned from Karuvur, Surasena's capital, with the sad news that, on account of a war raging between *Rajopaya*, his minister, and *Viramartanda*, Satguna's father-in-law and King of Thondai Nadu, no army could be forthcoming. This broke down the hopes of Surasena, and he immediately conferred with Suchila and asked him to negotiate terms of peace with Virendra. Suchila, whose heart was filled to the brim with aversion to the tyrant, and who was desirous of wreaking vengeance on him for his tyranny, bethought himself and proceeded to the camp of Chola and informed Virendra that he had persuaded his monarch to avoid the impending war, as otherwise his already afflicted subjects might fall victims to the engines of war. At this, so strangely surprised was Virendra that he could not believe his own ears and consulted Satguna about the character of Suchila and the object of his visit. Satguna gave a satisfactory account of his former minister and helped him to express his consent to the peace; but Chola would not agree to it, for in his heart rankled the insult offered to his embassy. As soon as this secret canker in his mind was disclosed to him, the foreseeing Suchila informed him of Surasena's proclamation to give reward to those who would detect the ruffians that had insulted Tantradhira. When this unction was applied to his cancerous heart, he consented and began to settle the terms of peace. Now Suchila introduced Surasena, accompanied by his body-guards, to Virendra who received them with due respect. Then the terms were given out; that Surasena must restore his kingdom to Satguna and that he must revert to his own realm. This amicable settlement brought back to the minds of the aggrieved Satguna and Surasena the loss of their only children and brought tears to their eyes. But these tears of sorrow were in the twinkling of an eye changed

into tears of joy for, now appeared before them Sundara and Surupa stripped of their disguise and clad in their usual apparel. Drunk with joy at the sight of their missing son and daughter, they made haste to unite the hands of those who were already united in their hearts ; and Surasena, convinced of the cruelty done to Nayavachana, ordered his release and begged his pardon. Then Surasena invited Satguna, Virendra and others to his metropolis and wished that a day should be fixed for the marriage. An astrologer was consulted, and the marriages of Ambujakshi, Suchila's daughter, to Sukumara and Kanakamalai to Nayavachana's son, Chandramukha, were proposed. Thus three marriages had to be celebrated. But three is a number of very bad omen, and so they arranged for the celebration of their marriages on the day,—Friday,—when happily fell the sixtieth-year ceremony of the laureate of the Pandian Court, *Vidhya Sagara*, the guru of Sundarananda and his associates. Thus was the objection obviated and the occasion made jubilant all round.

" O world, thy slippery turns ;—Fellest foes,
Whose passions and whose plots have broke their sleep
To take the one the other, by some chance,
Some trick not worth an egg, shall grow dear friends
And inter join their issues."

Rupavati, the first fruit of the author, is excellent in its own way. It contains magnificent speeches which would repay perusal, and the characters in it are almost all poetical or have poetry in them.

Rupavati, the heroine, is the only daughter of Surasena. Endowed by nature with the gifts of body and mind, she falls in love with the only son of Satguna. The parents of the lovers live only for their children, and but for them their life and dominion are trifles 'light as air.' The angelic heroine is a perfect dissembler and is well acquainted with the laws of fashion and etiquette. In Act I, Scene 2, her apparently innocent question ' will one swoon when he weeps? to continue the narrative, and the skilful-way in which she tries to draw out from her companions an unvarnished tale of her lover's character and disposition, and the sound rebuke administered to Kanakamalai for her interference while speaking amply testify to the statement. Further, she is a poetic being and often speaks verses; she appreciates music and loves songs: she exhibits the power of her tongue in the scene in which she brings down Sundarananda to agree to their instant escape: she braves all fatigues and hardships, being supported by the strength of her love; she keeps a steady reserve in the court of Chola to avoid detection. Her part, in this drama reminds us of the charming group of Shakespeare's women such as Julia, Viola, Portia, Rosalind, and Imogen who, under force of circumstances, assumed the disguise of male attire. What distinguishes Rupavati most is her learning, intelligence and fidelity in love.

Sundarananda, her lover, is a man of superior intelligence, well-educated, and well-versed in the arts of war. He is a *Dhirdattha*, to use the expression of the Sanskrit dramatists; and, in the language of Surasena, he is an incarnation of meekness and gentleness, and is a poet as well as a songster. His learning is manifest in his explanation of the name *Thiruvappanur* and in his references to *Ahapporul Ilakkanam* (Act III, Scene 6). The most remarkable trait in his character, besides his love to God, is his great attachment to his parents, of whom he thinks with pious affection and tearful eyes, when they are doomed to suffer the hardships of exile and when he is himself oppressed by the pangs of love. Another noble trait in him is his gratefulness to his benefactors.

Satguna, his father, is an incarnation of virtue. Full of piety and calm in judgment, he is loved by his subjects as well as by his enemies. His wife, *Sundari*, is a good match for him in every respect.

Suchila, his dutiful minister, is a subtle psychologist and sees through Surasena. He is convinced that virtue will triumph independent of extraneous aid. His ministerial tact is manifest in the scene where he negotiates peace between Surasena and Virendra.

Surasena, father of the heroine, is rough, rude and revengeful. His conquest has, as his daughter says, made him ambitious and hardened his heart. He would yield to no persuasion but force. It was only when his forces failed that he conferred with his minister. The only redeeming point in his character is that he is capable of remorse, and it is probably due to this fact that he is not murdered, though he richly deserves it, for his tyranny.

Jnanadipa is a sage indeed. He is very hospitable to strangers, and his learned lore is manifested in the scenes where his disciple appears. Unmindful of worldly honours, he rebukes prince and peasant alike for their folly.

Vidya Sagara, the ocean of learning, is the Guru to the Prince and his associates. All revere him for his wisdom, and quote his verses and sing his songs—most of all, Ambujakshi, a clever songstress. The scene in which he figures before Surasena and thunders forth his highly eulogistic verses commemorating Surasena's late victory followed by his learned interpretation thereof, is comical enough, when viewed in the light of his question 'Am I to be beaten?' But this apparent inconsistency illustrates a not uncommon occurrence among human beings, viz., that when fear overtakes a man, his learning quits him and his faculty of argumentation is at a stand.

Chandramukha and *Sukumara* are the companions of the Prince to whom they are firmly attached. The former relies upon experience and human effort for success in life while the latter resigns everything to the will of Providence. Hence these two characters represent two great schools of Philosophy.

Imbijakshi and *Kanakamalai* are the two associates of the Princess. *Ner*, a clever songstress, is shy by nature whereas *Kanakamalai* is petul-meddlesome. Further, the latter, though slightly superstitious, often nails on the head when she has to judge of character.

The *Lords* appear in three of the scenes; and with *Nayavachana*, *Surasena*, they lay their heads together to plot his death. The first Lord is collected in his procedure and preaches against precipitancy in matters moment. The second Lord, rather hasty, is wise on second thoughts, the third is a ruffian ready for immediate action and thirsting for revenge. *Vayavachana* is a man of policy. He always veneers his thoughts, for *Surasena* falls out with him, and he cannot be brow-beaten when he seesanny prevails. When the Lords are for the assassination of *Surasena*, uses his judgment and calmly refers the question to the decision of *Manda*, of whose superior intelligence he has a high opinion.

Three Dreams are introduced in this play—two of them by *Surasena* malavalli prognosticating evil, and the third by the Nurse giving a ray of the re-appearance of *Rupavati*.

The *Epilogue* is spoken by *Sundarananda*. In it he discourses on human and human love, and rightly points out that domestic life, if rightly led, is better and productive of better results than the life of an ascetic who inclusion and hates mankind.

To conclude. The plot of *Rupavati* is so simple and dexterously const-and the characterisation so notable and happy, that they combine to the pleasure of the intellectual feasts given in it. I trust that the play wright will continue to amuse and instruct the reading-public, year ear, with some fresh creations of his own, and will reclaim the dramatic which is highly educative in its value but much neglected by the Tamil

IMBATORE,
March 1902. }

M. S. PURNALINGAM PILLAI.

மு க வி ர

சேராட்டரசனுகிய சூரேவர்மன் சுற்குணவழுதி யென்ற பாண்டியராசனைத் திருப்பரக் குண்டத்திற் கருகீக நடந்த போரின் கண் வென்று மதுரையம்பகிஷையத் தனக்கு இராசாளையாக்கிக் கொண்டு பாண்டியனையும் அவன் மனைவியினையும் காட்டில் தூரத்திலிட்டு வழுதிமிகன் சுந்தராங்கந்தனை மாத்திரஞ்சீலையிலிட்டு அரசூரின்து வர்தான். இங்கன் மிருக்கையில் ஒருநாண் மாலை, சுந்தராங்கந்தன் தன் வெளியிற் போகும்போது தன்னைக் காக்குமாறு நியமிக்கப்பட்ட தன் ஞேழாகிய சுகுமார சுந்திரமுகர்களோடு அரண் மனைக்கடுத்தோர் மூங்காவணங்கென்று தனது பெற்றீருக்குற்ற கசியினையென்னிஎக்கினுன். அவ்வமயத்துச் சேரன் மகளாகிய ரூபாவதி தன் ஞேழிமராகிய அம்புஜாட்சி கங்கமாலைகளோடு உலாஷ் செல்பவள் சுந்தராங்கந்தனைக் கண் னுற்றுக் காதல்கொண்டான். இங்கனாஞ்சு சுந்தராங்கந்தன்மீது காதல்கொண்ட ரூபாவதி வீட்டிற்கேகித் தன் உள்ளங்கொள்ளை கொண்ட தலைவனை நினைந்து நினைந்து உருகி ஆற்றுது நாடோறும் பூஞ்சோலைக்குச் சென்று தன் காதல் ணைத் தரிசித்துச் சிறிதசிறிது ஆறு நிற்பான். இவ்வாறே சுந்தராங்கந்தனும் ரூபாவதியின்மீது மெய்ந்தேசமுற்று அயர்வானுயினுன்.

இதற்கிடையிற் சுற்குணவழுதியும் அவன் மனைவியும் காட்டில் ஒரு வேடனுதியான் ஞாந்தீப முநிவரது ஆச்சிரமமடைந்து முனிவராக்கினைப்படி அவ்விடம் சிட்டிப் புறப்பட்டேசோனாஞ்சு சென்று, தஞ்சைமாநகரில் விரேங்திர சோழன் அரண்மனையில் வதிவாராயினார். சூரேவர்மனே வழுதியைத் தூரத்தியது முதற் குடிகளிடம் கொடியனைப் பேர்பெற்று வெறுக்கப்பட்டான். அதுவுமன்றி அவனுக்கு நண்பனுயிருந்த நயவசநலுஞ் சிற்சில கவனான்களோடு வர்மனைத் தொலைக்கும்வழி நாடுவானுயினன்.

மற்றைப்படி ரூபாவதி சுந்தராங்கந்தன் ஆகிய இவ்விருவருடைய காதலும் உரையாட்டமில்லையாயினும் வளர்பிறை போன் முதிராளின்றது. ஆயி னுஞ் சுந்தராங்கந்தனமட்டும் இடையிடையில் தனது பெற்றீரை யென்னிவருந்துவான். இப்படியிருந்து வருநாளில், தான் காட்டில் தூரத்திய சுற்குணவழுதியும் அவன் மனைவியும் சோனாட்டிலிருப்பதைத் தன்னெற்றறூல் உணர்த சூரேவர்மன் ‘பாண்டியனுஞ் சோழனுஞ் தன்மீது படைபெடுத்து வருவார்களாயின் தான் சிறையிலிட்டிருக்கும் வழுதிமகன் சுந்தராங்கந்தனைக் கொன்றுவிடுவது’ என்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டான். இவ்வண்ணம் இவன் தீர்மானித்ததை உணர்ந்த இவன் மகள் ரூபாவதி தன் காதலனுகிய சுந்தராங்கந்தனுக்குத் தன் தங்கையின் அந்தரங்க எண்ணத்தை

மும் சுந்தராந்தர் தலையீர் வகுபு மறுகாளிரவிற் காண்டேவண்டு மென்னுங் தன் விருப்பத்தையும் ஒரு கடிதத்தில் வரைந்து பின்னர்த் தான் தனது நாயக விருக்குஞ் சிறைச்சாலையின் இரகசிய வழிப் பூட்டின் திறவுகோலையெடுத்து அங் விருப்பத்தின்கண் வைத்துச் சருட்டித் தன்றலைவனது சிறைச்சாலைக்குள் எறிந்தாள். அதன் பிறகு சுந்தராந்தர் கடிதங்கண்டு இவ்வாறு செய்தவள் ரூபாவதியேயென்று தெளிந்து பிற்றநாளாளிரவில் வெளியிற் போந்து தன் றலையின் ஆணீப்பிரகாரம் அவனைக் காண்பான் விழுந்து நிற்புழி, ரூபா வதி ஆணலேவடம் பூண்டிவெங்கு தனது அருமைத் தலைவனைச் சந்தித்து அவ ணேடு வாதாடிக் கடைசியில் அவனை உடன்போக்கிற்கு இணக்கியபின், இரு வருஞ் சேர்ந்து மதுரைமா நகரைவிட்டுப் புறப்பட்டு வைக்கறைப் போழ்தின் ஞாநதீரது ஆச்சிரமமுற்றுச் சற்றிளைப்பாறிய பின் மீட்டும் புறப்பட்டுச் சோண்டடைக்கு சுந்தர சுருப்பி என்னும் வேற்றநாமங்களோடு அவ்விடம் இருப்பாராயினார். இது நிற்க.

பொழுது புலர்ததபின் சிறை காவலாளர் சுந்தராந்தனைக் கானுது கவலைக்கர்த்து, பிறகு ‘அவன் சிறைமதிலேறிக் குதித் தோடினன் ஆதலீன் கொல்லப்பட்டான்’ என்றென்று பொய்க் கதை கற்பித்து வருமலை நம்புமாறு செய்தனர். அதன்பின் வருமன் அந்தப்புரஞ் சென்று ஆண்டு அரற்றுங்கிற்கும் கோமாட வல்லி செவிலிகளின் மூலமாய்த் தன்மகள் ரூபாவதியைக் காண வில்லை என்பதை உணர்ந்து எங்குஞ் தேடியும் அகப்படானமயால் ‘இங்காட்டாரே தன்மகளை இரவிலெடுத்துக் கொண்டு கொலைபுரிந்தனர்’ என்று துணிக்கு ஊரிலுள்ளாரையெல்லாம் ஒறுக்கப் புகுஞ்தான். தனது ஈண்பனுகிய நயவசநன் மீதும் ஜூபமுற்று அவனைச் சிறைப்படுத்தினான்.

இவ்வாறு வருமன் செய்யும் அநீதங்களைப் பொறுக்க மாட்டாது சனங்கள் வருஞ்தா நிற்பச் சின்னட்ட கழியலும், சோணுட்டிவிருந்து தந்திர தீர்வென்னும் ஒரு தூதுவன் போந்து பாண்டி நாட்டை வழுதியினிடம் ஒப் பிக்குமாறு செப்ப, வருமன் அதற்கிணக்கானுய்ப் போர்வேண்டித் தானும் தனது கருவூர்ப் பதியின்கணுள்ள போர் வீரரை அழைத்துக்கொண்டு மதுரை வருமாறு ஆளுப்பினான். கருவூர் சென்ற சேவகன் வருமுன் வழுதியுஞ் சோழனும் படைகொடு வந்து வைவயயாற்றின் வடக்கரைக்கண் தங்கினர். சுந்தரனும் ஒரு வியூகத்தலைவனுக வந்திருந்தான். அதன் பிறகு கருவூர்ச் சேவகன்வந்து ‘அவ்விடத்திற் சேரன்மந்திரி இராசோபாயுருக்கும் வழுதிமாம னார் வீரமார்த்தாண்டத் தோண்டைராசுருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த விற் படைவீரர் வருதற்கில்லாது போயிற்று’ என்றான். இது செவிசாத்திய வருமன் தன் மந்திரியாகிய சுக்கீலனை விளித்து ஆலோசித்து முடிவிற் சமா தானஞ் செய்யுமாறு தானுஞ் சுக்கீலனும் மெய் காப்பாளரூடு சோழன் பாக நைக்குச் சென்றார்கள்.

இங்கணம் அவர்கள் சென்று சோழன், வழுதி, முதலாயினுரோடெல்லாம் உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் குறித்துப் பேசி முடித்தபின், வழுதியும் வருமானம் தங்களுக்கு நேரிட்ட மக்களிழவென்னும் தொர்ப்பாக்கியத்தினைப் பற்றி இரங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இதுகாறும் மாறுவேடம் பூண்டு சுந்தரன் சுருபன் என்று மாறுபெயருங் கொண்டிருந்த சுந்தரானந்தனும் ரூபாவதியும் தத்தமது மாறுவேடம் நீத்து உண்மை யுருவத் தொடுவெளிப்பட்டி முறையே வழுதியையும் வருமானையும் வணக்கி நின்றார்கள்! உடனே ஆண்டுக் குழிஇ யிருந்தோர்களெல்லாம் இக்காட்சியினைக் கண்டு பேரானந்தமுற்று எம் ஆலவாய்ப் பெருமானது அருளை வியந்து துதித்தனர்! அப்பொழுதே யாவரும் நண்பராயினார். வருமானம் தனது காணுமற்போன மகளை மீட்டும் பெற்றமையாற் கழிபேருவகைபூத்து அவ்விருவரது மணவிளை முடித்தற்குரிய முயற்சிகள் செய்யத் தொடங்கினான். இதனுடன் நாடகம் முடிகின்றது.

முற்பதிப்பிற் போலாது இப்பதிப்பிற் பாத்திரங்களின் இயல்புகட்கேற்ற சொல்வழக்கும் நடைவேறுபாடும் சிற்சில திருத்தங்களும் புதிய செய்யுட்களும் அமைக்கப்பட்டனவாமாறு யாவருங் கண்டபோற்றதற்குரியது. சிற்சில செய்யுட்களிற் பாடபேதங்களுஞ் செய்திருக்கின்றனம். பலவகையினும் இங்காடகம் எமது நாடகவியலோடு ஒத்தியங்குமாறு காண்க.

இந்த நாடகமானது மன்மத வருடம் ஆடி மாதம் முப்பத்திரண்டர் தேதி வியழாக்கிமையன்றிரவு, சென்னை வித்தியாபிமான சங்கத்தார் மூலமாய் அரங்கேற்றப்பட்டது. இதன் கட்குற்றங் குறைகள் இருக்குமாயிற் பேரநிவடையோர் பிரியத்தோடும் அவையிற்றினாத் திருத்தி எம்மீது கிருபை புரிவாராக.

வி. கோ. சு.

பாயிரம்

விநாயகர் வணக்கம்

கட்டளைக்கலித்துறை

போற்புறு ரூபா வதிகாதை தன்னைப் புகழ்மிகுந்த
 நற்பய ஞடக மாப்பைக் தமிழினவிலுதற்குச்
 சிற்பர வள்ளலென் சின்தா மணியன சித்திதருங்
 கற்பக யானை சரஞோ விந்தங் கருதுவமே.

(க)

சுப்பிரமணியர் வணக்கம்

வஞ்சிவிருத்தம்

உலவசே அயர் தினைக் குரியனைக்
 கலவடி யவரருட் கடலினைக்
 குலவுறு புலவயிற் குமரனைக்
 கலையுணர் புலவனைக் கருதுவாம்.

(ங)

நாமகள் வணக்கம்

கலிவிருத்தம்

கன்னிரு பாவதி காதை சொற்றிடச்
 சொன்னயம் பொருணயங் தோன்று நூல்பல,
 பன்னுறு புலவர்நாப் பயிலும் பாமயில்
 பொன்னடித் தாமரை போற்றி வாழ்க்குவாம்.

(ங)

நடராசர் வணக்கம்

கலினிலைத்துறை

உலக மென்னுமொர் நாடக சாலையி னுயிரா
 மலகி லாநடர் தங்களை யந்தின மாட்டி
 யிலகு சூத்திர தாரனு மிழறவனை யெமது
 தலைவ ஞாட்ட ராசனைத் தாண்மலர் பணிவாம்.

(ங)

நாடக பாத்திரங்கள்

- | | |
|---------------------|---|
| 1. சுற்றுணர் : | பாண்டிகாட்டுப் பூர்வராசன். |
| 2. குரசேநர் : | தற்காலத்துப் பாண்டிகாடாகுஞ் சேரன். |
| 3. விரோத்திரன் : | கோனுட்டரசன். |
| 4. குசிலன் : | குரசேந் மக்திரி. |
| 5. நயவசனன் : | ஒருக்கனவான்; குரசேநனது கண்பன். |
| 6. சுந்தராந்திதன் : | சந்துணன் மகன்; ரூபாவதி காதலன். |
| 7. சுதுமாரன் : | சுந்தராகங்தனது கேசன். |
| 8. சந்திரமுகன் : | நயவசகன்மகன்; சுந்தராகங்தனது கேசன். |
| 9. வித்தியாசாகரர் : | பாண்டிகாட்டில் ஒரு தமிழ்ப்புலவர். |
| 10. ஓராந்திபர் : | பாண்டிகாடுத்த வனத்தில் ஒரு முனிவர். |
| 11. ஆன்மநாதர் : | ஊன்திபரது டெர். |
| 12. தந்திரத்ரன் : | கோழன் தாதுவன். |
| 13. முநுகனி : | மதுரையில் வையாளி வீதி காப்போன். கனவான்கள், வேடன், சேவகர், சேவகர் தலைவன், காவலாளர், மெய் காப்பாளர் முதலாயினார். |
| 14. சுந்தரி : | சந்துணவழுதியின் மனைவி. |
| 15. கோம்மாவல்லி : | குரசேநவர்மன் மனைவி. |
| 16. ரூபாவதி : | குரசேந் மகன்; காடகத் தலைவி. |
| 17. அம்பஜாட்சி : | சுகிலன் மகன்; ரூபாவதியின் தோழி. |
| 18. கந்தமாலை : | ரூபாவதியின் தோழி. செவிலி, சேடியர் முதலாயினார். |
-

நாடக நிகழ்விடம்

பெரும்பான்மை பாண்டி நாட்டுத் தலை நகராகிய
மதுரையிலும் அதற்குத்த காட்டிலும், சீரு
பான்மை சோனுட்டுத் தலைகராகிய
தஞ்சையிலுமாம்.

ஏ பாவதி

அல்லது
காணமற் போன மகள்

அங்கம் - க

முதற் களம்

இடம்:—ஒரு பூஞ்சோலை

காலம்:—மாலை

பாத்திரம்:—சுந்தராந்தன்

சுந்தராந்தன்:—(தனக்குள்) பூக்கள் மலர்ந்து வாசனை வீசானின்ற இச்சோலையின்கண் யான் வந்து உலாவி மந்தமாயடிக்கின்ற இளங் தென்றற் காற்றின் சுகத்தை யதுபவிப்பதற்கு என் மனம் ஒருப்படுகின்ற தில்லை.—என் செய்வேன்! ஒரு வாரத்திற்கு முன்வரையிலுங் களிப்புற்றுச் செருக்கித்திரிந்த எனது ஏழை நெஞ்சமே! யான் சுந்தோஷப்படுவதை என் தடுக்கின்றோ? என்மீது சிறிது கருணை கூர்ந்து என் விசனமெல்லாம் நீங்கும்படி செய்வது சினக் கழகேயன்றோ?

[சுகுமாரனுஞ் சுந்திரமுகனும் வருகின்றனர்.]

அந்தோ! பாவி மனமே! சீ துயரப்படுவதுமன்றி என்னையும் ஏன் வருத்துகின்றோ?

[அவர்கள் பின்னே திற்கின்றனர்.]

ஆண்டி மயில்க ளாடுவதையும், கிளிகள் பேசிக் குலாவுவதையும், நீ பார்த்தும் உனக்கு இன்பமில்லையோ?—உன்னையே உயிர்த் துணையாய்ப் பெற்ற என்னை நீ இவ்வாறு வருத்துகிறபது தர்ம மாகுமோ? [பாடுகின்றன]

என்னுடன் பிறங்கு மென்னை யிடர்ப்புடிப் பதுஙன் ஹேயோ
வென்னசெய் வாங்கொல் பார்ப்ப வென்றுநீ வருத்து வாயோ
விண்ணல்செய் மனமே யின்னு மிரக்கம்வங் திலதோ வெற்ற.

என்னய கணப ரேஜு கண்ணியின் காற்றி டாரோ? (இ)

[மெனனம்]

சுகுமாரன்:—ஏ, சந்தராங்கந்தா! இஃதென் னை? மிக வியப்பாயிருக்கின்றதே நின் செயல்!

சந்தராங்கந்தன்:—என் தருமையான சுகுமாரனே! யான் என் செப்பேவன்? என்மீது தவறேன்றுமில்லை. என் மனத்துன்பம் நீங்கிற்றில்லை.

சந்திரமுகன்:—நீ பேழூநாளாக இவ்வாறுதான் சொல்லுகின்றாய்!

சுகுமாரன்:—ஆவது ஆயிற்று. நாம் இனி யென் செய்வது? வருத்தமின்றிக் காலங் கழிப்பதன்றே நலம்?

சந்தராங்கந்தன்:—எனது பிரிய நேசர்காள்! என் மனவருத்தம் நானுக்குநாள் அதிகப்படுகின்றதே யெர்மியக் குறைகின்றதில்லை. என் துடைய ஊக்கமெல்லாம் எங்கேயோ ஒழிவிட்டது. என்னுற் பொறுக்கக் கூடவில்லை.

சந்திரமுகன்:—நீ கல்விகற்றதன் பயன்றுள்ளைனை? எத்தகைய துண்பங்கள் நேரிட்டாலும், அவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருப்பதன்றே மேன்மையானது, எல்லாங் தெரிச்த உணக்கு யான் சொல்லவும் வேண்டுமோ?

சுகுமாரன்:—எல்லாம் வல்ல கடவுள் இன்ப வடிவானவர்; அவர் சகல காரி யங்களையும் மனிதரது நன்மைக்காகவே செய்து வருகின்றனர். ஆகையால் அவரது அருளினால் நிகழ்ந்த இச்செயல்களெல்லாம் நமக்கு நன்மையினையே பாக்கும் என்பதை ஓ அறியாயோ?

சந்தராங்கந்தன்:—அறிவேன், அறிவேன்:

சந்திரமுகன்:—அ நின்திருந்தும் நீ வருந்துவது நேரிதோ? நீயுன் பெற்றேரை விட்டுப் பிரிந்திருப்பதனாற் பாதகம் என்ன? நீயும் அவர்களும் வெவ்வேறிடங்களி விருந்தபோதிலும், ஒரே யூரிலே தாமே யிருக்கின்றீர்கள். அரசனும் நாம் நினைக்கிறபடி அவ்வளவு கொடியவ எல்ல னென்றுக் கேள்வி. இந்நாட்களில் ஒரு நாட்டரசன் இன் நெருநாட் டரசனை வென்று அவனைச் சிறையிடுவது வழக்கா றன்றே?

சந்தராங்கந்தன்:—அந்தோ! அந்தோ! நீவிரெல்லாம் இன்று நடந்த சமாசாரங்களிதுநாக் தெரியாது இவ்வாறு சொல்லுகின்றீர்களோ! ஐய்கோ! என்செய்வேன்! என்செப்பேவன்! தெய்வமே!

சுகுமாரன்:—வெகு ஆச்சரியமா யிருக்கின்றதே! எங்களுக்குத் தெரியாத செய்தி அப்படி நிகழ்ந்ததென்கே?

சந்தராங்கந்தன்:—(பாடின்றுன்) புகழ்ந்துநீர் பேசும் புரவலன் நன்னா னிதழ்ந்த கொஞ்சுசெய். னினைக்கவொண் னுதே. நீறி யீரோ? கேசர்காள்! எப்படி யுமக்கியான் செப்புவல்? அந்தோ!

தங்கையையுச் தாயினையுச் தன்னவொண்ணுப் பருவக்தே
சிங்கையினிற் சிறிதேனு மிரக்கமிலாத் தீக்குணத்தோன்
கங்கமலர்த் தாள்களிலே காட்டிலுள் முன்னேறிக்
குக்கியொரு பாலேங்கத் தரத்தினுன் கொடும்பாவி!

(ஏ)

அன்னையெனுஞ் சங்கரியா எரியவனத் துற்றனளோ
பன்னரிய பணிமொழியாள் படுத்தயர்வு தெங்கமரத்
தின்னிழலோ வெங்கைபரிக் தேயியது மெவ்விடமோ
வென்னுடைய வல்வினையோ வித்தயர்ப்பட் டாழ்கின்றேன்!

(ஒ)

மத்தகோ சிலங்கினமும் வாந்துபயி ஒம்மினிய
புத்தமுத்த தேமொழியாள் புலிக்கிரையாய் விட்டனளோ
வித்தயையொங் குடிக்காண்ட விப்பிரர்தாம் பிஸ்முது
மத்தரெஞ்சற் குணவழுதி யரிவாய்ப்பட் டழித்தனரோ!

(ஏ)

தங்கையே நின்னுடைய தாமரைத்தா ஞேவாவோ
சங்கரியே யென்றுயே சுகநிக்கிச் சுரத்தினிடத்
திங்கவகை வருக்குவதற் கென்னதீக் கிழுத்தனையோ
வெங்கவித மென்னுயிரை யினித்தாங்கி யிருப்பேனே!

(ஏ)

[சங்கராங்கந் மூர்க்கைபோய் விழுகின்றன்.]

இருவரும் :—இல்லைதன்னை! இல்லைதன்னை! இல்லைதன்னை புதுமை!!

(இருவரும் மூர்க்கை தெளிவிக்கின்றனர்.)

[பூஞ்சோலைபின் மற்குரு சார், மூராவதி, காகமாலை,
அம்புஜாட்சி யின்கள் வருகின்றனர்.]

ரூபாவதி :—அம்புஜாட்சி! இங்கே சமீபத்திலே யென்னைவா அழுகைக் குரல்
கேட்டதே! அஃதென்னென்று போய்ப் பார்த்துகிட்டி வருவமே? அம்புஜாட்சி :—ஏன், கங்கமாலை! ரூபாவதிதான் பார்க்கலாம் வாவென்று
கூப்புகிறோனே! என்லாருமாய்ப் போய்த்தாம் பார்ப்பமே?

கங்கமாலை :—ஆனாற் சரி. நீங்கள் இரண்டு பேருக்கு கூப்புகிறோது நான்
மாட்டேன் என்பேனே, என் மாட்டேனென்றுந்தான் விடுவீர்
களோ?

ரூபாவதி அம்புஜாட்சியும் :—சரி, போகலாம் வா.

[இவர்கள் போகின்றனர்.]

சுகுமாரன் :—அப்பா! சுந்தராந்தா! இப்படி என்மேற் சாய்ந்துகொள். ஏ
சுந்திரமுகா! இப்புறம் வா, சற்றுக் குளிர்ச்சியாய்க் காற்று மேலே
யடிக்கப்படும்.

சுந்திரமுகன் :—ஏன், சுந்தராந்தா! உனக்கு உடம்பு என்ன செய்கிறது?

[ரூபாவதி முதலானவர் வருகின்றனர்.]

சுந்தராந்தன் :—அம்மா! அப்பா! அம்மா!! அப்பா!! கொஞ்சம் பொறுங்கள்.

ரூபாவதி:—இரு, இரு. இங்கேதான், இங்கேதான்.

அம்பஜாட்சி:—அதோ, அந்த மாதவி மரத்தின்கீழ் மூன்றுபேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவன் மதியிற் பேரமுகுவாய்ந்த மற்றொருவன் சாய்ந்துகொண்டிருக்கிறான்! பார்.

கநகமாலை:—ஆமாம். நாம் இரைந்து பேசக் கூடாது.

ரூபாவதி:—மெள்ளச் சத்தப்படாமல் நாமிந்த மல்லிகைப் பந்தரிலேயே யொளித்துக் கொண்டிருந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்—நில், நில். என்னவோ, பேசகிறார்கள். கேட்போம்.

[இவர்கள் ஒவித்துப் பார்க்கின்றனர்.]

சந்திரமுகன்:—என்னை இது ? ஒரு நாளு மில்லாமல் இன்றைக்கு மாத்திரம் இப்படி நீ மூர்ச்சை யடைந்து எங்களை யெல்லாம் வருத்தப்படும் படி வைத்துவிட்டாய்! எனப்பா, சந்தராநந்தா!

சந்தராநந்தன்:—(சுகுமாரன் மதியை விட்டு விலகிக்கொண்டு) இதைக் குறித்து ஞாபக மூட்டாதே; என்னை யொன்றும் இப்பொழுது கேளாதே. நாம் இனிமேல், சுகுமாரா! இங்கே தாமதஞ் செய்யக்கூடாது.

சுகுமாரன்:—ஆமாம், அந்தப் பயல் சிறைகாப்பாளன் கொஞ்சம் நேரங்கழித்துப் போனால் அதிகமாய்த் தலைகிழாய் விழுகிறான். ‘அரசனிடத் தில் தெரியப்படுத்துவேன்’ என்கிறான்.

சந்திரமுகன்:—ஆமாம். சீக்கிரமாய்ப் போவோம். வாருங்கள்.

[சந்தராநந்தன், சுகுமாரன், சந்திரமுகன் இவர்கள் போகின்றனர்.]

ரூபாவதி:—ஏன், கநகமாலை! இந்த மூன்று பேரேரும் யார்? நீ யின்த ஐரிலேயே இருக்கிறவர்தானே! உன்னுலே, இவர்கள் இன்னர் என்று சொல்லக் கூடுமே!

அம்பஜாட்சி:—என்னைக் கேளேன். நான் சொல்லுகிறேன். அவள் இந்த ஒருக்கு வந்து இன்னும் இரண்டு வருஷங்கூட ஆகவில்லை. அவனுக் கிவர்களைப்பற்றி என்ன தெரியப் போகின்றன!

கநகமாலை:—ஏன்றியம்மா! எனக்கும் அவர்களில் ஒருத்தனைத் தெரியும்.

ரூபாவதி:—ஏன் இவ்வளவு பேச்சு? நீங்கள் இரண்டு பேரேரும் இந்த ஐரிலேயே இருக்கிறவர்கள் என்று நினைத்துச் சொன்னேன். இப்போது யார் சொன்னால்தான் என்ன? அம்பஜாட்சி! நீதான் சொல்.

அம்பஜாட்சி:—இல்லை, இல்லை! அவனுக்குத் தெரிந்த மட்டும் அவளே சொல்லட்டும்; அப்புறம் வேண்டுமென்றால் அவனுக்குத் தெரியாதது இருந்தால் நான் சொல்லுகிறேன்.

கநகமாலை:—அதொன்றும் இல்லை. உனக்குத்தான் நன்றாய்த் தெரியுமே! சொல்லேன்.

ரூபாவதி:—சரி, இருக்கட்டும். இவர்கள் யார்? சீக்கிரம் சொல். கேட்போம்.

அம்பஜாட்சி:—அழகாய் ஒரு பிள்ளை இன்னென்றுத்தன் மதியிலே உட்கார்ந்து

சாய்ந்து கொண்டிருந்தானே, அவன் தான் முந்தி இருந்த ராஜா சற்குயவமுடியின் பின்னை.

கங்கமாலை:—அவைனத்தான் எனக்கும் தெரியும்.

ரூபாவதி:—இருந்தி சொல்லுகிறபோது நடவிலை பேசாதே. உனக்குத் தெரிந்தால், அப்புறம் சொல்.

அம்புழாட்சி:—அவன் பெயர் சுந்தராகந்தன், வில்வித்தையில் வெசு கெட்டிக் காரனும், படிப்பில் மிகத் தேர்ந்தவனும். முன்னிருந்த ராஜாவுக்கு இவன் ஒரே பின்னை, ஆகையினாலே மிக அருமையாய்க் கண்ணுக்குச் கண்ணுப் பிவைன வளர்ந்து வந்தார். இவனை மதியிலே உட்கார்த்திக்கொண் டிருந்தானே அவன் தான் என் தகப்பனு ரேரே கூடப் பிறந்த அத்தை பின்னை. அவன் பெயரை நான் சொல்லப்படாது!

கங்கமாலை:—அவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறோ? அது தான் பேர் சொல்ல மாட்டேன் என்கிறும் போதும்!

ரூபாவதி:—யாருக்கு வாழ்க்கைப்படப் போகிறார்?

கங்கமாலை:—அவனுடைய அத்தை பின்னைக்காம். இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. அதற்குள்ளே பேர் சொல்லப்படாது என்கிறார்!

ரூபாவதி:—ஏன்றி அம்புஜாட்சி! அவையெல்லாம் இருக்கட்டும். நீ அழகாய் ஒருவன் அரசன் மகன் என்று சொன்னாயே அவன் அழுவானேன்?

அம்புழாட்சி:—எல்லாம் உனக்கே தெரிந்திருக்குமே!

ரூபாவதி:—இல்லை, நிச்சயமாய்க் கொல்லுகிறேன். எனக்கொன்றும் தெரியாது.

அம்புழாட்சி:—நிஜந்தானு? உனக்கு நிச்சயமாய்த் தெரியாதா?

ரூபாவதி:—நிஜந்தான். நிச்சயமாய்த்தான் தெரியா தென்கிறேனே.

அம்புழாட்சி:—ஆனால் சரிதான். ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்குமோ வென்று நினைத்தேன். உங்கள் தகப்பனார் இந்தப் பாண்டிய ராஜ்யத்தை ஜெயித்து இந்தத் தேசத்து ராஜாவையும், ராஜா பெண்டாட்டியையும் ஒரு சிறையிலேயும், இந்த ராஜாபின்னை, இப்போது பார்த்தோமே, அவனை இன்னெனுரு சிறையிலேயும் அடைத்து வைத்திருந்தார். அந்த ராஜாவும் ராணியும் இந்த மூரிலேயே இருக்கிறதனாலே கலகங்கள் உண்டாகின்றன வென்று நினைத்து அவர்கள் இரண்டு பெயரையும் இன்றைக் காலைதான் இந்த மூருக்கடுத்த ஒரு காட்டிலே கொண்டுபோய்த் துரத்திவிட்டு வரும்படி உங்கள் தங்கையார் உத்தரவு கொடுத்தாராம். அந்தப் படியே சேவகர்களும் அவர்களை அழைத்துக்கொண்டு துரத்தி விட்டுவரக் காட்டுக்குப்போ யிருக்கிறார்களாம். இந்தச் சமாசாரத்

தைக் கேட்டுவிட்டுத்தான் சுந்தராங்தன் அழுத்து. தாயார் தகப் பனார் என்றால் அவனுக்குப் பிராணன்! என்ன செய்வன்?

நூபாவதி:—ஏண்டி! மூர்ச்சைபோய் விழுந்தானுமே! அவர்கள் பேசிக் கொண்டார்களே! அஃதென்னை! அழுதால் மூர்ச்சை போகுமோ? கங்கமாலீஸ்:—தாயார் தகப்பனுரைக் காட்டுத் துஷ்டமிருகங்களுக்கு இரையாரும்படி வயதான காலத்திலே துரத்திவிட்ட சங்கதியைக் காதிலே கேட்டும் மூர்ச்சை போகாதவர் யார்? அப்பேர்ப்பட்டவர் மிகவும் கன்னெஞ்சராய்த் தாம் இருக்கவேண்டும்.

அம்புஜாட்சி:—அந்த சுகுமாரதும், சந்திரமுகதும், பக்கத்திலே இல்லாதிருந்தால், சுந்தராங்தன், அப்பாவி! வருத்தமென்பதை இன்ன தென்று அறியாதவன்! வெகு அவஸ்தைப்பட்டுப் போயிருப்பான். சவாமி, அவர்களைச் சமீபத்தி விருக்கும்படி செய்தாரே! அது வன்றே விசேஷம்!

கங்கமாலீஸ்:—அதெல்லாம் இருக்கக்கூடும். அப்போது மாத்திரம் அகமுடையான் பெயரைச் சொல்லப்படா தென்றியே! இப்போது மாத்திரம் சொல்லலாமோ?

நூபாவதி:—இன்னும் கல்யாணம் ஆகவில்லையே! சொன்னால் என்ன? குற்ற மில்லை.

கங்கமாலீஸ்:—சந்திரமுகனென்று சொன்னுமேயே. அவன் யார்?

அம்புஜாட்சி:—அவன்தான் நயவசநர் என்பவருடைய புத்திரன். சுந்தராங்தனேனுக்கூடப் படித்தவன். இவர்களும், எங்கள் அத்தைபிள்ளையும் ஆக மூன்றுபெயர்களும் வித்தியாசாகப் புலவரிடம் கல்வி கற்றுக் கொண்டார்களாம்.

நூபாவதி:—அஃதிருக்கட்டும். சுந்தராங்தனைப் பற்றி இவ்வூரார் என்ன சொல்லிக் கொள்ளுகிறார்கள்?

கங்கமாலீஸ்:—சுந்தராங்தனு? மகாபுத்திசாலி! ஊரார் சொல்லுகிறதென்ன? நன்றாய்த் தெரிந்த விஷயந்தானே!

நூபாவதி:—அம்புஜாட்சி! கங்கமாலீஸ் மாத்திரம் என்னவோ இப்படிச் சொல் அகிறுள். நானும் இரண்டு மூன்று பேரிடத்திலே கேட்டேன்; அவன் என்னவோ வெகு துஷ்டனும். தான் தான் அரசன் மகன் என்று எண்ணிக்கொண்டு ஊர்மக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு அடித்து வருத்தப்படுத்துவானும். இப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளுகிறார்களே!

அம்புஜாட்சி:—சுந்தராங்தனையுஞ் சொல்லி மற்றைப் பெயரையும் சொல்லுகிறதா? வெகு நன்றாயிருக்கிறது! அவனு துஷ்டனும்? அப்படிச் சொல்லுகிறவர்கள் நான்குப் புழுத்துங்தான் போகும். பரமா சீவ் காருண்ணிய னென்றால் அவனுக்குத்தான் தகும்.

கங்கமாலை:—அப்படி இருக்க, அழகு அழகு, யார் சொன்னதோ தெரிய வில்லை!

அம்புஜாட்சி:—இந்தப்படி சொன்னால்தான் இப்போது வந்திருக்கிற ராஜா சூரேநவர்மர் தங்கள் போலே பிரியமாயிருப்பாரென்று நினைத் தார்களோ! அவர்களும் நன்றாய்ச் சொன்னார்கள், ராஜாவும் நன் ரூப்க் கேட்டுக்கொண்டார்! வீட்டிலே இருக்கிறபோதே விதிவந்து சூழ்ந்ததுபோல, தெய்வமே என்று இருக்கிறவன் தலைபிலே நன் ரூப்ப் பழியைப் போட்டார்கள்! சுவாமி இருக்கிறார் எல்லா வற்றிற்கும்! நாம் சொல்லியா ஆகப்போகிறது?

கங்கமாலை:—உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடலாமோ? சொல்லுகிற வர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்!

அம்புஜாட்சி:—யார் என்ன சொன்னபோதிலும் அவனைப் பற்றி நம்முடைய எண்ணாம் என்னவோ மாறப் போகிறதில்லை.

ரூபாவதி:—என்னவோ? அம்மா! ஊரார் சொன்னதைச் சொன்னேன். அவன் நல்லவனுக இருந்தால் எல்லாம் நல்லது தானே!

கங்கமாலை:—எனக்குத் தெரிந்தமட்டில் அழகு, புத்தி, சக்தி, குணம் இவற்றை வெல்லாம் அவனுக்குச் சமானமானவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

ரூபாவதி:—சரி, அஃது அப்படி இருக்கட்டும், அம்புஜாட்சி! ஏதாவது ஒரு பாட்டுப் பாடு கேட்போம். நன்றாய் மந்தமாருதம் வீசுகிறது. எங்கே! சுகமாய்ப் பாடு, கேட்போம்.

அம்புஜாட்சி:—(பாடுகின்றார்)

(க) இராகம் - இந்துஸ்தான் காபி. தாளம் - ஆகி.

பல்லவி

நாயகனே வருவாய்—இவ்வேளையில்

சரணங்கள்

சிங்கத தினங்கொறும்

சொந்து வருங்கினேன்

(நாயக)

சங்தர மதிவதனு

இவ்வேளையில்

(நாயக)

மன்மத பாணங்கள்

மார்பினிற் பாய்ந்தன

நன்மனஞ் செய்தருள்வாய்

இவ்வேளையில்

(நாயக)

இத்தனை கூறிய

மிளகில் தோங்குக்

மொத்தகல் லாமனந்தான்

இவ்வேளையில்

(நாயக)

சன்மார்க்கர் வித்தியா

சர்கர் தம்பதனு

சொன்மேலுங் தாமதமா

இவ்வேளையில்

(நாயக)

ரூபாவதி:—சமயத்துக் கேற்ற பாட்டும் பாட்டுக்கேற்ற குருமும் இராகமும் தாளமும் எல்லாம் நன்றாயிருக்கின்றன.

கங்காலீஸ்:—அவனுக்குப் பாடுகிறதற்குக் கேட்பானேன்? ஆவ்மாந்தரத்திலே டுண்ணியம் பண்ணி இருக்கின்றன! அதுதான் தெய்வம் சல்ல குராம்க் கொடுத்திருக்கிறத!

அம்புஜாட்சி:—இன்றைக்கு என்று என்னவோ கொடுத்தும் தொண்டைகட்டிக் கொண்டிருக்கிறது, அல்லாமற்போனால் இன்றும் சற்று நன்றாய்ப் பாடி இருக்கலாம்.

நூபாவதி:—பாட்டேபாடுகிறவர்களேல்லாரும் அல்லது என்னையோ தெரியவில்லை, தொண்டைகட்டிக்கொண்டிருக்காலும் சரி இல்லாமற் போனதும் சரி, இப்படித்தான் சொல்லுகிறோர்கள்.

கங்காலீஸ்:—அது அவர்களுக்கு வழக்கமாய்ப் போய்விட்டது. அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்?

அம்புஜாட்சி:—சரி. நாம் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால், நமக்கு நாழிகையாக வில்லையா? அஷ்டமித்துப் போயிற்று. அசத்திற்குப் போக வேண்டாமா?

கங்காலீஸ்:—ஆமாம், சூரியன் அப்போதே மலைவாயிலே விழுங்கு விட்டானோ. சி, சி, இனிமேல் இருக்கப்படாது. அம்மா, எங்களப்பா கோபித்துக் கொள்வார்.

நூபாவதி:—ஆம், எனக்கும் நேரமாய்விட்டது.

[யாவரும் போகின்றனர்.]

இரண்டாங்களாம்

இடம்:—காடு

காலம்:—ஏன்பகல்

பாத்திரங்கள்:—சற்குணன், சந்தரி

சற்குணன்:—இன்னும் கொஞ்சத்தாரம் போனால் ஒரு வேலமர மிருக்கின்றது, அதன் விழில் தங்குவோம். சிறிது விரைவாய் வா. ஐயோ! உன் பாதக்கள் தரையை மிதித்தறியாவே! உனக்கு வெய்யிலென் பதே தெரியாதே! என் செய்வேன்! இதுவும் என் தலைவிதியோ? ஆ! தெய்வமே!

சந்தரி:—தெய்வர்தான் என்னசெய்யும்? நாம்தாம் என்ன செய்வோம்? கொஞ்சத் தூரத்திற் கப்பால் வேலமரம் ஒன்று இருக்கிறதென் நீர்களே! அஃதெப்படி உங்களுக்குத் தெரியும்?

சற்குணன்:—அந்தோ! உன்னைக் கைப்பிடித்த இந்தப்பாவி அரசனுயிருந்த காலத்திற் பலதாம் இதே காட்டில் வேட்டையாட வந்திருக்கின்றன!

சந்தரி:— வெற்பிலோ அகோரமாய்க் கொஞ்சதுகின்றது! இப்படியே அழுது கொண்டு போவோமானால் உடம்பு களைத்துப் போய்விடும். அப் புறம் எடக்கமுடியாது.

சுற்றுணன்:— ஜீயா! என்கண்ணே! உனக்கு இருக்கிற அறிவு எனக்கில்லை யே! என் செய்வேன்!

சந்தரி:— சம்மைப் பிரமா அவஸ்வதப்பட வேண்டுமென்றே நினைத்து முதலில் இராஜ்ய பரிபாலனத்தை யெல்லாம் கொடுத்து இப்போது அவற்றை யெல்லாம் பிடிக்கிக் கொண்டு துஷ்ட மிருகங்களுக்கு இரையாகும்படி படைத்துவிட்டான்! காடோ மகா கடோரமா யிருக்கிறது! வெய்யிலோ இன்றைக்கு என்று மகோக்கிரமா யிருக்கிறது! தினமும் இருந்த தைரியமும் இன்று சோதனை செய்ததுபோலக் கை விட்டுப் போய்விட்டது! பூர்வ ஜன்மத்தில் நாம் என்ன பாவம் செய்தோமோ அவற்றின் பயனை எல்லாம் இப்போது அனுபவிக்கும்படி நேரிட்டு விட்டது! வளப்பமுள்ள நாட்டை இழங்கோம்! வெகு கேர்த்தியான மதுவர நகரத்தை இழங்கோம்! அலங்காரமான அரண்மையை இழங்கோம்! உடையை இழங்கோம்! பொருளை இழங்கோம்! மீனுட்சிசுந்தரேசவரர் தரிசனத்தை இழங்கோம்! ‘சுந்தரேசவரர்’ என்ற உடனே ஞாபகம் வருகிறது. எல்லாப் பரக்கியத்திறும் மேலான சம்முடைய அருமைச் சுந்தராங்கதனையும் இழங்கோம்! இழங்கோம்!! தெய்வமே! தெய்வமே!! சுந்தராங்கந்தா! சுந்தராங்கந்தா!! உன்னை இழங்கப்பெறுகும் உயிர் தரிப்பேனோ?

[சந்தரி மூர்ச்சைபோய் வீழின்றனன்.]

சுற்றுணன்:— ஜீயா! என்ன செய்வேன்! நீசிறிது தைரியமா யிருக்கிறோயே என்று நினைத்தேன். நீடு மிவ்வாறு மூர்ச்சை போய்விட்டாயே! இவ்வளுந்தரத்திற் கொஞ்சம் ஜலம், மயக்கம் தீரும்படி உன்முகத்தில் தெளிக்கலாம் என்றாலும் ஜலமில்லையே! எங்கோவது சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவோம் என்றாலும் உன்னைத் தனியாய் விட்டுகிட்டுப் போனாற் புவியடித்துக்கொண்டு போய் விட்டாலென் செய்வேன்! கடைநாளில், நாடு, நகர் எல்லாவற்றையும் துறந்தேன்! அரும்புதல்வனை யிழுந்து புத்திரசோக முற்றேன்! கடைசில் என் உயிர்த் துணையியாகிய சுந்தரியையும் இழுக்க வேண்டுமோ! வேண்டுமோ!! சுந்தரி! சுந்தரி!! என்னை இப்படி ஏகாங்கியாய் விட்டுப் பிரிதல் நியாயமோ?

கலையெலாங் கற்றமாதே போதியோ கடிய நெஞ்சேன்

நலைவியை யிழுந்த பின்னுஞ் சாகிலே னிருக்கின்றேனே! (க)

(மெளனம்) ‘ஐயா’ என்ற சப்தம் கேட்டேன். ஆ! யாரோ பார்ப்பேன்.

[ஒரு வேடன் வருகின்றன்.]

வேடன்:—என் ஜூயா! இப்படி யருகிறிய? உங்களுக்கு—ஆகாகாகா! யாரோ அம்மா! என்ன மயக்கமோ? இதோ தண்ணியிருக்குது. தெளி யுங்க முகத்திலே.

(வழுதியார் தண்ணீர் தெளிக்கின்றார்.)

சற்குணன்:—கொஞ்சம் அம்மாவுக்கு வெய்யில் மறைவாய் நில் அப்பா!

[வேடன் அவ்வாறு சிற்றலும், வழுதியார் தூக்கிமேலே சாய்த்துக் கொள்கின்றார்; சந்தரி மூர்ச்சை தெளிகின்றான்.]

சந்தரி:—ஹா! ஹா!

சற்குணன்:—என் பிராண நாயகியே! எனக்குத் தைரியஞ் சொன்னுமே! நீ இவ்வாறு மூர்ச்சைபோய் என்னைத் துன்பப்படுத்துதல் சரியா குமோ? நீ யப்படியே உயிர் துறங்கிருப்பையாயின் யான்தான் பிழைப்பேனோ? இவையெல்லாம் எம்பெருமாள் விளையாட்டே யல்லவோ? “அவனின்றி போரனுவும் அசையாது” என்ற பெரியோர் வசனம் பொய்த்துப் போகுமோ? என்முத்தே! என் மீது சாய்ந்து கொண்டு சற்று இளைப்பாறுவாய்!

வேடன்:—ஜூயா! இங்கே புலிகரடி முதலிய பிராணிய சுத்தித்திரியுமே. இங்கே யிருக்கக் கூடாதே—

சற்குணன்:—நாங்கள் சாகவேண்டியதும் கடவுளுக்கு இஷ்டமானால் அதுவும் நடந்தே தீரும். அதற்காக நாம் பயப்படுவதேன்?

சந்தரி:—அப்படியில்லை. நாம் நம்மாலான முயற்சிகளைச் செய்தால் நடக்கிற படி நடக்கட்டுமே. கடவுள் நம்முடைய செயல்கள் மூலமாகவே தான் நமக்கு நன்மை யிளையுங் தீழையினையும் விளைக்கின்றார். ஆகையால் நாம் ஒன்றுஞ் செய்யாதிருந்தால் நமக்கு நன்மை விளைவதெப்படி?

சற்குணன்:—எனதருமைத் தலைவியே! நீ சொல்வன வெல்லாம் நியாயந்தாம். நாம் இப்பொழுது தங்கி யிருப்பதற்கு இடம் ஏங்கே?

வேடன்:—ஜூயா! நீங்க அதுக்கு யோசனை செய்யவேண்டாம். இதுக்கரு காலே இரண்டு நாளியவளித் தூரத்திலே ஒரு சாமியார் சாவடி யிருக்குது. இப்போ உங்களைக் கூட்டிப் போய் அந்தச் சாமியார் மடத்திலே விட்டுப்போட்டு அப்புறம் வீட்டுக்குப் போனேன்.

சற்குணன்:—அந்தச் சாமியார் பெயரென்ன?

வேடன்:—அது எனக்குத் தெரியாது சாமி. அவர் சாவடி மாத்திரங் தெரியும். வருகிறதின்டா வாங்க.

சற்குணன்:—கொஞ்சம் பொறுத்துக்கொள். அப்பா! வருகிறோம்:—என், புறப்படுவமா?

சந்தரி:—இன்னும்எவ்வளவு தூரம் இருக்கும் அப்பா! அந்தச் சாவடி?

வேடன்:—இதோ! கிட்டத்திலே தான் அம்மா!

சந்தரி:—ஆனாற் சரி.

சற்குணன்:—மெல்ல! மெல்ல! என் கையைப் பிடித்துக்கொள்.

வேடன்:—நான் முன் ஆக்குப் போதேன். பின் ஆக்கு நீங்க மெதுவா வாங்க.

[யாவரும் போகின்றனர்.]

மூன்றாங்களம்

இடம்:—காட்டில் முனிவராச்சிரமம்

காலம்:—மாலை

பாத்திரங்கள்:—ஞாநதிபர், ஆன்மாதர்

ஞாநதிபர்:—அப்பா! ஆத்மாதா! செய்யவேண்டிய காரியத்தையெல்லாஞ் செய்து விட்டாயா? சிவஞாநபோத சூத்திரங்களை நேற்றுச் சிரவ ணம் பண்ணினுமே! இன்றைக்கு அவற்றை எல்லாம் மனம் பண்ணிவிட்டாயா? மேற் போகலாமா?

ஆன்மாதர்:—ஆக்ஞாப்பிரகாரம், சகல காரியங்களையுஞ் சம்பூரணப்படுத்தி விட்டேன். சிரவணம் பண்ணின சூத்திரங்களிற் சில மனத்தில் அவகாஸப்படவில்லை, ஆகையால் அவை முழுவதையும் மனம் பண்ணத் தடைப்பட்டது. ஆகையா வென்னை கஷ்மித்து என்மீது மீட்டுக் கிருபை கூரவேண்டும்.

ஞாநதிபர்:—அந்தப் பிரகாரமே, உனக்கு மறுபடியும் மனத்திற் படும்படி சொல்லுகின்றேன். இதற்கு முன்னே பூநிலூரத்தத் சிவாசாரியர் பழுக்கப் பழுக்க நெருப்பிலே காய்ந்த இருப்பு முக்காலியிலே வீற்றிருந்து திருவாய் மலர்ந்தருளிய சிவபரத்வ சிருபணக்ளோக பஞ்சகம் படனமாயிற்று?

ஆன்மாதர்:—திருவளப் பிரகாரம், படனமாயிற்று. கட்டளையித்தாற் சொல்லுகின்றேன்.

[சற்குணன், சந்தரி, வேடன் இவர்கள் விளிக்கின்றனர்.]

ஞாநதிபர்:—அதிருக்கட்டும். யாரோ வாசலில்வந்து ‘சாமி! சாமி!’ என்று கூப்புகிறது போலத் தோன்றுகின்றது. அதென்ன வென்று போய்ப்பார்த்து வா.

[ஆன்மாதர் வெளியே போய் வருகின்றார்.]

ஆன்மாதர்:—யாரோ இருவர், ஸ்திரீபுமான்கள், வெய்யிலாற் களைத்தவர், செவ்விய மேனியர், சிறந்த நோக்கினர், வாடிய முகத்தினர், அழுத கண்ணினர், வந்துளர். அவர்கள் சமீபத்தில் ஒரு வேடலும் நிற்கின்றன.

ஞாந்திப்:—அவ்விருவரும் ஒருவேளை நமது ஆசிரமத்தில் தக்கலாம் என்று வந்தார்கள் போதும்! நிபோய் அவர்களை யிங்கீ மிட்டுக்கொண்டு வந்து விட்டுவிட்டு அவர்களுக்கு எடுதலும் போஜனத்திற்கு ஏற்பாடு செய்.

ஆண்மநாதர்:—அப்படியே செய்கின்றேன்.

[போகின்றார்]

(வேடனூழிய மற்ற யாவரும் வருகின்றனர்.)

[சற்குணலூடு சுக்தியிழ ஒருங்கே முனிவரை வணக்கின்றனர்.]

ஞாந்திப்:—தீர்க்காயுஷ்மான் பவ!—தீர்க்க சுமங்கலைவ!—கீங்களிருவரும் ராஜலக்ஷணங்களோடு கூடினவர்களா யிருக்கின்றீர்களே! உங்களுக்கு இந்தக் கதி சம்பவிப்பாரேன்?

சற்குணன்:—சுவாமிகான்! அடியேன் பாண்டிய தேசத் தரசனுவேன். ஆலா சிப சேஷத்திர வாசியா யிருந்தேன். சற்குணப் பெயரினேன். இவள் எளியேனது பாரியை யாவாள். சுந்தரிப். பெயரினாள். தொன்னட நாட்டரசன் வீரமார்த்தாண்டலுடைய மகன். சேர தேசாதிபதி குருசேனவர்மனுற் செயிக்கப்பட்டு இவ்வரணியத்திற்குத் துவ்ட மிருகங்களுக்கு இரையாகும்படி தூத்தப்பட்டோம். வழியிலௌரு வேடனைச் சுந்தித்தோம். அவனது உதயியால் தேவீரது ஆசிர மத்திற்கு வந்து சேர்க்கோம்.

ஞாந்திப்:—இக்செய்தி உமது மரமனுராகிப தொன்னட நாட்டரசனுக்குத் தெரியாதோ?

சற்குணன்:—தெரியாது. வெட்கம்பற்றி அவரிடம் உதவி கேட்கவில்லை. யானே போர்க்களூடு சென்று யுத்தத்திற் கிழவேண்டேன்.

ஞாந்திப்:—இப்போது இக்கதி அதனினும் வெட்கக் கேடாயிற்றே! இப்படி யிருக்கலாமா?

சற்குணன்:—ஆம். என் செய்வது?

ஞாந்திப்:—இப்போது உமக்குத் தொன்னட நாட்டிற்குப் போய் வதிய இஷ்டமா? அல்லது சோழ நாட்டிற்குப் போய் வதிய இஷ்டமா? எனக்குத் தற்காலத்தில் ராஜீகஞ்செய்து வருகின்ற வீரேந்திர சோழனைத் தெரியும்.

சற்குணன்:—தேவீரது இஷ்ட மெப்படியோ அப்படியே நடக்கக் காத்திருக்கின்றேன்.

ஞாந்திப்:—ஆனால் உங்களிருவரையும் சோழ நாட்டிற்கு அனுப்புவதா யுத் தேசித்திருக்கிறேன். அந்தப் பிரகாரமே செய்வீர்களென்று நம்புகின்றேன்.

சற்குணன்:—ஆ, அப்படியே யாகட்டும்.

ஞாந்திப்:—அப்பா! ஆத்மநாதா!

ஆன்மாநார்:—இட்சா! வந்து விட்டேன்.

[ஆன்மாநார் உருகின்றார்.]

ஞாநாதி:—இவர்களிருவரும் தக்கியிருப்பதற்கு வசதியான ஓரிடம் பார்த்து இவர்களுக்குக் கொடு. இவர்களுக்குப் போஜன முதலானவை கனும் செய்து வை.

ஆன்மாநார்:—ஆக்ளாப் பிரகாரம் செய்கிறேன்.

சங்குணன்:—ஏ, மிராணசுந்தரீ! சாக்ஷாத் மீனுட்சி சுந்தரேசுவரர் கிருபை நம்பேரிற் பரிசூரனமா யிருக்கின்ற தென்பதற்குச் சுந்தைகமே யில்லை. பார்! நம்முடைய ஜன்மாந்தர பாவத்தினால் யாம் அனுபவிக்கும்படி நேரிட்ட துவ்பங்களை யெல்லாம் சிக்குவதற்குப் பரம பதியாகிய சிவபெருமானுர், நீ மூர்ச்சைபோம் விழுந்தபோது ஒரு வேடனைக் கொணர்ந்துவிட்டார்! பிறகு தங்குவதற்கு மிகவும் வசதியான ஒரு முஷிபுங்கவருடைய ஆசிரமத்தைக் கொணர்ந்து விட்டார்! நாம் இத்தனை நாள்கள் இராஜ்ய பரிபாலநம் பண்ணியும் இந்த முவிசீரவுட்டார் இதுவரைக்கும் இந்த வனத்தில் இருப்பது நமக்குத் தெரியாதிருந்ததே! இந்த ஞானத்திப்பூருடைய ஆசிர்வாதமும் நமக்குக் கிடைக்கும்படியும் அந்தச் சுந்திரசேகரரே செய்திருக்கின்றார். திருவருட் கற்பக தெய்வசிகாமணீ (பாடுகின்றன)

என்னேநின் கருணை! என்னேநின் கருணை!

தன்னேநில் பொருளே! தாதாயென் னிறையே! (42)

சுந்தரி:—அதற்கும் ஜீயமுன்டோ? கடம்பவநேசர் கருணையினாற் சகலமும் நன்மையாய் மாறக் கடவன. முனிவருடைய கருணை யென்னே!

[யாவரும் போகின்றனர்.]

நான்காங்களாம்

இடம்:—பாண்டியனரண்மனை

காலம்:—காலை

பாத்திரங்கள்:—சூரசேநன், சசிலன்

குருசேநன்:—நாம் இந்தப் பாண்டிய நாட்டைக் கவர்ந்து நாம் மதுரையும் பதிலை நமது ராசதானி யாக்கிக்கொண்டு நாம் நவரத்தினங்களாலிழைக்கப்பெற்ற பொற்பிடத்தின்மீது வீற்றிருந்து நாம் அரசுபுரிவது இத்தேசத்தார் யாவர்க்கும் சுந்தோவுந்தானே? ஏன்? சசிலனே!

சசிலன்:—தாங்கள் சந்குண பாண்டியனை வென்ற மகாஸீர்! தங்கள் இராஜீகத்துக்குக் குறை சொல்லுவாரு முள்ளோ? இந்கருளார் யாவரும் தாங்கள் இந்த மதுராபுரியையே தலைநகராக்கிக் கொண்டோ?

மென்று பறையறைவித்த அற்றை நாள் அடைந்த ஆனந்தத்திற் கோரளவு முண்டோ?

குருசேநன்:—என்ன! இன்னும் பாண்டியனையும் அவன் மனைவியினையுங் காட்டில் துரத்திவிட்டுவரும்படி போன சேவகர்கள் வரவில்லை!

சுக்ஷலன்:—சேவகர்கள் வருகிற சமயந்தான். இதோ வந்து விடுவார்கள்.

குருசேநன்:—நாம் அவர்களைக் காட்டில் துரத்திவிட்டு வரும்படி உத்தரவு கொடுத்த சமாசாரம் ஊராகுக்குத் தெரியுமோ?

சுக்ஷலன்:—தெரியும்போலத்தான் தோன்றுகின்றது.

குருசேநன்:—அவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும்?

சுக்ஷலன்:—எப்படித் தெரிந்ததோ? நமக்கென்ன பயமா? அஃதோன்று மல்லியீப.

குருசேநன்:—நாம் பயத்திற்காகக் கேட்கவில்லை. தெரியக்கூடிய வழி யெப்படி யோவென்று தெரிந்துகொள்ளத் தாம் கேட்டோம்.

சுக்ஷலன்:—ஜனங்கள்; ஏழைக்குடிகள்! அவர்கள் மேலும் நல்லவர்கள்.

குருசேநன்:—சரி. அதற்கென்ன இப்போது? நயவசநரெங்கே இதுவரையிலும் காணேம்.

சுக்ஷலன்:—இதோ வந்துவிட்டாரே! பாருங்கள்.

[நயவசநன் வருகின்றார்]

குருசேநன்:—ஓ! நயவசநரே! உமக்கு வயது நூறு! நாங்கள் நினைக்கவும் நிரும் வந்தீரே!

நயவசநன்:—மகாராஜா அவர்கள் சமுகத்திற்கு அடியேன் வந்தனம்.

குருசேநன்:—நிரம்ப சுந்தோஷம். இப்படியுட்காரும்.

நயவசநன்:—ஆக்கனைப்படியே!

குருசேநன்:—நாம் தோற்கடித்தோமே, அந்தப் பாண்டியன் அவன் புத்திரன்-அவன் பேரென்ன? சுந்தராந்தன், ஆம் சுந்தராந்தன். அவனுக்குத் தோழராகவும் வெளியிலே போகும்போது காவலாளராகவும், இரண்டுபேரை நியமித்தோமே, அவர்களில் ஒருத்தன் உமது குமாரன்-மற்றெல்லாவன்-சசிலர்வகையோ? சரிதான், சரிதான். என்னத்திற்காகக் கேட்டேனென்றால் தெரியாதவர்களாயிருந்தால் ஒரு வேளை அவனுக்கு உடன்பாடாயிருந்து ஏதேனும் விபரீதஞ்ச செய்யக்கூடும்; அதற்காகத்தான்.

நயவசநன்:—(தனக்குள்) எவ்வளவு வஞ்சகன்! கபடன்! சூதுக்காரன்! கொலை ஞேன்!

சுக்ஷலன்:—நாம் யாவற்றினுங் கவனமாயிருப்பது நியாயந்தானே?

குருசேநன்:—என் ஜெயா.. சுக்ஷலரே! உம்முடைய வகை மனுவங்கள் பெய்ரென்ன?

சுக்ஷலன்:—எவ்வைச் சொல்லுகின்றீர்கள்?

குருசேனன் :—அவன்தான் சிறைச்சாலையிலே கீடக்கின்றுள்ளே! அவன் தோழன்.

சுசீலன் :—என்னுடைய தமக்கை பிள்ளைதான்; அவன் பெயர் சுகுமாரன்.

குருசேனன் :—இந்த ஊரிலே நல்ல தமிழ் வித்துவான்கள் இருக்கின்றார்களா?

சுசீலன் :—ஏன் அதற்கென்ன? சமஸ்தான சூரியும் மகா வித்துவானுமாகிய வித்தியாசாகரப் புலவர் இருக்கின்றார்.

குருசேனன் :—நாம் பாண்டியனாலும் புரிந்த யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிக் கவிபாடும்படி அவர்க்கு உத்தரவு கொடுக்கவேண்டும். அப் படியல்லாவிட்டால் நம்முடைய கருவூர்ச் சமஸ்தான வித்வான் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு உத்தரவு கொடுப்போம்.

சுசீலன் :—ஆகட்டும். அந்தப்படியே வித்தியாசாகரப் புலவரிடந் தங்களுடைய உத்தரவினைத் தெரிவிக்கின்றேன்.

[கேவகன் வருகின்றார்.]

கேவகன் :—மகாராசா அவுக சமுகத்திலே கும்பிட்டுறேன்.

குருசேனன் :—அடே! கேவகா! ஏன் இவ்வளவு தாழதம்?

கேவகன் :—மகாராசா! அவுகளைக்கூட்டி வெகு தொலைபோப், வந்தவனி தெரியாமே, நடுக்காட்டிலே, வெய்யில் கொளுத்தக் கொளுத்தக் கொண்டு விட்டிட்டு வந்தேன். அதுதான் நேரமாயிறிச்சு.

குருசேனன் :—நேற்றே போன்றுயேடா?

கேவகன் :—ஆமாம் மகாராசா! நான் திரும்பி வாரையிலே இருட்டிப் போயிறிச்சு. அதுதான் இப்ப வந்தேன். இல்லாட்டி அப்பவே வந்திருப்பேன்.

குருசேனன் :—நீ அவர்களைக் காட்டிலே தூரத்திலிட்டு வருகிறபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? உள்ளதைச் சொல்லவேண்டும். இல்லாவிடில் உன் தலையை இந்த வாரினால் துண்டித்துப் போடு வேண்.

[வாளையோச்சுகின்றார்.]

கேவகன் :—மகாராசாவே! நான் அவுகளைக் காட்டிலே விட்டவுடனே அவுக கோஞ்சு வாய்விட்டுக் கத்தாக. அந்த வேளையிலே புவி கரடி வந்து திரியும்போலத் தோணிச்சு. காடோ வெகு பயம்மா பிருந்திச்சு. ஆகையினாலே, எங்கே புவி என்னையும் அடிச்சுக்கிட்டு போயிருமோ என்னும் பயந்து நான் என்னுடே முடிஞ்சமட்டும் வெகு வேகமா ஓடியாங்கிட்டேன்.

குருசேனன் :—அவர்கள் என்னடா பேசிக்கொண்டார்கள் என்று கேட்டால் இவற்றையெல்லாம் உன்னையார் சொல்லச் சொன்னார்கள்? ஏன்டா! அவர்கள் பேசிக்கொண்டதைச் சொல்லுகின்றாயா என்ன இப்போது?

கேவகன் :—மகராசாவே! சிங்கள் என்னைக் கொண்டதற்குஞ் சரி விட்டா
அஞ்சி சரி. கான் உள்ளாட்சிதான் சொல்லீதேன். போய் சொல்
வல்லே. அவை விம்மி விம்மி யஞ்சாகனே பொளிய வேறே எது
வும் பேசல்லே.

குருசேன் :—விடுத்தாலு ?

கேவகன் :—ஆமாம். மகராசா ! விசந்தான்.

கசீலன் :—மகராஜா அவர்களுக்கப்பேறே தான் சொல்லுவது?

குருசேன் :—என்ன சொல்லுகிறீர்? சுசிலரே! சொல்லும், கேட்போம்.

கசீலன் :—அவர்கள் நடுக்காட்டிற் போன உடனே அவர்களுக்கு அழுத்
தோன்றுமெடு தவிர வேறொன்றும் பேசத் தோன்றுது. அவர்கள்
தாங்கள் அடைக்கு நுனிபங்களை நினைக்கும்போதெல்லாம் தங்களை
அறியாமலே அழுவார்கள். அழுத, ஆறி யோய்ந்த பிறகு தான்
ஏதாவது பேசுகிறதற்கும், யோசனை செய்வதற்கும் தோன்றும்;
அதற்கு முன்னே வேறொன்றும் முடியாது. இந்த சிஷ்யங்களை
பெல்லாம் கொஞ்சம் உள்ளாற் பயிற்சி யுடையவர்கள் எவ்விதீ
நுணர்வார்கள். மேலும் தக்கஞ்சுக்கு இம்மாதிரியான தெளர்ப்
பாக்கியங்களை அதுபவிக்கும்படி நேரிடவும் இல்லை. ஆகையினால்
தான் தக்கஞ்சுக்கு இது புதிதாகத் தோன்றுகின்றது.

குருசேன் :—நமக்கேன் இந்தமாதிரியான கஷ்டங்களெல்லாம் வரும்?
நாம்தாம் எப்போதும் எவ்வள யுத்தத்திற்கு வந்தபோதிலும்
சங்னத்தா மிருக்கிறோமே! நமக்கென்ன?

கசீலன் :—தக்கஞ்சுக்கேதாவது வருமென்று சொல்லவில்லை. தாங்கள் இதை
யதுபவித்தே யற்பிரகளைன்று தான் சொன்னேன்.

குருசேன் :—ஆம். சுசிலரே! நாம் அனுபவித்ததே இல்லை.

கசீலன் :—நான் இந்த சிஷ்யத்தைச் சொன்னது எதற்காக வென்றால்
நம்முடைய சேவகன் சொல்லுகின்றன வெல்லாம் வாஸ்தவமே
என்று காட்டும் பொருட்டீத் தான். மேலுமில்லை பொய் சொல்லு
கிறவன் அல்லன்.

குருசேன் :—அடே! சேவ கா! போடா சரிதான்.

[கேவகன் போகின்றன]

குருசேன் :—சுசிலரே! நம்முடைய என்னைஞ்சரியாய் முடிந் து விட்டதன்கோலே
இனி நாம் போகலாமா? என்ன? நயவசனரே! மௌனமாயிருக்
கின்றீர்!

நயவசன் :—சுகலமும் சரி. (தனக்குள்) மகராஜா அவர்கள் செய்யுக் காரி
யங்கஞ்சுக்குக் கேட்பானேன்!

[யாவரும் போகின்றனர்.]

ஜிந்தாங்களாம்

தீடும்:—நயவசங்கள் வீடு

காலம்:—மீற்பகல்

பாந்திரஸ்கள்:—நயவசங்களும், சில கனவான்களும்

முதற்கணவான்:—ஏன்? ஐயா! நயவசங்களே! காம் இதுவரையிலும் இந்தச் சூரசேநை நீதிமானு யிருப்பானென்று என்னி இருந்ததற்கு நேர்விதோதமாக நம்முடைய பூர்வ ராஜா சற்குண வழுதியையும், அவர் மனைவி சுந்தரியாரையும் சிறைச்சாலையில் தான் அடைத் திருக்கிறான் என்று நினைத்தோம். இன்றைக்கு கான் விசாரித்த போது வேறுமிதமாக மந்திரி சசிலர் வீட்டு வேலைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்; அதைக்கேட்டு என்னுடைய வேலைக் காரன் இன்று என்னிடஞ் சொன்னான். அஃது என்ன நிஜமா பிருக்குமா?

இரண்டாங்களவான்:—என்ன ஐயா! நீர் என்னவோ சொல்லுகிறீர்? காம் காலோக்கீ தகுந்த ஏற்பாடுகள் செய்து இந்த மகாபாவியை ஊரைவிட்டுத் துரத்திவிட்டு வழுதியாரைக் கூப்பிடுவோம். நீர் மாத்திரங் தெரியமாயிரும். ஒருகை பார்ப்போம்!

நயவசங்கள்:—ஆம். அவையெல்லா மிருக்கட்டும். நீங்கள் உங்களுடைய எண் ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்த மாதிரி கண்டபடி பேசுவதற் பிரயோசனமில்லை. சூரசேநை, போர் வீரரோடு இப்போதின்கிருக்கின்றன். அந்தப் போர்விரக்களை வேறு எங்கோவது அனுப்புவதற்குத் தகுந்த யுக்கிகள் செய்து அவர்கள் போன பிறகு நீங்கள் கலக்கோ கிலக்கோ ஏதோசெய்து ராஜாவை—தீர்த்து விட்டார்களானால் அப்புறம் எல்லாம் சரியாய்ப் போம். (பாடுகின்றன)

‘இராம னுளினென விராவண னுளினெனன்?

ஏந்தம் பாட்டைச் சிங்கித் திருப்போம்’

என்று கருதுவோ ரொன்றினு முதலார்.

அரச வல்லனேற் பரசி யொழுகலாம்;

அன்றித் தீயனேற் பொன்றத னலமாம்.—

(கங்)

சுத்த வீரர் சுயசய மெண்ணலர்

தத்த நாட்டின் றனிகல நாடுபு

மொத்து போரின் மூனைங்குவான் கையிற்கொன்

பெட்டு நம்புக ழேய்துவீழ் கின்றனர்!

(கங்)

மூன்றாங்களவான்:—போம், ஐயா! போம். கொக்கின் தலையில் வெண்ணெயை

கைத்து அஃது உருகி அப்புறம் தொக்குப் பிடிக்கிற திருக்கட்டும்!

நீங்கள் மாத்திரம் பேசாதிருங்கள். நான் தெரியமாய் ராஜா வீதி

யீற் பவனிவரும் போது இவ்வீட்டியினாற் குத்திப்போகிறேன். அப்புறம் மேல் நடக்கிறதைப் பார்த்துக்கொள்வோம். என்னை வேண்டுமென்றால் கொல்லுவார்கள். நான் போனாற் போகின்றேன்! நாடுகாப்பின் பொருட்டு ஒருவன் மட்டிற் சாதல் நலமன்றே?

முதற்கணவான்:—எல்லாவற்றிற்கும் நாம் அவசரப்படக்கூடாது. நயவசநர் கூறுவதையுங் கேட்டு நன்றாய் ஆலோசனைபண்ணி அப்புறம் நம் முகடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். பதறுத காரியம் சிதருது!—ஆமாம். பார்த்துக்கொள்ளும்.

இரண்டாங்கணவான்:—அவருடைய தாற்பரியம் என்ன வென்றால்: தாமசஞ் செய்வோமானால் ஒருவேளை அரசனுக்குத் தெரிந்து அவன் மிகவும் சாக்கிரதையா யிருந்து விடுவானாகில் நாம் நினைத்த எண்ணாம் நிறைவேறுது போய்விடுமே என்பதுதான். வேறொன்று மில்லை.

முதற்கணவான்:—இவ்வளவும் அரசனுக்குத் தெரிந்தால் தானே காரியம் நிறைவேறுது போகும்?

இரண்டாங்கணவான்:—என்னவோ? யார்யானார் நம்பலாம்? எவன் எப்படியோ? அரசனுடைய பிரிதி சம்பாதிக்கிறதற்காக எந்த வஞ்சக னவது இந்த யோசனையைப்போய் அந்தப் பாதகனிடஞ் சொல்லி வைக்கட்டும். அதைவிட வேறுவிளை வேண்டாம். நமக்குத்தான் கேடென்று நினைக்கவேண்டாம். நயவசநருக்குங் கெடுதல்; ஊர் முழுவதுஞ் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கிப் போடுவான்.

நயவசநன்:—ஆமாம். அதற்காக இப்போது என்ன செய்வேண்டு மென்கிறீர்? மூன்றாங்கணவான்:—அதுதான் நான் அப்போதே பிடித்துச் சொல்லுகின் நேரே! அவனைக்காய்க்க நானுயிற்று என்றேனோ!

நயவசநன்:—எல்லாவற்றிற்கும் நானுன்று சொல்லுகின்றேன். கேளுக்கான். இன்றைக்கு இந்தச் சமாசாரத்தை, உங்களுடைய போச னையை, நம்முடைய இளவரசன் சுந்தராநந்தனுக்கு என்னுடைய சூமாரன் சுந்திரமுகன் மூலமாகச் சொல்லி யனுப்பிவோம். சகலத் திற்கும் அவன் என்ன சொல்லுகிறுமேனு அதையுங் கேட்டு நடப்போம். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் இப்படிச் செய்யச் சம்மதந்தானு?

யாவரும்:—பரமசம்மதம். அப்படியே செய்வோம்.

நயவசநன்(ஏழும் து) ஆனால் என்குமாரன் சுந்திரமுகனிடஞ் சொல்லி யனுப்பிச் சுந்தராநந்தனுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு யான் நாளைக்குச் சொல்லுகிறேன். இதுவிலையம் இரகசியமா யிருக்கட்டும் வெளியேறிவிடப் போகிறது. பத்திரம்! பத்திரம்!!

யாவரும்:—அந்தப்படியே மிகவுஞ் சாக்கிரதையா யிருக்கிறோம். அதைப் பற்றி நீங்கள் போசிக்கவேண்டாம்.

[யாவரும் போகின்றனர்.]

முதலங்கம் முற்றிற்று

அங்கம் - 2

முதற்களம்

இடம்:—முற்கூறிய பூஞ்சோலை

காலம்:—மாலை

பாத்திரம்:—ரூபாவதி

ரூபாவதி:—(தனக்குள்) மலர் கொய்யப்போன அம்புஜாட்சியுங் கந்கமாலையும்
இவ்வளவு நேரமாயும் ஏன் வரவில்லை?

(பாடுகின்றுள்)

*“மீன்னிகரா மாதே விரைக்காங் தீண்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்க ணின்றருணீ—தன்னிகரா ஞ
செங்தி வரமலருஞ் செங்காங்தட் போதுடனே
யிங்தி வரங்கொணர்தும் யாம்”

(கடு)

என்று கூறிய தங்கள் வார்த்தையை மறந்து விட்டார்களோ?—
(மொனம்) அவ்விடத்தில் ஒரு மயில் கலாபம் விரித்து ஆடுகின்றது.
அதைப் போய்ப் பார்ப்பேன்; அதற்குள் இவர்களும் வரட்டும்.

[எழுங்கு சிறிதுநாரம் உலவுகின்றுள்.]

இல்லதன்னை புதுமை! இவ்விடத்தை மிதித்த உடனே என்னுடைய தேகம் புளகிக்கின்றதே! அந்தோ! இது வன்றோ சுந்தரா நந்தன் நேற்று இருந்த இடம்? இங்குத் தானே அவன் மூர்ச்சை போய் விழுங்கது—என்னுடைய தகப்பனாரும் இத்துணைக் கொடியரோ?—அவனுடைய உருவம் என் கண்ணுக்கு எதிரே விற்கிறது போலத் தோன்றுகின்றதே! ஓ! சுந்தராந்தனே! நேற்று உண்ணைத் தரிசித்தது முதல் உண்ணைப் பரிசிப்பது எங்காளோ எங்காளோ என்று ஏங்கி ஏங்கி வருந்துகின்றேன்! நேற்றிராமுமூதும் தூக்கமென்பது சிறிதும் வரவில்லை! எழுங்து நிலாமுற்றத்தில், உலாவினேன்! ஜோயோ! கொஞ்சமேனுங் கருணை யென்பதில்லாமற் சந்திரன் தனது ஸிலவு நெய் பெய்து எனது காமாக்கிணையை வளர்த் துத் துன்பப்படுத்தினான்! என்ன செய்வேன்? மீட்டும் படுத்துக் கொள்வேன்! எழுங்கிருப்பேன்! உலாவுவேன்! இந்தப்படி நேற் றிரவைக் கழித்தேன். இன்று என்ன செய்வேலோ?—என்னுடைய ஆசைக் கண்ணாளன் சுந்தராந்தன் ஒரு வேளை இன்றைக் கும் வருவானே இ? வந்தால் யான் அவனை இன்னெங்கு தரமாவது தரிசனம் பண்ணி யாறுவேன்!

(பாடுகின்றுள்)

* தண்டியலங்காரவுரை

தோகைமா மஹில்கா இன்னைச் சுக்தரா சுக்தன் வங்காற்
கோகிலெங் காங்க கங்காக் கூவியின் தயவு செய்தே. (கை)

—(மொனம்) என்னுடைய தோழிமார் ஒருவீவளை இதைக் கேட்டு
கீக்கொண்டு வருவார்களோ? ஐயோ! என்னுடைய இந்தச்
செயல்களோல்லாம் என் தகப்பனாக்குத் தெரிந்து விட்டால்
என்ன செய்வேன்! நான் கெடுவதே யன்றி என்னுடைய அரு
மைச் சுந்தராந்தனுக்கும் கேடுவிளையுமே! அம்ம! ஓ! கொடுமை!
கொடுமை!—அதோ அம்புஜாட்சி வருகின்றன். இனிமேல்
நான் இதைக் குறித்து பேசப்படாது.—

[அம்புஜாட்சி வருகின்றன்.]

அம்புஜாட்சி! ஏன் இவ்வளவு தாமதம்?

அம்புஜாட்சி:—என்னவோரி அம்மா! கந்கமாலையும் நானும் இரண்டு பேரு
மாய்ப் போன்றும். அவளை யெங்கேயோ காணேன். இதுவரைக்
கும் வருவன் வருவளைன்று காத்துக் கொண்டிருந்தேன். இன்
நும் வரவில்லை. ஒருவீவளை எனக்கு முந்தியே இங்கே வந்து
விட்டானோ என்று நினைத்து வந்தேன். அவள் இங்கே வந்த
தானோ?

[கந்கமாலை வருகின்றன்.]

ரூபாவதி:—நீ அப்படித் திரும்பிப்பார் யாரென்று!

அம்புஜாட்சி:—என்னடி அம்மா! கந்கமாலை! இதுவரைக்கும் எங்கே போயிருந்தாய்? உங்க்காக எவ்வளவு நாழிகை காத்துக்கொண்டிருக்கிறதே? ரூபாவதி தனியாயிருக்கிறுவோ என்று வந்துவிட்டேன். ஏதாவது என் பேரிலே கோபமோடி அம்மா?

கந்கமாலை:—இதற்குக் கோபமென்ன கோபம்? நீ என்ன பெரிய தலை
போகிற காரியஞ்சு செய்துவிட்டாய், அதற்கு நான் உண்ணோ கோபித்துக்கொள்ள? என்னவோ இப்படியே போனேன். அங்கே யோரிடத்தில் இரண்டு மான்கள் தள்ளிவிலையாடின. அந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டேன். அதுதான் கொஞ்சம் தாமதமாய்விட்டது. நம்முடைய ரூபாவதியை வெகுநாழிகைக்காக்கும்படி வைத்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறேன்.

ரூபாவதி:—இந்த அற்ப காரியத்திற்காக நீ வருத்தப்படுவானேன்? நானும் இங்கே ஒரு மயில் அழகாய்த் தோகை விரித்தாடிற்று. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அம்புஜாட்சி:—ஏன் ரூபாவதி! நான் ஒன்று கேட்கிறேன்—கோபித்துக் கொள்ளாதிருந்தாற் சொல்லுகிறேன்.

ரூபாவதி:—கோபித்துக் கொள்ளுகிறதென்ன? சொல்லடி சொல்.

அம்புஜாட்சி:—அப்படி யொன்றுமில்லை. வேடுக்கையாய்த்தான் கேட்போ மென்று நினைத்தேன்.

ரூபாவதி:—அதைத்தான் இன்னதென்று சொல்லு, கேட்போம். சிக்கிரம் சொல்லு.

கங்கமாலை:—அவள் எப்பொழுதும் இப்படித்தான் கொஞ்சம் வீண் பிழுக் கெல்லாம் பண்ணுவாள்.

அம்புஜாட்சி:—அப்படி எத்தனை நாள் அம்மா உன்னிடத்தில்ளான் பிழுக்குப் பண்ணி பிருக்கிறேன்?

ரூபாவதி:—வெகு! நன்றாயிருக்கிறது அஃதென்னை? நீயும் ஆரம்பித்து விட்டாய்! அவள்தான் சொன்னாற் சொல்லட்டுமே! அவனுக்கு உன்னைச் சொல்ல உரிமையில்லையா என்ன?

அம்புஜாட்சி:—சொன்னாற் சொல்லுகிறோன். அதற்கொன்றுமில்லை. நான் சொல்லவந்த தென்னவென்று கேட்டால் உன் முகம் என்னவோ கொஞ்சம் வாட்டம் அடைந்தது போலக் காணப்படுகின்றதே; அந்த எதனுலே என்று கேட்கத்தான் வாயெடுத்தேன். அதற்குள்ளே கங்கமாலை நான் பிழுக்குப் பண்ணுவதாக நினைத்துக் கொண்டாள்.

ரூபாவதி:—அதைதான் அவள் வினையாட்டாய்ச் சொன்னாள்; நீயேன் அதை மறுபடியும் மறுபடியும் தூண்டிச் சொல்லுகிறோய்? என்னவோ விட்டு வேறொது பேதாவது பேசு.

கங்கமாலை:—அம்புஜாட்சி! நான் உன்னைத் தெரியாதே சொல்லிவிட்டேன் அம்மா! இவ்வளவு தூரஞ் சொல்லுவாயென்று தெரிந்திருந்தால் நான் பேசியிருக்கவே மாட்டேன்.

ரூபாவதி:—சரி, நின்கள்தாம் வாதிப் பிரதிவாதிகளாம். நான் நியாயஞ் சொல் வேணும். எங்கே இரண்டு பேரும் உங்கள் வழக்கைச் சொல்லுங்கள். கேட்டுத் தீர்மானம் சொல்லுவோம்.

அம்புஜாட்சி:—என்னடியம்மா! நீ கேள்விபண்ணுகிறேயே யொழிய நான் கேட்டதை விட்டுவிட்டாயே.

ரூபாவதி:—நீ அப்படி என்ன கேட்டாய்? எனக்கொன்றும் ஞாபகம் இல்லையே!

அம்புஜாட்சி:—ஞாபகமில்லையா? சரிதான். நீ எங்களுக்கெல்லாம் சொல்லுவையா அம்மா!

ரூபாவதி:—நீ கேட்டதே யின்னதென்று தெரிந்தாலன்றே நான் சொல்லக் கூடும் அம்மா! என்பேரிற் கோபுத்துக் கொள்வதிற் பயனில்லை.

அம்புஜாட்சி:—ஆனாற் சொல்லுகிறேன் இன்னென்றாரம்; கவனமாய்க்கேஞ்சு. உன் முகத்தில் தினமும் இருக்கிற சந்தோஷக்களையே இன்றைக்கு என்னவோ காணும்! அதன் காரணமென்ன? சொல்லு.

ரூபாவதி:—அதன் காரணமா?—(மெளனம்)

கங்கமாலை:—என்ன யோசிக்கிறுப்? சொல்லு.

அம்புஜாட்சி:—என்ன இது! அழுகிறுயா? என்ன? ஏன் அம்மா! நாங்கள் இருவரும் உன் பக்கத்தில் உனக்குத்தனையா யிருக்கிறபோது நீ யழவேண்டிய காரணமென்னை உண்ணோ நாங்கள் யாரும் என்னவா வது சொன்னோமா? அல்லாமற் போன்ற நாங்கள் இவ்வளவு நாழிகையா யுன்னைத் தனியாய் விட்விட்டுப் போய் விட்டோ மென்று விசனப்படுகிறுயா? அதுவுமல்லாவிட்டால் எவ்வாயாவது மிருகங்களைக் கண்டு நீ பயந்திருக்கலாம் என்று சொல்ல ஏதுவு மில்லியே. எனது அருமைத் தலைவியே! ரூபாவதி! நீ இவ்வாறு வருத்தப்படுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போமோ? உன் மனத்திலிருக்கிற துண்பத்தை நீ யெங்களிடத்திற் சொல்லத் தகாதோ?

ரூபாவதி:—எனக்கு அதைச் சொல்ல நாடுவெழுவில்லை.(மெளனம்)

[கண்ணீர் வடிக்கின்றன்.]

அம்புஜாட்சி:—அடி! கங்கமாலை! நம் ரூபாவதி மெய்யாகவேயழுகின்றன். சீ மற்றைத் தோழிமாரையும் சூப்பிடுகிறுயா? (இரங்கிப் பாடுகின்றன்.) கரும்பிழி சாரூப்யக்குங் கனிமோரு யோடு

முருங்தினை மானு முறவுலும் பூத்து

வருங்தா திருங்தவ வின்றே வருங்தி

யிருங்தா விருங்தவா காணீரே யெழிலுடை யீர்வங்து காணீரே. (கங்)

பண்களி கூர்த்தளி பாடுங் குழலினள்

விண்கொ எழுதமு மேவு மதரத்த

ண்டு கொளவரு கந்தம்ரு பாவதி

கண்க விருங்தவா காணீரே காரிகை யீர்வங்து காணீரே. (கங்)

கங்கமாலை:—அம்புஜாட்சி! இந்தச் சோலையிலே ஒரு வனதேவதை யுன் டென்று சொல்லக் கேட்டிருக்கிறோமே. எங்கே அதுதான் ஒரு வேளை யிவள் தனியாயிருக்கும் போது வந்து பயமுறுத்திவிட்டுப் போயிற்றோ? என்னவோ?

அம்புஜாட்சி:—எனக்கு அப்படி யிருக்குமென்று தோன்றவில்லை. அப்படி யாயின் இப்படிச் சொல்லமாட்டான்.—எல்லாவற்றிற்கும், ஏன் ரூபாவதி! உள்ள காரணத்தை எங்களுக்கு வெளியிடக் கூடாதா? நாங்கள் உன் தோழிகள்லமோ?

[சுங்கராகங்தன் வருகின்றன்.]

ரூபாவதி:—(கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) அஃது ஒன்றும் அவ்வளவு விசோவுவில்லை, நாம் போகவேண்டாமா? நமக்கு நேரமாகவில் கூடியா?

கங்கமாலை:—தினமும் வருகிறார்களே, அந்தப் பிள்ளைகள் இன்றைக்கும் ஒரு வேளை வந்தாலும் வருவார்கள். சற்றே இருந்து வேண்டுமென்றால் பார்த்துவிட்டுப் போவோம். ஏதாவது விசனப்பட்டுப் பேசவார்கள். கேட்போம்.

ரூபாவதி:—அவர்களைப் பார்வை என்ன? கொம்பு முளைத்திருக்கிறதோ? அம்புஜாட்சி:—கங்கமாலைதான் சொல்லுகிறோ. இருந்துதான் பார்த்துவிட்டுப் போவமே. என்னவோ? எவ்வியன் சந்தராந்தன! அவனை நினைக்கிறபோதெல்லாம் எனக்கு விசனமாயிருக்கிறது. அவன் தலைபிலே பிரமா இப்படிக் கஷ்டப்படும்படி எழுதிவிட்டான்!

ரூபாவதி:—(விசனத்தை அடக்கிக்கொண்டு) நேற்று அழுது மூர்ச்சைபோய் விழுந்தானே! அவனு?

கங்கமாலை:—ஆமாம்! அவன் தான்! அழகாய் இன்னென்றால் மதியிலே சாய்ந்துகொண்டிருந்தவன்!

ரூபாவதி:—ஏன்றி! கங்கமாலை! நீ இப்போது சொன்னுமே இந்தச் சந்தராந்தன், அம்புஜாட்சி அத்தைப்பிள்ளை சுகுமாரன், இவர்கள் இரண்டு பேர்களிலும் யார் அதிக அழுகையைவர்?

கங்கமாலை:—சந்தராந்தன் தான்: சொல்லுகிறதற்குக் கேட்பானேன்? [சுகுமாரன் வருகின்றன்.]

[அவனும் சந்தராந்தன் இருக்குமிடம் வந்து ஒளித்து விற்கின்றன்.]

சந்தராந்தன்:—(மறைவில்) கொஞ்சம் பேசாதிரு!

ரூபாவதி:—அரசன் மகன் என்று சொல்லுகிறோயோ?

கங்கமாலை:—எனக்கென்னடி அம்மா! முந்தி ராஜாபிள்ளையா பிருந்தால் இப்போதென்ன அதற்கு?

ரூபாவதி:—(தனக்குள்) என்னே உலகியல்! அரசிமுந்தாரை யவமதித்தல் நன்றாயிருந்தது! செல்வஞ் சிறப்போ செம்மை சிறப்போ? (வெளியாய்) அப்புறம், அம்புஜாட்சி சண்டைக்கு வரப்போகிறார்கள்! சுகுமாரனுக்குச் சந்தராந்தனுடைய அழகில்லை என்று சொல்லுகிறோயே!

கங்கமாலை:—ஏதம்மா! நீயே சண்டையிழுத்து விடுவாய்போவிருக்கிறதே!

அம்புஜாட்சி:—என்ன! ரூபாவதி! இப்படிக் கேவி பண்ணுகிறோய்!

ரூபாவதி:—சரி. இவையெல்லா மிருக்கட்டும். கங்கமாலை! நான் ஒன்று கேட்கிறேன். சொல்லுவையா?

கங்கமாலை:—என்ன? கேளு! சொல்லக்கூடியதாயிருந்தாற் சொல்லுகின்றேன்.

ரூபாவதி:—அம்புஜாட்சிதான் அவள் அத்தைப்பிள்ளை சுகுமாரனுக்கு வாழ்க்கைப்படப் போகின்றனர். நீ யாருக்கு வாழ்க்கைப்படப் போகின்றோய்? சந்தராந்தன்தான் வெகு அழகாயிருக்கின்றன! நீ ஏன் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது?

அம்புஜாட்சி:—அப்பதிச் சொல்லப்பொழுத், ரூபாவதி! உனக்குட் அவனுக் குந்தான் ஈடு சரியாயிருக்கிறது. உன்னுடைய அழகுட்டு ஏற்ற வன்தான் அவனும்! அவனுடைய அழகுக்கு ஏற்றவன்டான் யியும்!

ரூபாவதி:—(முகத்திலெங்கு) கககமாலையும் என்ன? அழகிற்குந்தர்கவனீரா? அவனும் அவனுக்கு ஏற்றவன்தான்! ஒருவேளை அவன் இப்போது சிறைச்சாலையில் சிருக்கிறானே என்று எண்ணுவானோ என்னவோ?

கங்கமாலை:—அவை யெல்லாம் வீண் பேச்சு. ரூபாவதி! உனக்கு இஷ்ட மிருந்தால் நீ அவனுக்கு வாழ்க்கைப்படு.

ரூபாவதி:—சரி. அம்புஜாட்சி! கககமாலைகூட வீண் பேச்சு என்று சொல்து கிள்ளுன்! நேரமாகிறது. வீட்டிற்குப் போகவேண்டும்.

அம்புஜாட்சி:—ரூபாவதி! நீ ஒரு பாட்டுப் பாடு.

கங்கமாலை:—எங்கே ரூபாவதி! பாடு.

ரூபாவதி:—(பாடுகின்றான்)

பேருமான்வங் தானென்று பேசுவாய் கிளியே
மீரு மொழிக்கிடப் பேசுவாய் கிளியே
மருமலர் வீசிடப் பேசுவாய் கிளியே
வங்தது தென்றதும் பேசுவாய் கிளியே. (கக)

போதன்வங் தானென்று பேசுவாய் கிளியே
புஞ்கண்மை போகவே பேசுவாய் கிளியே
நாதன்வங் தானென்று பேசுவாய் கிளியே
நாமு மகிழ்ச்சிடப் பேசுவாய் கிளியே. (க-ஒ)

மழுசனி ரேஷ்ட வருவாய் மயிலே
மாட்டினன் வங்தானென் ரூபாவாய் மயிலே
யழகினன் வங்தானென் ரூபாவாய் மயிலே
யான்தம் வங்ததென் ரூபாவாய் மயிலே. (ஒ-க)

வள்ளும் வங்தானென் ரூபாவாய் மயிலே
மதன்வானத் தீங்கிறதென் ரூபாவாய் மயிலே
விள்ள மலர்மண மாடுவாய் மயிலே
வீசும் பொழிலகத் தாடுவாய் மயிலே. (ஒ-ஒ)

தலைவன்வங் தானென்று கூவுவாய் குயிலே
தன்னை மறந்திடக் கூவுவாய் குயிலே
கலைஞ்வங் தானென்று கூவுவாய் குயிலே
களிமிகுங் தாடிடக் கூவுவாய் குயிலே. (ஒ-ஏ)

இறைவன்வங் தானென்று கூவுவாய் குயிலே
பென்னை யினைக்கிடக் கூவுவாய் குயிலே
சிறையினை நீங்கியே கூவுவாய் குயிலே
சேர மனத்தெண்ணீக் கூவுவாய் குயிலே. (ஏ-ஏ)

அம்புஜாட்சி:—பாட்டு வெகு சகமா யிருக்கிறது.

கங்கமாலை:—இன்றைக்கு நாம் வந்து வெகு காழிகையாய் விட்டது. ஆகையினாலே நாம் சீக்கிரம் போகவேண்டும் அம்மா!

ரூபாவதி:—சரி. ஏன் அம்புஜம்! போவமே!

அம்புஜாட்சி:—குறைப்பெயராய்க் கூப்பிட்டாயானு ஒன்னக்குக் குறைப் பின்னொதான் பிறக்கும்! பார்த்துக்கொள்.

ரூபாவதி:—அப்படியே பிறக்காலும் ஒன்றுதானே யப்படிப்பிறக்கும். போகட்டும். மற்றைப் பின்னொகளாவது நன்றாய்ப் பிறக்குமேயல்லவோ? அது போதும்.

அம்புஜாட்சி:—ஏன்? தாமதம் என்ன? போகலாமே.

ரூபாவதி:—தாமதமொன்றுமில்லை. போகலாம். அம்புஜாட்சி! நீ இன்றிரவு மாத்திரம் எக்கள் அரண்மனையில் என்னேடு தங்கியிருந்து விடியற்காலம் நியுன் வீட்டிற்குப் போகலாமே.

அம்புஜாட்சி:—அப்படியானால் நானிப்போது வீட்டிற்குப் போய் என் தகப்பனுரிடம் அதுமதி பெற்றுக்கொண்டு வந்துவிடுகிறேன்.

[ரூபாவதி, அம்புஜாட்சி, கங்கமாலை பேசுகின்றனர்.]

குதுமாரன்:—(வெளிவக்கு) நீ வந்து வெகு காழிகையாய்விட்டதோ? ஏன் சந்தராந்தா! இப்போது பேசுக்கொண் டிருந்தார்களோ, இந்த மூன்று பெண்களும் இன்னர் என்பது உனக்குத் தெரியுமா?

சந்தராந்தன்:—மந்திரி சுசிலீர் பெண் ஒருத்தி; அவள்தான் உன் மாமா பெண். அது நிச்சயமாய்த் தெரிகின்றது. மற்றையிரண்டு பேரும் யாரோ? நன்றாய்த் தெரியவில்லை.

குதுமாரன்:—என் ஊடைய மாமா பெண் பெயர் அம்புஜாட்சி.—மற்ற இரண்டு பேர்களிலும் அதிக அழகுள்ளவளா யிருந்தானோ அவள் தான் உன்னையிக்கோலமாக்கிய குரசேநன் புதல்வி. அவனுக்கு அவனுடைய அழகுக்குத் தக்கபடி ‘ரூபாவதி’ யென்று பெயரிட டிருக்கிறார்கள். மற்றவள் ‘கங்கமாலை’ யென்னும் பெயருடைய வள். அதைத் தவிர வேறொன்று மலைளைப்பற்றி எனக்குத் தெரியாது.

சந்தராந்தன்:—என்ன! சந்திரமுகன் இன்று இதுவரையிலும் வரவில்லை. ஏதாவது அவன் வீட்டில் இன்றைக்கு விசேஷமுண்டோ? அவன் ஒருநாளும் இவ்வளவு தாமதம் செய்யமாட்டானே!

குதுமாரன்:—அதற்கென்ன இப்போது? அவன் மெள்ளத்தான் வரட்டுமே!

சந்தராந்தன்:—அதைப்பற்றி யொன்றுமில்லை. அவன் சீக்கிரம் வருகிற வளே என்று சொன்னேன்.

குதுமாரன்:—ஓ! சந்தராந்தா! நீ யின்று காலைப்பொழுதை யெவ்வாறு கழித்தாய்? ஏதேனும் படித்தாயோ?

சந்தராங்ந்தன்:—படித்திலேன். ஆயினும் எம் ஆலவாய்ப்பெருமாளை வாயாரப் பாடித் துதித்தேன். அதுவே யென் மனத்திற் கிறிது அமைதி விளைத்தது. அதைத் தவிர்த்து வேறொன்றுஞ் செய்திலேன்.

சுகுமாரன்:—நீ பாடித் துதித்ததை நான் கேட்கலாமோ? கேட்கலாமெனின் அதைச் சொல்.

சந்தராங்ந்தன்:—(பாடுகின்றார்கள்)

சேம்மை யுள்ள சிதாங்ந் னேயுன்ற
னன்மை யான நவிலருங் தன்மையிற்
கிம்மை யில்லடி யேயிச் சிறையினி
லம்ம வோவென் ரறற்றுத் வாகுமோ? (உ.ட)

வைய மேத்துறு மாமது ராபுரித்
துய்ய னேமதி சூடிய சந்தரா
செய்ய சின்னருட் செப்பருங் தன்மையிற்
கைய கோவென் றலதுத ணீதியோ? (உ.க)

ஆனேறினி தேநீயெனை யாஞும்மது ரேசா
தேனேயெனுஞ் சொல்லாஞுமை சேரும்மிடப் பாகா
கானேய்குழுற் கங்காதர நின்பேரரு விற்கே
யானேயெனக் கோட்டத்திலி னைக்தேயெழ லாமோ? (உ.ஏ)

சும்போ சாம்பசிவா சக மெல்லாம் படைத்தவனே
வம்பார் பூம்பொழில்குழி மது ராபுரி வாழ்பவனே
யம்பா வக்குடலி லொரு பாதி யளித்தவனே
யெம்பா ணீயிரக்க மினி யேனும் புரிந்தருளே. (உ.ஏ)

மூலா முன்னவனே முதலாகிய முக்கணனே
கோவே கோமளனே குளிர் சந்திர சேகரனே
நாவாற் பாடுகின்றே கல முள்ள மதுரையனே
தேவா ணீக்கருணை சிறி தேனும் புரிந்தருளே. (உ.க)

சுகுமாரன்:—ஓ! சந்தராங்ந்தா! நீ பாடிய பாட்டுக்கள் மிகவும் நன்றாகியிருக்கின்றன. இவை யெல்லாம் பூர்வஜன்மம் புண்ணியமுன்!

சந்தராங்ந்தன்:—(கண்ணீர் ததும்ப) ஜன்மாந்தரத்தில் யான் புண்ணியமுன் செய்தேனே? அப்பா! சுகுமாரா! நீ யறியாது கூறுகின்றார்கள்! யான் பூர்வஜன்மத்திற் புண்ணியான் செய்திருப்பேனுயின் இப்போது ஏன் இந்தவிதத் துன்பமெல்லாம் அநுபவிக்கவேண்டும்? இவை யெல்லாம் என்னுடைய ஜன்மாந்தர பாவத்தினுலேயா மென்பது தோன்றுகின்றது.

சுகுமாரன்:—சாரி. இந்த எண்ணத்திற்கு, இப்பொழுது இடங்கொடுத்தோமோ நேற்றைப்போல ஏதேனும் விபரீதம் விளைக்கும். அப்புறம் மிக்க துன்பம் வரும். ஆகையால் வேறு விஷயத்தைக் குறித்துப் பேச வோம்.

சுந்தராங்கந்தன்:—இன்றைக்கு ஏதாவது விசேஷம் இருக்கத்தான் வேண்டும்.

இல்லாவிடற் சந்திரமுகன் இவ்வளவு தாமதம் செய்ய மாட்டான்.
சுகுமாரன்:—அவனும் வருகிற சமயங்தானே! வந்துவிடுவான். இது கிடக்கட்டும். அது மூன்று பெண்களும் பேசிக் கொண்டதிலிருந்து ஒன்று படுகின்றது.

சுந்தராங்கந்தன்:—அஃபெதன் கீ? எனக்கொன்றுந் தோன்றவில்லையே! எங்கே? அஃது இன்னதென்று சொல்லு. கேட்போம்.

சுகுமாரன்:—அதுவா? சொல்லுகின்றேன் கேள். அரசன் புத்திரி ரூபாவதிக்கு உன் பேரிற் கொஞ்சம் பிரியமிருக்கிறது என்பது காணப்படுகின்றது.

சுந்தராங்கந்தன்:—அஃபெதப்படிக் கண்டாய்? வெகு நன்றாயிருக்கின்றதே!

சுகுமாரன்:—அவர்கள் பேசிக்கொண்டிருந்த சம்பாஷ்னையிலிருந்து நான் அருமானித்துக் கொண்டேன்.

சுந்தராங்கந்தன்:—அப்படியானால் எனக்கேன் தோன்றவில்லை?

சுகுமாரன்:—அஃபெதன்கீயோ? யானறியேன். என் மனத்தில் தோன்றின தைச் சொன்னேன். அதைத்தவிர வேறில்லை.

சுந்தராங்கந்தன்:—ஆயின் அமையும். ஒவ்வொருவருந் தமது மனத்தில் தமக்கு வேண்டியனவற்றை யெல்லாம் நினைத்துக்கொள்ளலாம்.—ஆயினும் எனக்குத் தோன்றுகிற மட்டில் அந்த மூன்று பெண்களும் நாம் நேற்றைப் பேசிக்கொண்டிருந்த சங்கதிகளை யொளித்துக் கேட்டிருப்பார்களோ வென்பது தோன்றுகின்றது. ஏனென்றால் என் கீர்க்குறித்த ரூபாவதி நேற்று மூர்ச்சை போய் விழுந்தானே, அவனு? என்று கேட்டாள்.

சுகுமாரன்:—ஆனால் வெகு நல்லதாயிற்றே!

சுந்தராங்கந்தன்:—அஃபெதப்படி யப்பா?

சுகுமாரன்:—உன் பேரில் இருக்கங்கொண்டு ஒரு வேளை தன் தகப்பனுரைக் கேட்டு உன்கீச் சிறைச்சாலையினின்றும் விட்டுவிடச் சொல்லக்கூடும். அதனுலேதான் நல்லதென்றேன்.

சுந்தராங்கந்தன்:—அப்படித்தான் அவள் செய்வாளென்பதென்கீ? ஒரு வேளை யென்னுடைய சங்கதிகளை யெல்லாந் தன் தகப்பனுரைஞ் சொல்லி யென்கீ யின்னும் அதிகமான துண்பங்களுக்கு ஏன் உட்படுத்த மாட்டாள்? அப்படிச் செய்தாலுஞ் செய்யக் கூடுமே!

சுகுமாரன்:—நான் அவளைப்பற்றிக் கேள்விப்பட்ட மட்டில் அவள் நல்ல வேளை என்பது தோன்றுகின்றது. ஆகையால் நீ நினைக்கிறபடி அவள் செய்யமாட்டாள் என்பதற்கு ஆகேஷபமே யில்லை.

சுந்தராங்கந்தன்:—அப்படியானால் என் ஆலவாய்த் தேவைன் யான் பாடித்

தகித்து பலித்துவிட்டதென்று சொல்லாம். ஆப்பா! அதோ!
அங்கே வருகின்றான் சந்திரமுகன்.

[கங்கிரமுகன் வருகின்றான்.]

சுதமாரன்:—எங்கே?

சந்திரமுகன்:—வந்தனம் சந்தராந்தா!

சுதமாரன்:—ஏன், சந்திரமுகா! உன்னை எவ்வளவு காலம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போ மென்று நினைத்தாய்?

சந்திரமுகன்:—நான் உன் வீட்டிற்போய் உன்னைத் தேடினேன். அவ்விடத் திலை நீ யில்லாமையால் இங்கே தான் வந்திருப்பா யென்று நினைத்து வந்தேன். அதுதான் நாழிகையாய்விட்டது. அக்குற் றத்தைப் பொறுப்பீர்களைன்று நினைக்கின்றேன். மேறும் நான் தாமதித்து வந்ததற்கு வேறு காரணமும் உண்டு. அஃதென் வென்றால்: என்னுடைய தந்தையார் என்னையமைத்து இரகசிய சமாசார மொன்று சொல்லி, அதைப்பற்றி உன்னிடத்தில் தெரி விக்கும்படி ஆணையிட்டறுப்பினார்.

சுத்தராந்தன்:—அஃதென்னை அப்படி யிரகசியமான சமாசாரம்?

சுதமாரன்:—ஓ! சுத்தராந்தா! நீ யென்னியபடி, சந்திரமுகனும் ஏதோ விசேஷ சமாசாரம் கொண்டுவந் திருக்கின்றானே!

சுத்தராந்தன்:—அப்படி யல்லாவிட்டால் அவன் காலகரணம் செய்யக் காரண மில்லைபே! சரி. சந்திரமுகா! சமாசார மின்னதென்று சொல். கேட்போம்.

சந்திரமுகன்:—இன்று என்னுடைய வீட்டில் இரண்டிழுவிற்கு கனவான்கள் வந்து என்னுடைய தந்தையாரோடு சிலவற்றைக் குறித்துப் பேசி னார்களாம். அவை யென்னவென்றால்: உன்னை இச்சூரசேநன் கிறையிலுடைத்திருப்பதும், உன் பெற்றோரை வல்லியம் பலதிரி வனத்துத் தூரத்தியதும், நியாயமல்ல வென்பதும் இவ்வித அநியாயத்தை நிறுத்துவதற்குத் தக்க யுக்திகள் யாவையோ அவற்றின் நாடு முயற்சி செய்யவேண்டு மென்பதுமேயாம். இது விஷயத்தில் உன் யோசனை யென்னவென்று என் தந்தையார் கேட்டுவரும்படி என்னிடஞ்சு சொன்னார்.

சுத்தராந்தன்:—அக் கனவான்கள் என்னிய யோசனைகளொல்லாம் நல்லன வேயாம். ஆயிலும் சூரசேநன் என்னையும் என் பெற்றோரையும் கொலைக்களம் படாது விட்டிருத்தலே பேருதவியாம். ஆகவே யித்தன்மையான உபகாரிக்கு விரோதமாக ஏதேனும் செய்ய முயறுதல் செய்ந்தனர் கோறலாம்.

“கன்றி மறப்பது கன்றன்று கன்றல்ல
தன்றே மறப்பது கன்று” (ஈ)

என்று திருவள்ளுவனுர் கூறியிருக்கலைப் பலமுறையும் நமது ஆசிரியர் வித்தியாசாகரப் புலவர் எடுத்துரைத் திருக்கின்றனரே! அஃதுணர்க்கிருந்தும் நீ யிவ்வாறு கூறுதல் நீதியாருமோ?

கதுமாரன்:—அப்பா! சுந்தராந்தா! நீ கூறுவது மிகவும் நன்று! நன்று! இந்த மகாவஞ்சகன் சூரைசெனன் விஷயத்தில் நீதியென்பதே பார்த்த வொன்றுது. திருவள்ளுவனுர் கூறுவனவெல்லாம் நல்லொழுக்க முடையவர்கட்டேயாம். நீதொழுக்க முடையவர்கட்டு நீதியேது? நீயாயமேது? தருமேது?

சுந்தராந்தன்:—ஓ, சுகுமாரா! நான் சொல்லிவதை மறந்துவிட்டு நீ யிவ்வாறு கூறலாமோ? சூரைசெனன் தருமசிங்கை யுடையவன் என்பதற்கு ஆகீச்சைபழுமுமன்டோ? என்னைக் கொல்லாது விட்டிருப்பதே அவுறுடைய கல்ல மனத்திற்குத் தக்காண்று பகரும்.

கதுமாரன்:—கொல்லுவது பாவும், ஆகவே கொல்லாமை பாவமில்லையே யன்றி அது புண்ணியமாருமோ? இங்கனங் கொல்லா திருத்த வோடு ஒருவன் எதைக் கொல்லா திருக்கின்றனாலே அதற்கு உதவியும் நன்மையுஞ் செய்வானுனால் அது புண்ணியமாம். மற்றைப்படி கொல்லா திருத்தல் ஒருங்களும் புண்ணியமாகாது.

சுந்தராந்தன்:—ஓ, சுகுமாரா! இன்னுங் கேட்பாய்! என்னைக் கொல்லா திருத்தலேயன்றி யென்னைச் சிறைச்சாலையினின்றும் வெளியே போய்வாவதற்கும் எனது அருமை நன்பர்களாகிய உங்களுடன் பேசுக் களிப்பதற்கும் உத்தரவு கொடுத்திருத்தல் உனக்குத் தெரியாதோ?

சுந்திரமுகன்:—(தனக்குன்) நடுவில் நாமொன்றுஞ் சொல்லக்கூடாது.

கதுமாரன்:—இன்னெனுருவிஷய முனக்குத் தெரியாதே! இந்தக் கொலைஞன் உன்னைச் சிறைச்சாலையிலே யிடவேண்டுமென்றும், வெளியேபோக விடக்கூடாதென்றும், சொல்லித்தான் முதல்முதலில் உத்தரவு செய்தானும். பிறகு என்னுடைய மாமனூர் சுசீலர் அரசனீஸ் நோக்கி நீர் அப்படிச் செய்வீரானால் ஜனங்கள் உம்மைக் கொடியவரென்று நினைக்கக்கூடும்’ என்று சொன்னதைக் கேட்டதற்பாடு தான் இப்படிக் கட்டளை யிட்டானும்.

சுந்தராந்தன்:—இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் சுந்திரமுகனை முற்றிலுக் கேட்போம். ஏன் சுந்திரமுகா! அரசன் கொடுமையை நிறுத்துவதற்கு அக் கனவான்கள் ஏதேனும் யுக்கி செய்திருக்கின்றார்களாமோ?

* திருக்குறள்

சந்திரமுகன்:—ஆம். அப்படித்தான் சொன்னார். அஃதென் னென்றால்: ஒரு கணவான் அரசன் வீதியில் உலாவரும்போது அவரைக் குத்திப் போடுவதாகச் சொன்னாராம். மற்றைக் கணவான்களும், அது சரியென்று அதுமோதித்தார்களாம். ஆனால், என் தந்தையார் மாத்திரம் பதறக்கூடாதென்றும், இதைக்குறித்து இன்னும் யோசனை செய்யவேண்டுமென்றும் சொன்னாராம். இதை யொரு வர் ஒத்துக்கொண்டாராம். மற்றை யிருவரும் ஒத்துக்கொள்ள வில்லையாம். அதன்பேரில் இதைக்குறித்து உன்னிடத்தில் தெரியப் படுத்தி, இதற்கு ஸ் யென்ன சொல்லுகின்றார்யோ அதன்படி நடப்ப தாக எல்லாரும் தீர்மானித்தார்களாம். அவ்வளவுதான். ஸ் யென்ன சொல்லச் சொல்லுகின்றார்யோ அதை யென் தந்தையாரிடஞ் சொல்லுகின்றேன்.

சந்தராங்தன்:—எதப்பா! மிக விந்தையா யிருக்கின்றதே! ஒன்றும் பயன் படிம் யுக்தியாய்க் காணப்படவில்லையே! இதைக் குறித்துச் சொல்லுவதற்கு எனக் கொன்றும் தோன்றவில்லை. ஆகையால் உன் தந்தையார் நயவசநரிடம் என் வந்தனங்களைச் சொல்லி அவர் இஷ்டம் ஏப்படியோ அப்படியே நடக்கும்படி சொன்னேன் என்று சொல்லு, சந்திரமுகா!

சுகுமாரன்:—சரி. அப்புறம் சந்திரமுகா! உனக்குத் தெரியாதேயொரு சங்கதி! நேற்றுச் சந்தராங்தன் மூர்ச்சைபோய் விழுந்தது முதல் நாம் பேசிக்கொண்ட சமாசாரமெல்லா வற்றைறும் அரசன் புத்திரி ரூபாவதி, என்மாமா பெண் அம்புஜாட்சி, கந்கமாலை யிந்த மூன்று பேரூம் ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். நாம் அதைப் பார்க்கவில்லை. இன்றைக்கு நானும் சந்தராங்தனும் அவர்கள் பேசிக் கொண்டதை யொளித்திருந்து கேட்டோம். அதுதான் எங்களுக்குத் தெரியும்.

சந்திரமுகன்:—அப்படியா! அதெப்படிக் கேட்டார்களப்பா! ஆக்சரியமா யிருக்கின்றதே!

சுகுமாரன்:—அதென்னவோ! தெரியாதப்பா! வேடிக்கைதான்!

சந்தராங்தன்:—ஏன் சந்திரமுகா! அவர்கள் கேட்டதனாலே ஏதாவது கெடுதல் வருமோ? நான் அரசனைக் கொஞ்சம் வருத்தத்தினால் வைதேனே!

சுகுமாரன்:—நான்தான் சொன்னேனே! ஈல்லதே யொழியக்கெடுதலில்லை. ரூபாவதிதான் அதை இரக்கமுள்ளவளே!

சந்திரமுகன்:—ஆமாம்! எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. அவள் அழகுக்கெல்லையும் அன்புக்காகரமுமாவளே!

சந்தராந்தன்:— அப்படியாயின் நல்லதுதான். சிங்கள் சொல்லுகிறதும், நான் சொல்லுகிறது மெல்லாம் இனிமேல் தெரியும்.

குமாரன்:—இது நூற்றிலொருபேச்சு! பார்ப்பமே!

[யாவரும் போகின்றனர்.]

இரண்டாங்களம்

இடம்:—இராசபுத்திரியின் கண்ணிமாடம்

காலம்:—நள்ளிரவு

பாத்திரம்:—ரூபாவதி

[அம்புஜாட்சி யொருபுறம் துயில்புரிகின்றனர்.]

ரூபாவதி:—(தன்குள்) அழகும் இன்பமும் அன்பும் நிறைந்தகுந்தராந்தனே! சந்தராந்தனே! இக்குணங்கள் உன்னிடத்தில் இருப்பதை அறிந்து தானே உன்னை யுன் பெற்றேர்கள் ‘சந்தராந்தன்’ என்று அழைத்தார்கள்? ஓயோ! உன்னுடைய மலர்ந்தவதனத்தையும் மதுரவசனத்தையும் கண்டுக் கேட்டும் ஆனந்தப்படுவது என்றைக்கொ என்றைக்கொ என்று நான் உன்னை நினைத்து ஏங்குவதை நீ யறியாயோ? என் தகப்பனார் உன்னைச் சிறையிலிட்டிருப்பதனால் வருந்துகின்றோயோ? என் தகப்பனார் கொடியவராயிருத்தல் பற்றி நானுங் கொடியவளா யிருப்பேனன்று என்னுவாயோ? அந்தோ! அரசமரத்தைப் பிடித்த சனியின் அதன்கண் அமர்ந்த பிள்ளையாரையும் பிடித்ததாமென்று உல்கோர் கூறும் வசனம்போல அவர் கொடுமை என்னிடத்தும் இருக்குமென்று சந்தேகிப்பாயோ? உன்னை முதல்முதலிற் கண்டதுதொட்டு என்மனம் என்னிடத்திலேயே யிராமல் உன் முகாரவிந்தத்தையே பார்த்துத் தன்னையும் என்னையும் மறந்து மயங்கி நிற்கின்றது கண்டிலையோ? அச்சோ! சந்தரனே! ஆனந்தனே! சந்தராந்தனே! உன் முகமதியின் அமர்த்தத்தை யுண்டு உயிர் தரிப்ப தெங்காளோயோ—(மெளனம்) ஒ! சகோரங்களே! வீவிரல்லாம் சந்திர கிரணங்களைக் களிப்படு னுண்டு செருக்கித் திரிகின்றீர்களே! உமக்குள் என்னைப்போல ஆற்றுது ஏங்கியிரங்குவா ரில்லையோ? அம்மவோ! மன்மதன் குயிற்காள மூதுகின்றனே! இனி யெங்கனமோடி யெர்ஸிப்பேண்? இந்தப்பாவி மன்மதன் உருவிலியாயிருக்கும் போதே அரிவையர் களை இப்பாடு படுத்துகின்றனே! உருவோடு கூடியிருப்பானுயின் என்போலியர் பிழைத்தலுங் கூடுமோ? அப்பவோ! இன்று மாலை என்னுயிர் விலையாகிய சந்தராந்த மூர்த்தியைத் தரிசிக்கும் என்னத்தோடு போயினேனே! அப்படிப் போடும் எனதருமைத் தலை

வலை மறுபடியுங் காண்டற்கில்லாது போயிற்றே! போயிற்றே!! இனியென்ன செய்வேன்? எவ்விதமாறுவேன்? நான் பூங்காவனத் திலிருந்தபோது என்னுடைய தோழியரேனும் இன்னாஞ் சிறிது அதிக நேரங் கழித்து வந்தாரில்லையே!—(மொனம்) ஓ! மாதவி மரமே! நீசெய்த புண்ணியம் நான் செய்திலேனே! நீயுன் னடியில் என் பிரியநாயகனை வைத்திருந்தனையே! யான் அவளை பிப்போது காணப் பெறுவேனேல் அவனை என்தலையில் வைத்துக்கொண்டன் ஒரே களிக்குத்தாடுவேன்!—(மொனம்) ஓ! கண்காள்! நீவிரேனு மொரு முறை பெனது தலைவனைத் தரிசித்தீர்! செவிகாள்! நீவிர் ஒருதரம் அவன் பேசக் கேட்டீர்! ஆதலின் நீவிர் பாக்கியவான் களோ யாவீர்! உங்கள் பாக்கியம் என்து மற்றைப் பொறிகளுக்குங் கிடைக்க வில்லையே! அவை நும்மாட்டுப் பொறுமையாற் புழுங்கி யேங்குகின்றனவே! யானே யிவ்வாறு வருந்தா நிற்க, அவற்றை ஆற்றுவார் யாவர்? ஐயவோ! கருணையில்லாக்காமலும் இருள் யானை முன்னேவித் தென்றலெனுங் தேரேறிப் போர்க்களத்துப் புக்கணனே!

என்றனது காதலனே யிவ்விடத்து வாராயோ
மன்றவே யென்றுயர மாற்றுயோ—குன்றனைய
தோருடைய கோமகனே சந்தரா நந்தவெழிற்
காளையே யென்னிலைமை கண்டு.

(ஏ.க)

மாரன் மலர்க்களை மார்பினிற் பாய்ந்து மயங்கியின்த
சேர முனையே வினைந்துநொங் தேனென்ற வீளாக
பாரம் பொறுத்தில் நென்செய்வ வென்பாற் பரிவிளைடும்
பூரண வண்புறு சந்தரா நந்தப் புரவலனே.

(ஏ.ஏ.)

அம்புஜாட்சி:—(கண் விழித்துக்கொண்டு) என்ன? அம்மா! ரூபாவதி! நீயுங்கே நிலாமுற்றத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?
ரூபாவதி:—அம்புஜாட்சி! நீ யென்ன படித்துக்கொண்டவுடனே யுறங்கிவிட்டனையே! எனக்கு இதுவரைக்குஞ் தூக்கமே வரவில்லை. நான் தூக்கம் வருகிறதற்காக எவ்வளவோ முயன்று பார்த்தும் வரவில்லை. அஃதிருக்கட்டும்.

(அம்புஜாட்சி யெழுகின்றன.)

அம்புஜாட்சி! அதோ! பார்த்தாயாரீ வையை யாற்றின் கண் வெள் எம் போகின்றது!

அம்புஜாட்சி:—ஆமாம். நாம் பொழுதுவிடிந்ததும் புதுப்புனலாடக் கந்கமாலை யையுக் கூட்டிக்கொண்டு மற்றைத் தோழிமாரோடும் போவோம்.
ரூபாவதி:—புதுப்புனலாடுத விருக்கட்டும். மற்றைப்படி நீயந்த நதியைப் பார்!
சந்திர கிரணங்கள் தண்ணீரிற் படுவதனாலே அது பளபளவென்று

மின்னுகின்றது! எங்கே! அம்புஜாட்சி! சீ வித்தியாசாகரப் புலவர் செய்கனவென்று சில யாற்றுவரிப் பாட்டுக்கள் பாடுவாயே! அவற்றிலொன்றுபாடு. சேட்போம்.

அம்புஜாட்சி:—(பாடுகின்றனர்)

மாற்றுவரி

இன்ப வனப்பு மிகவுடையா னினினிது செங்கோ வதுவோக்கத்
துன்ப சொழித ஹன்டுகொலோ சொல்வாய் வாழி வைகையேயே
துன்ப சொழித ஹன்டுகொலோ சொல்லா தொழித றடியிடையா
யன்பி வாகை யென்றனரே வறிவேன் வாழி வைகையே. (ஏ.ஏ.)

ரூபாவதி! சீபும் ஏதாவது வேறு வரிப்பாட்டுப்பாடு.

ரூபாவதி:—(பாடுகின்றனர்)

முரிவரி

ஒழுகுறு சினமுடைய வொருதனி வேவல்லு
முழுமதி யுறழ்முகனு முகமலர் வுடனுறையப்
பழுதற தமிழ்மொழியா ஸழதனை புரியுமெனை
யெழிலுறு யினியவனே யெளிடர் செய்தனேயே. (ஏ.ஏ.)

சாயல்வரி

சோலை தன்னிற் றனியற் தேங்கி
மாலை வருங்கிச் சென்று தெருவன்
மாலை வருங்கிச் சென்று வைவனன்
மாலை மனம்விட்டகல்வா எல்லன். (ஏ.ஏ.)

சிலைவரி

வனப்புடையா னின்புடையான் வருதியர்தங் கோமான்
மனத்தினிலே கோய்விளோத்தான் மாரனே காணீர்
மாரனே காணீர் வனமதுரை யித்தென்றத்
பேற்றினேயே சீக்கித் தினிதின்ற காவலனே. (ஏ.ஏ.)

அங்தோ! படுக்கையறைபவிட்டுவாது வெகுதீரமாய் ஷிட்டதே!
அம்புஜாட்சி! செவிவித்தாய் வாது கம்புதிக்கை வேறுவிதமாயிருப்
பதைப் பார்த்தால் என்ன சொல்வானோ? இனியிவ்விடத்திலிருக்
கப்படாது.

[இருவருக் போகின்றனர்.]

முன் ரூங்களம்

இடம்:—சிறைக்சாலை

காலம்:—நள்ளிரவு

பாத்திரம்:—சுந்தராங்கந்தன்

சுந்தராங்கந்தன்:—என்னுடைய தந்தையுங் தாயும் இங்கேரம் எங்கிருக்கிறார்களோ? இப்போதிரவாயிற்றே! இரவில் தீயவிலக்குகள் வனத்திலுளவுமே! அவற்றினின்றும் அவர்கள் எவ்வாறு தப்பினரோ? அவர்கள் உயிரோடிருந்தாலன்றே சகலமும் இனிமையாய் முடியுமே? இல்லையாயின் இன்பமென்பதேது? வாழ்க்கையென்பதேது?—(மொனம்) இன்று நயவசார் தமது புத்திரன் சந்திரமுகன் மூலமாய்க்கொல்லி யனுப்பிய விஷயம் மிகப்பயங்கரமா யிருக்கின்றதே! நயவசார் வெசுநாளை யறுபவமுள்ளவராதலின் அவ்விஷயத்தில் அவரது இஷ்டப்படியே அவர்செய்யட்டும்! யான் இந்தக் காரியங்களிலெல்லாங் தலைபிடுதல் மதியீனமேயாம்.—எல்லாவற்றிற்கும் நாளைப் பூஞ்சோலைக்கண்—‘பூஞ்சோலை’ யென்றவுடன் என்மனம் பூரிக்கின்றதே! உடல்சிரிக்கின்றதே! ஆ! ரூபாவதி! ரூபாவதி! உன் சீனப் பார்த்ததமுகல் யான் புதுமையானதோர் மஞ்சேஷ்வராத்தையடைந்தேன்! அதைபென்னன்று எடுத்துரைப்பேன்? நீ அழகினுக்கு எல்லையுள்ளை யென்பதுபற்றி ‘ரூபாவதி’ என்று நினக்குப் பெயரிட்டார்கள்போனாம்! ஓ! நல்லெழில் பெற்ற நங்கை நாயகமே! அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியென்று சிறப்பித்துச் சொல்லப்படும் ஆடவர் குணம் நான்கும் புண்ணோடுவழிப் புற்சாய்ந்தாற்போல நின்னைக்கண்டவுடன்! சாயந்துவிட்டன! நின்னைக்காண்டறும் காமுற்றேன்! அது முதல் யான் நின்னையின் றியமையாதவ னுயினேன்! அங்குனம் உன்னையின் றியமையாது நின்றவேட்கையானது எனது எல்லா உணர்வினையும் கீக்கித் தானேயாய் நாண்வழிக்காசபோலவும், நீர் வழி மிதவைபோலவும் என்னை பிழூநின்றது! நீயும் என்மீது காதல் கொண்டிருக்கின்ற யென்று நம்புவதற்குச் சிறிது இடமுள்ளது. ஆயினும் அதனை யான் எவ்வாறு நிச்சயமாய் நம்புவல்லோ? நீ யுன் பாங்கிமாருடன் பேசிக்கொண்டதிலிருந்தும் உனக்கு என்மீதிற் சிறிது இயற்கை யன்புள்ளதென்று கண்டுகொண்டேன். அதுபற்றி யான் உன்னிடத்தில் எவ்வாறு காதல் கூறுவேன்? ஜூயோ! யான் உன்னை யென்னுயிர்த் துணையாய்ப்பெற நினைப்பது முடவன் கொம்புத்தேனை யிக்கித்து அதனை யவன்பெற நினைப்பது போனாம்! உன் தந்தையோ என்னை எப்பொழுது கொலைக்களம் படுக்கலா மென்று யோசியா நிற்கின்றுன்! யானே

உன்னைக் கைப்பிடித்து எனது தலைவியாய்க் கொள்வது எப்படியோ என்று போசியா ஸ்ரீகிள்றேன்! யான் உன்னை யெனது பிரசரண சாம்பியாய்ப் பெறவேண்டும் மென்றாற் சுந்தரஸூர்த்திசாம்பனர் பரவை சாக்சியாரைப் பெற்றது போலத் தான் பெற வேண்டும்! வேறு வளக்கியில்லை. தெய்வங்கள் அதைசெய்ய வேண்டும் இவ்விஷயத்தில். (யென்னாக்)

[பாடுகின்றோன்]

(2) இராகம் - செஞ்சகுடி. தாளம் - ஆதி.

பல்லவி

| | |
|------------------|----------------|
| உன்னையெய் மூடுகி | யாபுற வாகுமேர |
| உத்தம மானங்கு | பாவதித் ததயவே. |

சுரங்கிகள்

| | |
|----------------------|-----------------------------|
| பள்ளாரு சின்னாலப் | பரவையி வேகளி |
| துன்வி யிருங் தியான் | துளைத்தலைக் கட்டுகோ (உன்னை) |
| சூனக்த வள்ளியே | யன்புட னேரின்கஷன் |
| மானெங்க சாளினில் | வாவுமென் மாமதி (உன்னை) |
| சுந்தரசாளியே | துயவி ஞானன |
| சுந்திர காங்கியி | வென்மன மலரவே (உன்னை) |
| காங்களை மாறுநின் | கையினைப் பற்றியே |
| மாங்களிர் மேண்டியாய் | மகிழ்வதைக் காலமோ (உன்னை) |

ஓ! ஈண்டோள் பொருள்கள் மாவும் நியாய்ப் பரிசைமித்துத் தோன்று கிண்றனவே! இதோ சின் கொண்டலைத் தண்டலையை வென்ற பூங் கூச்தல் தோன்றுகின்றது! அதோயின் கூன்பிறைத்தலும், மூழை நினர் துண்டமுந் தோன்றுகின்றன! ஆனால் அவன் கூர்வமதரு வேலை வாளை வண்டை மகரத்தை நிகர் மையிப்பூது வீழிகள் காணப்படுகின்றனவே! (பாடுகின்றோன்)

தீண்டிலைவி

| |
|--|
| புண்டொண்ட வேலின்றுயிர் போக்குவரா மூன்றக்கை |
| கண்டொண்ட வேலின்றுயிர் போக்குவரை மன்னையும் |
| புண்டொண்ட சொல்லுகையாய் பார வளக்கத்தா |
| வெண்டொண்ட நொய்ய விடையிழவை நண்டாயி! (ஈச) |

கண்டு மாதுளம்பூவை வென்று வாகான கொவ்வைப் பழுத்திலை மிலஞ்சுக்கடவை வைத்த தன்னிதழ் காட்டி பெண் மாதுளக் கவச தின்றூன்! முத்தையு முருங்தினையு முனிகின்ற நின்றூரல் இவ் வெளியினிற் கரண்பதைன்னே! குழிற்றநீளை போட்டிய நின் கோமளமொழி பீதோ என்றெனிலிற் பட்டாளின்றதே! அந்தோ!

இவை யெல்லாம் பொய்த்தோற்றங்களாமே ! என்செய்வேன் ? உடல் வெதும்புகின்றதே ! ஐயோ ! சற்று வெளியேறித் தண்மதி யின் குளிர்ச்சியையும், நறங்தென்ற குளிர்ச்சியையும் அதுப விக்கலாமென்றாற் கதவடைத்துத் தாழிட்டிருக்கின்றதே ! எங்கு எனது வெம்மை யாறுவேன் ? — (மொனம்)

[பாகின்றுன்]

மாங்தங்கை மானே வனப்பே வடிவெடுத்து
வங்தவாரு ரூபா வதியேநின்—சந்தமுறு
பொன்மேனி கண்டு புதியவிறும் பூதுகொண்டேன்
கன்மானு செஞ்சக்க கடுங்காம—பென்மீது
வெய்ய மலர்க்கிணைகள் விட்டென்னைக் காயவொட்டா
துய்யும் வழியே துரை.

(ஈ-ஏ)

பூமக ஜோமலர் வீட்டினை நீத்திவண் போக்தனைய
மாமக ஜோவளச் சேராநா டானும் வருமர்தங்கள்
கோமக ஜோநின் ஜெழிலுரு வத்தைக் குறித்துக்கொங்கேன்
பாமக ஜோயென்று பற்றப் பெறவதுன் பாணிக்கோ.

(ஈ-க)

[ஆண்பெப்பறங்குபோங்கத கோரத்தை நோக்கி]

முகமில்லி

வாரல் சகோரமே வாரலை யென்மாடம்
வாரல் சகோரமே வாரலை யென்மாடம்
வார முடையாட்கென் கையை ஒஹரத்திலையால்
வாரல் சகோரமே வாரலை யென்மாடம். (ச-ஏ)

யான் இவ்வாறே யேங்கிப் புலம்பிக்கொண்டிருப்பேனுயின் காவலாளர் விழித்துக்கொண்டு என்னை வைவார்களே ! என் செய்வேன் ? இதுவுமென் தலைவிதியோ ! தெய்வமே ! இதற்கு முன் யான் சிறைச்சாலையிலிருப்பதை ஒரு பொருட்டா யெண்ணிலேன்; என்னைப் பெற்றேரது பிரிவையே நினைத்து வாடினேன். இப்பொழுதோ, சிறைச்சாலை சிறைச்சாலையையாய்விட்டது ! பெற்றேர் பிரிவையன்றி அரசன் மகள் ரூபாவதியின் ஆசையும் என்னை வருத்துகின்றதுவே!—(மொனம்) ஓ! ஏதோ சப்தம் கேட்கின்றதே ! காவலாளர் துயிலொழிந்தார்களோ? இனிமேல் இங்கேயிருப்பது தகுதியன்று.

[சந்தராங்கதன் போகின்றுன்.]

இரண்டாம் அங்கம் முற்றிற்று

அங்கம் - ந

முதற்களாம்

இடம்:—பாண்டியனரண்மனை

காலம்:—காலை

பாத்திரங்கள்:—சூரசேநலும், சகிலனும்

சூரசேந்:—சகிலே! நாம் அன்று பேசிக்கொண்டதற்கு நேர்விரோதமாக இன்றைக்கு ஒன்று கேள்விப்பட்டோம். அது முதல் என்னவோ எமது மனம் வருத்தப்படுகின்றது.

சகிலன்:—அப்படி மகாராஜா அவர்கள் வருத்தப்படும்படியான விஷயமெதுவும் சம்பவித்ததாகத் தோன்றவில்லையே!

சூரசேந்:—நாம் காட்டில் ஹரத்திய அவ்விருவரும் புவி முதலிய மிருகங்கட்கு இரையாய் விடுவரே யல்லாமற் பிழைக்க மாட்டா ரென் ரண்றே நினைத்தோம்? அப்படியிருக்க, இன்று நம்முடைய ஒற்ற வங்கு அவர்கள் இருவரும் சோழனாட்டி விருப்பதாகச் சொல்லுகின்றார்கள்! அவர்கள் எப்படிப் போயிருக்கக் கூடியோ? தெரியவில்லை. இந்த விஷயம் காதிற் பட்டது முதல் எமக்குக் கவற்சி பெரிதாயிற்று. சகிலே! இதற்கு என்ன செய்யலாம்? நன்றாய் ஆராய்ந்து சொல்லுமின்!

சகிலன்:—மகாராஜா அவர்கள் இவ்வற்ப விஷயங்களுக் கெல்லாம் கவற்சி யடைவானேன்? தாங்கள் யாருக்கு அஞ்சவேண்டும்? எதற்குப் பயப்படவேண்டும்? சந்தினவழுதியும் சந்தரியாரும் பிழைத்தத் தாம் இருக்கின்றார்களோ என்பதே முதல் முதலிற் சந்தேகம். அப்படியே யவர்கள் பிழைத்திருந்தால் தான் என்ன? அன்றிய வர்கள் சோழநாட்டில் விரேந்திர சோழ ஞதவிபெற்றால்தான் என்ன? நமக்குப் பயமா? நாம் எப்பொழுதும் பயப்பட வேண் வேதே யில்லை.

சேவகன்:—(அரண்மனை வாயிலிலிருங்கு) ஓய்! நீர் யார்?

புலவர்:—நாம்தான் மகாவித்துவான் வித்தியாசாகரப் புலவர். அரசன்மீது கவிபாடிப் போந்துளம். இதனை யிறைவனிடங் தெரித்தி.

சேவகன்:—ஓ! புலவர்! ராசாவுக்குத் தெரியப்படுத்தினு நமக்கு என்ன கொடுப்பியே?

புலவர்:—எமக்கு மன்னவர் பெருமான் மகிழ்ச்சிருக்கு அளியா நிற்கும் பரிசில் நான்கிலொன்றிக்குதும். பெறுதி!

சேவகன்:—ஏ! புலவர்! அதென்னை பெறுதி! பகுதி! விகுதி! அதெல்லாம் இங்கே நம்மிடத்திலே இலக்கணம் படிக்காதேயும்! சொல்லும் நேரே! எவ்வளவு கொடுப்பீர்?

புலவர்:—அதுதான் நாலிலொன்று தருவோம் என்று அப்பொழுதே சொன்னேயே! தெரியவில்லையோ?

சேவகன்:—சரி.. புலவர்! மோசம் செய்க்கூடாது. பார்த்துக்கொள்ளும். பத்திரம்!

[சேவகன் உள்ளே போகின்றான்.]

புலவர்:—சரிதான், போ. (தனக்குள்) எந்தப் பெரிய மனுஷன் வீட்டினும் இந்த மாதிரி சிற்சில சேவக நாய்களிருந்து கொண்டு எம்போவி யரைக் காண்டலுங் சூரத்து வெள்ளென்று மேலேவிழத் தலைப் படுகின்றன!

(பாடுகின்றார்)

வேலை யின்றிப்பல் வீதி தொறுங்திரி

சில மூளைவிச் சேவகர் காலவில்செய்

வேலை பெற்றுழி மேன்மைபெற் ரேமேஞ்சு

சால வுந்தம தன்மை திரிதலென்? (ஈக)

ஓ! இவ்வரசன் என்னவோ! மகா காவல் வைத்திருக்கின்றன! முன்னிருந்த வள்ளல் சற்குணவழுதி யாம் எப்பொழுதும் தாராள மாய் அரண்மனைக்குட் போகலாம் என்று உத்தரவு செய்திருந்தான்!—இவனுக்கு நம்மை யின்னுங் தெரியாதே! தெரிந்தால் இவனும் அவ்வாறு உத்தரவு செய்யக்கூடும்.

சேவகன்:—மகராசா அவகநுக்கு ஆயிரங்கோடி வந்தனம்.

சூரசேநன்:—அடா! சேவகா! என்ன சங்கதி? சிக்கிரமாய்ச் சொல்லடா.

சேவகன்:—மகராசா அவகநிடத்தில் யாரோ மகா வித்துவானும், வித்தியாசாகரப் புலவராம். அவர் வந்திருக்கிறார். இது விடையம் சமுகத்திற்குத் தெரியப்படுத்தினேன்.

சீசீலன்:—ஏ! சேவகா! நீபோய் அவரை உள்ளே வரச்சொல்.

[சேவகன் வெளியே போகின்றான்.]

தாங்கள் இதைக்குறித்து ஒன்றும் இப்பொழுது யோசனை செய்ய வேண்டுவதே யில்லை. அப்புறம் வேண்டுமென்றால் பேசிக்கொள்ளலாம்.

சேவகன்:—ஏ! புலவர்! போம்! வரச்சொல்லி மகராசா உத்தரவு செய்திட்டார். சொன்னதை மறந்திடாதேயும்! பத்திரம்!

[புலவர் உள்ளே போகின்றார்.]

புலவர்:—சுகபோக சுகுண மன்மதனுப மகாராஜ சூரசேந வர்மர் சமுகத்திற்கு அடியேம் ககன முதண்டவேதண்ட பிரமாண்ட மெங்களுங் கனபுகழ் படைத்த வரவேம் இமயமுத ஸீழம் வரை யிவர்க்கு

நிகரெவருமிலை யென்று சொல்ப்பெற்ற தலையேயும் கணிமதக்ஞருஞ் சரங் கல்விக் களஞ்சியம் ஆதல்பற்றி வித்திபாசாகரப் புலவரெனு மேலான வழிதான முடையராவேம் வந்தனாந் தந்தனம் நுந்தனம் பெற்றேகவே!

குருசேநன்:—ஓ! புலவரே! என்ன மடமடவென்று உம்பாட்டிற்கு அடித்துக் கொண்டு போகிறேரே!

புலவர்:—என்ன! மகாராஜா அவர்கள் உத்தரவு தெரியவில்லையே! எமது பாட்டிற்காக எம்மையடிக்கிறதா? தெரியாது வந்துவிட்டேன்! மகாராஜாவே! பொறுத்தருள வேண்டும்! பொறுத்தருளவேண்டும்! (நடுங்குகிண்றார்)

சுக்ளீன்:—ஓப்! கத்தாதேயும்! சும்மா இரும்!—இவர் நல்லவித்துவான்! சமுகத் திலே பேசியது தெரியவில்லை. அதனுலோதான் இப்படிப் பேசினார்! வேரென்று மில்லை.

குருசேநன்:—எங்கே நாம் பாண்டியென்று செய்த யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிப் பாடிய கவியைச் சொல்லச் சொல்லும் சகீலரே! கேட்போம்.

சுக்ளீன்:—ஓ! புலவரே! பதறுமல், பயப்படாமல், ஈதரியமாய் வேகமாய்ச் சொல்லாமல், நிறுத்திச் சொல்லும், நீர் மகாராஜா அவர்கள்போரிற் செய்த கவியை.

புலவர்:—கொஞ்சம் கண் பார்த்துக் கொள்ளவேண்டும்!

சுக்ளீன்:—அவைவெய்லாம் யோசியாதேயும்! கங்காஷிரேஷகம் செய்யச் சொல்லு கிண்றேன். கவியைச் சொல்லும்.

புலவர்:—பள பளா! மிகவியந்தனம்!

சுக்ளீன்:—இதுதானே எமக்குக் கோபம் வருகின்றது! சொல்லுமென்றால் உடனே சொல்ல வேண்டாமா?

புலவர்:—இதோ சொல்லுகின்றாம். கேண்மின். (பாடுகிண்றார்)

திருக்கிற்றம்பலம்

நிம்பமலர் மாலையை மிலைச்சுச்சுற் குணவழுதி

நிகரற்ற பாண்டிராச்

னின்மகிழை யோராது மதிகெட்ட பெதிர்ப்பவவ

னிமிடத்தி னிற்கெருலையவே

தும்பைமலர் வேய்த் துயுத் தஞ்செய்து வென்றுசக்

தோடமுடன் வாகை மலருஞ்

குடுஙற் பாண்நா டொறும்வங்கு பாடிடத்

தோகையர்கள் வாழ்த்தெடுப்பச்

சம்பகங் கமழ்குழலி னூர்போக முறுமினிய

சந்தவழி வள்ளசதுரா

சுகமெலாங் தயதானு கைக்குட் படித்திய
 நனக்குவகை மெல்லாய்
 வம்புறும் பெண்ணைய க்தார்ச்குர சேக்கென்று
 மகராச மகிப்தொன்
 வரையாம வீங்துபொருங் யிடத்திர்த்து கீழே
 மாட்சியுடன் வாழியலரோ. (ஏ)

திருச்சிற்றம்பலம்

சுக்லன்:—வித்தியாசாகாப் புலவரே! கவி வெகு நன்றாயிருக்கின்றது! எங்கே!
 கொஞ்சம் அர்த்தஞ் சொல்லும். கேட்போம்.

குரசேனன்:—(தனக்குன்) அறியாது செம்துவிட்டோம். இங்கிடத்திலேயே
 வைத்திருந்த காரியத்தைப் பார்த்திருக்கவேண்டும். மஞ்சிப்போ
 யிற்று. இனிமேல் என்னசெய்கிறது? வருவது வந்து தானே தீரும்!
 புலவர்:—வேப்பம் பூமாலையை யனிந்த சற்குணவுமுதி நின்னுடைய மகினம்
 யை அறியாது புந்தி கெட்டிப்போய் நின்னை யெதிர்த்த மாத்திரத்
 தில் அவன் ஒரு நிமிடத்திற்குள்ளே தோற்றுப் போகும்படி தும்
 வைப்பூமாலை யனிந்து போர் புந்து அவனை வென்று வாகை
 மாலை தரித்துப் பாணர்பாடத் தோகையர் வாழ்த்தச் சன்பகப்பூ
 வாசனைபொருந்திய கூந்தலையுடைய மாத்ரகளது போகங்கல மனுப
 வித்துப் பிரகாசிக்கின்ற அழகான ரூபமுள்ள நற்குணமுடைய
 வளை! பூலோக முழுவதுங் தன்னுடைய சக்கிராதிபத்தியத்திற்குக்
 கீழ்ப்பறித்தித் தனக்குச் சமானமானவ ரெவருமில்லாதவனே!
 மனைகிறைந்த பனம்பூ மாலையைத் தரித்த குரசேன வர்மன் என்ற
 திவ்ய திருநாமத்தையுடைய மகாராஜ பூபதியே! எனக்கு அளவற்ற
 திரவியத்தைக் கொடுத்து எனது தரித்திருக் கூடித்திராவண்ணஞ்
 செய்து கீடுகூலம் சிறப்புடனே வாழ்வாயாக வென்பதாம்
 யாம் பாடிய செய்யுளின் பொருள்.

குரசேனன்:—சுக்லரே! கவி வெகு நன்றாயிருக்கின்றதே! அர்த்தஞ் சொல்லிய
 பிற்பாடன்றே தெரிகின்றது. புலவரே! ஸீர் கேட்டுக் கொண்ட பிர
 காரம் உம்முடைய தரித்திரம் நீங்கும்படி பதினாயிரம் வராகன்
 உமக்குக் கொடுக்குமாறு உத்தரவு செய்திருக்கின்றோம். பெற்றுக்
 கொள்ளும். போம்.

புலவர்:—மிகவு வந்தனம். ஆயினும் நாம் புரிசைவாயில் காவலனுக்கு எமது
 பேற்றிற் காற்பங்கு தருதுமெனச் சொல்லியிருக்கின்றோம். அதனை
 யுனு சேர்த்துக் கொடுக்கிய ஆணையிடுன் மிகவும் நலமுடைத்தாமல்.
 அல்லாக்கால் அப்பேதை மகன் எம்மை யதிகமான அரந்தைக்கு
 ஆளாக்குவான்கான்.

சக்ஸீலன்:—போய் வாரும்! அப்படியே செய்யச் சொல்வோம்

[புலவர் போகின்றார்.]

தாங்களேன்ன இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? அப்படியே யிருந்தாலுந்தான் என்ன? எப்பொழுதும் யாம் யுத்த சந்தத்தாகவே யிருக்கின்றோமே! நமக்கென்ன?

குருசேனன்:—நமக்கெதான்று மில்லை யாயினும் எம்முடைய மனம் என்னவோ சாந்தப்படவில்லை. யாம் ஆதியிலேயே சாக்கிரதையா யிருந்திருக்க வேண்டும்.

[சேவகன் வருகின்றன]

சேவகன்:—மந்திரியவகளைக் கூட்டிப் போகும்படி அவக வீட்டிலேருந்து ஆள் வந்திருக்கிறார்.

குருசேனன்:—ஏன்! சக்லேரே! உமது வீட்டிலேதேலும் நீர் செய்யவேண்டிய காரியமுண்டோ? நீர் போக வேண்டியது அவசியங் தானே?

சக்ஸீலன்:—ஆம். போக வேண்டும்.

குருசேனன்:—ஆனால் போய்வாரும். [சக்ஸீலன் போகின்றார்.]

(தனக்குள்) சோழன் வீரேந்திர னென்பவன் அதிகமான சேநாபல முடையவனே? இந்தச் சற்குணவழுதியின் பேச்சைக் கேட்டு நம்மீது படையெடுத்து வருவானே? நாம் ஆதியாரம்பழுதல் இது வரை செய்தனவெல்லாம் பிசுகோயம். இன்னுங் கொஞ்சம் போசனை செய்யாமற் போனேம். இவ்வளவு மதிகேடரா யிருப்போமென்று என்னவே யில்லை. எமது மனம் ஒருநாளும் இவ்வாறு பதறினதில்லையே! இவ்வாறு பதறுவதைப் பார்த்தால் ஏதோ . கேடு வரும்போலத் தோன்றுகின்றதே!—(மெளனம்) இருக்கட்டும். பாதகமில்லை. அப்படியே வீரேந்திர சோழன் சற்குணவழுதிக்காகப் படையெடுத்து வருவானுயின், நாம் வழுதி மகன் சிறையிலிருப்பவளைத் தொலைத்துப் போடுவோம். அப்புறம் மேல் நடக்கப் போகிறதைப் பார்த்துக் கொள்வோம். கால மதிகமாயிற்று. இனி நாம் போகவேண்டும்.

[குருசேனன் போகின்றார்.]

இரண்டாங்களம்

இடம்:—கன்னிமாடம்

காலம்:—நள்ளிரவு

பாத்திரம்:—ரூபாவதி

ரூபாவதி:—(தனக்குள்) ஜீயோ! இன்று என் தகப்பனார் எனது தாடிடன்பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டது முதல் என் மனஞ் சகிக்கவில்லையே!—என் தகப்பனார் செயல்களுக்கு வீரேந்திர சோழனும்

படை யெடுப்பான். இன்னொரு சோழனும் படையெடுப்பான்.—
(மெளனம்)

* “முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்” (சங்)
என்றவள் வாக்கியம் பொய்த்துப்போகுமோ?—இவற்றையெல்
லாங் கொஞ்சங்கூட யோசியாமல் என் தகப்பனார் கொடுமையின்
மேற் கொடுமையாய்ச் செய்ய நினைப்பது மட்டமையினும் மட்டமை
யாம். அந்தோ! இவரதறியாமைக்கென்ன செய்வேன்?—முன்
செய்த கொடு வினைக்கே யூர்முழுதும் அலர் தூற்றுகின்றதே!
அப்படியிருக்கிறவர் மறுபடியும் அத்தன்மையான செயல் செய்ய
யோசித்தல் தாஞ்சாக மருந்து சூடித்தல்போலும்!—ஊரார் பழிப்
பதை யிலர் கேட்டு மிராரோ?—கேட்டிருந்தால் இப்படி யோசனை
செய்வானேன்?—அவர்க்கு இவ் ஆரார் பழிப்பது தெரியாமல்
தானிருக்கவேண்டும்!—ஜூயோ! இதைக்குறித்து என்தகப்பனு
ருக்கு எவ்வாறுதெரிவிப்பேன்?—எனது தாயின்மூலமாய்த்
தெரிவிக்கலாம் என்றாலும் சரிப்படாதே. அவள் என்தகப்பனார்
சொல்வதை யெல்லாம் மறுத்துரையாமற் சரி சரி என்று கூறுபவ
ளாவளே!—எவரிடஞ்சொல்லி யென்தகப்பனாக்குத் தெரிவிப்
பேன்?—அவ்வாறு அவர்க்குத் தெரிவிப்பது முடியாதபோயின்
என்னசெய்வேன்!—ஓ! சந்தராநந்தனே!—என்னுயிரித் தலைவனே!-
பாண்டியர் குலதிலகனே! பைந்தமிழ் வல்ல பரமசாதுவே! உனக்கு
என்மீது பரிசூரண நேசமிருக்கிறதென்பதை யுணர்ந்து கொண்
டேன்! ஆகையால் உன்னை மனந்து சுகிப்பது எங்நாளாவதுகூடும்
என்று எண்ணி யிதுவரைக்குங் கொஞ்சம் ஆறுதல் அடைந்
திருந்தேன்!—இனி யான் பிழைத்திரேன்! பிழைத்திரேன்!—உன்
னுயிர்க்குக் கேடு குழ்கின்ற என் தகப்பனாரைத் துறப்பேன்!
இன்று முதல் யான் அவர்க்கு மகள்லேன்!

† “கொங்கோன் மன்னர் வாழு நாட்டிற்
கடிம்புலி வாழுங் காடு நன்றே” (சங்)

என்ற பாண்டியன் வாய்மொழியைத் தூய்மொழியாய்க் கொண்
டேன். ஓ! எனது பிராணசங்தராநந்தனே! ஸி பிழைத்திருந்தா
லன்றோ யானும் பிழைப்பேன்? உன்னையின்றி, யான் பிழைத்திருத்
தல் முயற்கொம்பு பெறுதல் போலும். ஆதலின் என்தகப்பனார்
இனிச்செய்யப்போகும் கொடுக்கொடுத்து ஸி யிரையாகாது உன்
ணைத் தப்புவித்தற்குரிய உபாயமொன்று செய்வேன்:—ஜூயோ! இக்
கொலைப் பாதகத்தை உனக்கு எவ்வாறு தெரிவிப்பேன்? யாரிடஞ்

சொல்லியதுப்படவேன்?—நீ யிருக்குஞ் சிறைச் சாலையினின்றும் வெளியேபோவதற்கு ஓர் இரகசியவழி யுண்டென்று கேள்விப்பட்டு அவ்வழியை மடைத்துநிற்குஞ் கதவினைத்திறப்பதற்குரிய திறவு கோலையும் என்தகப்பனார் படிக்கையறையிலிருந்து எடுத்துக்கொண்டேன். அந்தோ! இத்திறவுகோலை யுனக்கு அனுப்புவதெப்படி யோ?—என் தகப்பனார் செய்ய நினைத்திருக்கும் பாதகச் செயலைப் பற்றி ஒரு கடிதத்தில் என் கையெழுத்தின்றி யெழுதி அக்கடிதத் தோடு இத்திறவுகோலையுஞ் சேர்த்து நின் சிறைச்சாலைக்குட் போடுவேன்.—ஜூபோ! காவலாளர் கடிதத்தைப் பார்த்துவிட்டா லென்ன செய்வேன்?—அவர்களுக்குத் தெரிபாதிருக்கவேண்டுமே!— அப்படியே காவலாளர் பாராதிருந்து என்னருமை நாயகன் மாத்திரம் கடிதங்கண்டிதிறவுகோந் பெற்று என்னைக்காம்பாய்த் தவிக்கும்படி மின்கேயே விட்டு விட்டு அவ்வழியாகப் போய்விட்டா லென்ன செய்வேன்?—யான் இவ்வாவு வருந்தியும் என் எண்ணம் முடியாது போகுமே!—ஆகையால் யானும் உடன்போகும் எண்ணத்தை யும்பற்றி ஒருவாறு அக்கடிதத்திற்குறிப்பாய் எழுதுவேன்!—அந்தோ! அவ்வாறு யான் கூடமாய்க்குறித்தது இன்னது தான் என்று அவனுணரானுமின்என்செய்வேன்? உயிர்துறக்கவே வேண்டும்! ஆகையால் அவன் என்னைவந்துகானும்படி எழுதுவேன். இனி பொருகணமீறுக் காமதியேன்! இப்பொழுதே கடிதமெழுதுவேன்! (ரூபாவதி எழுங்குபோய் எழுத கருவிகள் முதலியன கொண்டு வருகின்றன.) ஜூபோ! நான் இதுவரைக்கும் ஆடவரைவர்க்குங் கடிதமெழுதுவேனே! ஆகையால் அவர்க்கு எழுதும் ஒழுங்கும் இன்னதென வணர்த்திலேனே! என்னசெய்வேன்?—(கடிதம் வரைகின்றால்) சி! இது சரியாயில்லை; வேறு கடிதந்தான் எழுதவேண்டும். (கடிதத்தைக் கிழித்தெரிகின்றன.) வேறு கடிதம் வரைகின்றால்.) சி! இதென்ன? இதிலுள் தவறு விழுந்துவிட்டதே! என்னசெய்கிறது (மீட்டங் கிழிக்கின்றன); இன்னெலூகு கடிதம் வரைகின்றால்) இது கொஞ்சம் சரியாயிருக்கின்றது. இதைத் தான் அனுப்பவேண்டும். —திறவுகோல் எங்கே? காணேன்! —ஜூகோ! எழுதுகருவிக் கெள்க்கப்போனவிடத்தில் வைத்து விட்டேன் போலும். (ரூபாவதி எழுங்குபோய்த் திறவுகோலை யெடுத்துக்கொண்டு வருகின்றார்.) இத்திறவுகோலை பிஸ்தச் கடிதத்தின் கண் வைத் துத் திறவுகோலைருப்பது தெரியாமற் சுருட்டி என்னது காதலனிருக்குஞ் சிறைச்சாலையின் சாளரத்தின் வழியாய் ஏற்றுவிட்டு வருவேன்.

[ரூபாவதி போகின்றார்]

முன்றுங்களம்

இடம்:—சிறைச்சாலை

காலம்:—நள்ளிரவு

பாத்திரம்:—சுந்தராநந்தன்

சுந்தராநந்தன்:(தனக்குள்)—இன்று என்னவோ? தூக்கமென்பது சிறிதே அனும் வரவில்லை. உடம்போ விதிர்விதிர்க்கின்றது! மனமோ சஞ்சலப்படு கின்றது! என்னுடைய தாய்தங்கைய ரிருவரும் சோழாட்டிற் செளக்கியமாயிருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டும் என்மனஞ் சந்தோஷப்பட்டாம் லிருப்பதேனோ?—ஜூபோ! ரூபாவதி! நீயே யிதற்குக் காரணம்!—உன்னையே யுயிர்க்காதலியாய்ப் பெற்று உள்ளம் பூரிப்பதும் உண்டோ?—(மொனம்) ஏதோ என்னவோ? உயரத்திலிருந்து விழுந்த சப்பம் கேட்டதே! இரும்புவிழுந்த சப்தம்போலத் தோன்றிற்றே! இந்த நள்ளிரவில் இவ்விடத்தில் அத்தன்மையான சப்தங் கேட்கக் காரணமில்லையே! எல்லாவற்றிற்கும் என்னவென்று எழுந்துபோய்ப் பார்ப்பேன்.—(எழுந்து போய்ப் பார்க்கின்றான்) இந்தச் சாளரத்தின் சமீபத்திற்குண் சப்தம் கேட்டது. ஓ! அதோ என்னவோ? வட்டமாய்க் கிடக்கின்றதே! என்ன? கடிதச்சருளோ? ஆம்.—அதனேடு ஒரு திறவுகோளு மிருக்கின்றதே கூதென்னை ஆச்சரியம்!—இதை யென்னென்று விளக்கேற்றிப் பார்ப்பேன்.—(விளக்கேற்றிப் பார்க்கின்றான்) சிவ பெருமானே! இதுவும் நின் திருவிளையாட்டோ? நின்னருட் பெருமையை யென்னென்றுரைப்பேன்! ஒகோ! யாரோ கடித மெழுதி யிருக்கின்றார்கள்? இவ்விடத்திலேயே யிருந்து கடிதத் தைப் படிப்பேன். அவ்விடம்போன்ற காவலாளர் வெளிச்சு முனைந்து விழித்தக்கொள்வார்கள்.

(கடிதம் படிக்கின்றன)

“எனது பிரியமூள் சுந்தராநந்தா!

உன் நிலைமை பரிதாபமா யிருக்கின்றது.—உன்னேடு அது தாபப்படுகின்றேன்.—இவ்வரசன் உணக்கு எமனும் வந்திருக்கின்றான்.—சாக்கிரஹதயாயிரு. —இவ்விடத்தி லிருந்தால் நீ பிழைக்கமாட்டாய். சீக்கிரமாய் இந்தக் கடிதத்தோடிருக்கும் திறவுகோலின் உதவியினால் நீ இரகசிய வழியாய் ஓடிப்போய் விடு. நானை யிரவு புறப்பட்டு ஓடிவிடச் சன்னத்தனுயிரு.—உன் அந்த ரங்க நேசர்களும் இதை அறிப்படாது.—நீ யென்னைக் காண விரும்பினால் நானை யிரவு இரகசிய வழியாய் வந்து என்னைப் பார்த்துப் பேசலாம்.—கடிதம் பத்திரம்.—

இப்படிக்கு,
உன் பிரியமூளை
நன்மைநாடி.”

கடிதம் முழுவதும் படித்துவிட்டென்.—இப்பொழுது தான் இந்தக் கடிதச்சுருள் விழுந்தது.—இந்தக் கடிதம் படித்தது முதல் மனக் கவலைப்படுகின்றதே!—உடல் வியர்க்கின்றதே!—என்ன செய்வேன்? இதை யெவர் எழுதியிருக்கக் கூடும்? என்னுடைய நன்பர்களில் எவ்வொலும் எழுதி யிருக்கலாமோ?—இல்லை, அப்படி யானால் “உன் அந்தரங்க சேசர்களும் இதை யறியப் படாது” என்று எழுதார்களே! மேறும் அவர்கள் இன்று பூஞ்சோலைக்கு வந்திருந்தார்களே. அப்போது இந்த மாதிரி ஏதாவதிருந்தால் அவர்கள் என்னிடம் குறிப்பாயாவது சொல்லுவார்களே! இன்னும் மவர்கள் இந்நள்ளிரவில் வெளியேற மாட்டார்களே! இங்கு இரகசியமாயும் மிகுங்கின்றதே! பின்னையார்தாம் எழுதியிருக்கக் கூடும்?—சில நாளைக்குமுன் சந்திரமுகன் சில கணவான்கள் தன் வீட்டிற்கு வந்து ஏதோ பேசிக்கொண்டதாகச் சொன்னானே! அந்தக் கணவான்களி லெவரேனு மெழுதி யிருப்பாரோ?—இராது. ஏனென்றால் அரசனது படுக்கை யறையிலுள்ள இத்திறவுகோல் அவர்கள் கைக்குப் போகிறது அசாத்தியம். ஒருவேளை இந்தச் சமாசாரத்தைச் சுசில் உணர்ந்து கடிதத்தில் எழுதித் தம்முடைய வேலையாளரிடம் கொடுத்து இச்சாளரத்தின் வழி எறியச் சொல்லி இருப்பாரோ?—அப்படியுங் தோன்றிவில்லை. எழுத்தைப் பார்த்தால் யாரோ எழுத்துத் திருந்தாதவர் எழுதியது போலத் தோன்றுகின்றது. மேறும் அவர் கடமை தவறாக கல்விமானுதலின் எவ்வரசு னுக்கும் விரோதமாய் எதுவுந்து செய்யார். ஒருவேளை சுசிலர் மகள் அம்புஜாட்சி, ரூபாவதியின் மூலமாய்த் தெரிந்து கொண்டு எழுதி யிருப்பாரோ?—அதுவுமிராது. அவள் இந்தப் பாதிராத்திரியில் வெளியிலே வரவும் மாட்டாள். அவளுக்கு இத்திறவுகோல் எப்படிக் கிடைத்திருக்கும்? மேறும் சுசிலர் வீடு வெரு தூரத்தில் வர்களே உள்ளது? இச் சிறைச்சாலை அரசனது அரண்மனையைச் சார்ந்த தாயிற்றை! மேலுங் காவலோடிருக்கின்றதே! இந்கேரம் ஆசாரவாசல் அடைத்திருக்குமே! ஆகையால் வெளியிலிருப்பவர் கள் இதைப் போட்டிருக்க முடியாது. அரண்மனையைச் சேர்ந்தவர் யாரோதாம் இந்தக் காரியஞ் செய்திருக்க வேண்டும். அரண்மனையைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் என்மீது இரக்கமுற்று இவ்வளவு இரகசியமாய்க் கடிதமெழுகி, எவ்வும் போகிறதற்கு முடியாத அரசன் சபங்கிருக்கத்திலிருந்து திறவுகோஞ் மெடுத்து எறிந்து இத்தன்மையான உதவிசெய்யத் தகுந்தவரில்லையே. —(மெளனம்) ஓடிகா! என்னருமைத் தலைவி ரூபாவதி யெழுதி னாள் போனாம்! இந்த இரகசிய சமாசாரம் அவளுக்கு

குத் தெரியக் காரணமு முண்டு. எழுத்தைப் பார்த்தாலும் மகளிரெழுத்தாகவே காணப்படுகின்றது. ஏ! ரூபாவதி! உன் இரக்கத்தை பென்னென்று சொல்லுவேன்? ஆம், நீதான் இந்தச் திறவுகோலை யெடுக்கக்கூடும். ஆ! இந்த நன்ஸிரவில் இவ்விடம் எவ்வாறு வந்தனையோ? இதுவரையும் விழித்திருந்தாயோ? ஏழைபேன் மீதும் உனக்கு இவ்வளவு அன்புள்ளோ? உள்ளதனிற் பின்முத்தேன்! ஈடுபோன்றேன்! தன்யனுபினேன்! உன்னன் புடைய எனக்கு இவிமேல் என்ன குறையோ? என் தலைவி யெழு கிய கடிதத்தை மீட்டும் படித்துக்களிகூர்வேன். (கடிதத்தை மீட்டும் படிக்கின்றன.) ஐபோ! என்னுடைய நன்மொடி யென்று கையெழுத்திட்ட நாயகியே! 'நன்மொடி' யென்றபெயர் உனக்கே தகும்! என்மீதுள்ள கரதவினால் தன் தகப்பனுரையும் யமனெனக் கூறுகின்ற உத்தமிழே! உன்னை நாளை யான் நேரிற்காண்பேன். கண்டு என் துன்பமெல்லாஞ் சொல்லி யாறுவேன்—ஆகா! நின் லௌகீக விஷய ஞானத்தின் முதிர்ச்சியை யென்னென்று சொல்லுவேன்! மாதர்கட்டுரிய மென்மைத் தன்மை வழுவாது, ஆண் மக்களுக்குரிய முறைப்படி யெழுதிய மோகன முத்தே! நீ சொல்லிய படியே இந்தக் கடிதத்தைப்பத்திரமாய் வைப்பேன். இந்தத் திறவுகோலையும் சாவதானமாய் ஒளித்து வைப்பேன். ஆ! அதோ அங்கே பேச்சுக்குறர் கேட்கின்றதே! இதோ விளக்கை யவிப்பேன்! (விளக்கவிக்கின்றன) இனி யிவ்விடத்திலிருக்கப்படாது.

[சந்தராங்கந்தன் போகின்றன.]

நான்காங்களாம்

இடம்:—இராசமகிவியி னந்தப்புரம்

காலம்:—பிற்பகல்

பாத்திரங்கள்:—சூரசேனன், ரூபாவதி

சூரசேனன்:—குழந்தாய்! ரூபாவதி! என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இந்த ஊருக்கை கெப்படி யிருக்கிறது?—அழகா யிருக்கிறதா?

ரூபாவதி:—வன்? இந்தலுருக் கென்னகுறைவு? நன்றாய்த் தானிருக்கிறது. நம்முடைய கருவுரைப் பார்க்கிலும் இது மிக அழகாய்த்தானிருக்கின்றது. அரண்மனையும், அரண்மனையைச் சுற்றிக் கோட்டையும், கோட்டையைச் சுற்றிக் கோட்டையும், அகழியைச் சுற்றிப் பூஞ்சோலையும், சூஞ்சோலைக்குப் பக்கத்தில் வையையாறும் வெனு நேர்த்தி யான காட்சிகளாய்த்தா மிருக்கின்றன. இந்த மீனுட்சிதேவி கோபி லொன்றே போதுமே நங்கருவுரைவிட இவ்வூர் மேலானதென்று சொல்லுகிறதற்கு.

சூரேன்:—ஆனாலுக்கு இவ்விடத்திலேயே பிருக்கிறதற்கு இஷ்டம் போலும்!

நூபாவதி:—அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்! பாருக்கும் அழகா பிருக்கிற ஓரிலே யிருப்பதற்கு இஷ்டமாய்த் தானிருக்கும்.

சூரேன்:—அப்படியானால் எவ்வளவுதொருவன் அழகாயிருந்தால் அவன் பேரினும் நீ இஷ்டங்க கொள்ளுவாய் போலும்!

நூபாவதி:—(முகஞ் சிவங்து) நீங்கள் சொல்லுகிறது வெகுநன்றுயிருக்கின் றதே! காதல் கொள்ளுகிறதற்கு மிதற்கு மென்ன சம்பந்தம்? காதல் கொள்ளுமிடத்துக் குணமுங்க கல்வியுங் குற்றமில்லா அறி வும் அன்பும் ஆகிய இவற்றோடு அழகும் இருந்தாற் பயனே யல் லாமல் வெற்று அழகுமாத்திர மிருந்தாற் பயனில்லை.

[கோமளவல்லியும் கங்கமாலையும் வருகின்றனர்.]

சூரேன்:—சரி, உன் தாயார் உன் தோழிகளு ஸொருத்தியோடு அதோ வருகின்றார். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு. நான் பட்டி மண்டபத்திற்குப் போய்விட்டு வருகின்றேன்.

[சூரேன் போகின்றன்.]

கங்கமாலை:—நூபாவதி! நீ நேற்றைக்கும் இன்றைக்கும் புதுப்புனலாட வரவில் லையே! அது எவ்வளவோ வேடிக்கையும் விணோதமுமா யிருந்ததே!

நூபாவதி:—நீங்கள் யார் யார் போன்றீர்கள்?

கோமளவல்லி:—ஏன், நூபாவதி! அதென்ன? நீ யென்னவோ ஒருவகையா யிருக்கிறேயே! உனக்கு உடம்பு என்ன? அம்மா!

நூபாவதி:—எனக்கு உடம்பு ஒன்றுமில்லையே! கங்கமாலையை வேண்டுமென்று லுங் கேளுங்கள். நேற்றுக்கூட நான், கங்கமாலை, அம்புஜாட்சி யெல்லாரும் பூஞ்சோலைக்குப் போய்விட்டு வந்தோமே!

கங்கமாலை:—ஆமாமாம். எனக்குத் தெரியும். நூபாவதிக்கென்ன! உடம்பெல்லாம் சரியாய்த்தானே இருக்கிறார்.

கோமளவல்லி:—சரியாய்த்தான் இருக்கிறார். இருந்தாலும் நாம் எவ்வளவுக் கெவ்வளவு சாக்கிரதையா யிருக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது தானே!

நூபாவதி:—கங்கமாலை! அப்புஜாட்சி பெங்கே வரக்காணேன்?

கங்கமாலை:—நான் அவள் அகத்திற்குப் போய்விட்டுத் தான் வந்தேன். அவன் என்னவோ? தன் அத்தையகத்திற்குப் போயிருக்கிறார்களாம். அவனுடைய தாயார் சொன்னார். ஆகையால் ஒருவேளை அதிக நாழி கையாகுமோ என்னவோ என்று நினைத்துக் காத்துக்கொண்டிரா மல் நான் முந்தி வாதுவிட்டேன். அவன் இன்றைக்கு வருவளோ என்னவோ? அதுவஞ் சங்தேகம்.

கோமளவல்லி:—அவனுடைய அத்தை யார்?

ரூபாவதி :—அவள் தான் மந்திரி சுடிலீர் தமக்கை கூதர்மை.

கோமளாவல்லி :—அதென்ன? சுதர்ஷமயம்மா யிங்கே நம் அரண்மனைக்கு ஒரு நாட்கூட வரவில்லை. நானும் இங்கு வர்து ஏறக்குமறைய இரண்டு மாசமாயினவே?

கங்கமாலை :—சுதர்ஷமயினுடைய அகமுடையான் இந்து போய் இன்னும் வருஷமாகவில்லை. வருஷமாகிறதற்கு முன் கைம்பெண்களை ஸாம் வெளியில் வரக்கூடாது என்பதுள்ளக்களுக்குன் ஓர் ஏற்பாடு. ஆகையினாலே தான் வரவில்லை போவிருக்கிறது. இல்லாமற்போனால் ஒரு நிமிஷமாவது வாராதிருக்கமாட்டாள்.

ரூபாவதி :—என், கங்கமாலை! அம்புஜாட்சிக்கு அவனுடைய அத்தை வீட்டிலென்னவேலை? உனக்கு ஏதாவது தெரியுமா?

கங்கமாலை :—அதென்னவோ? அம்மா! எனக்குத் தெரியாது.

[அம்புஜாட்சி வருகின்றன்]

கோமளாவல்லி :—அதோ அம்புஜாட்சியும் வந்துவிட்டாள். அவள் வரக்காணேன் வரக்காணேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே!

[செவிலி வருகின்றன்]

சேவிலி :—என்ன? அம்மா! ரூபாவதி! இப்படி யுட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? சொப்பிடவேண்டாமா? சீக்கிரமாய் எழுந்திருந்து வா.

கோமளாவல்லி :—ஆமாமாம். நானும் உன்னைக் கூப்பிடவந்தவள் மற்று விட்டேன்.

கங்கமாலை :—அப்போது முதல் இன்னும் சாப்பிடாமலாட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? நீ சாப்பிடாயிருக்கு மென்றங்கே நினைத்தேன்! நன்றாய் இதுவரையிலும் உட்கார்ந்து கொண்டிருந்தாய், எழுந்திரு! எழுந்திரு! சீக்கிரமாய்ப் போய்ச் சாப்பிட்டு விட்டுவா.

அம்புஜாட்சி :—சீக்கிரம் வந்தாயானால் இன்றைக்குப் பூஞ்சோலைக்குப் போய்விட்டு வரலாம்.

கோமளாவல்லி :—இல்லை, இல்லை. இன்றைக்கு அவள் வரமாட்டாள். அவனுக்கு உடம்பு செவ்வையில்லை.

ரூபாவதி :—நீங்கள் எல்லாவற்றிற்கும் இங்கேதானே யிருங்கள். நான் போய்ச் சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டு வருகின்றேன்.

[ரூபாவதி கோமளாவல்லி செவிலியிவர்கள் போகின்றனர்.]

கங்கமாலை :—என்ன யி! அம்புஜாட்சி உனக்குத் தெரியுமா ஒரு சங்கதி? நம்முடைய ராஜா சற்குணவழுதியும் ராணி சுந்தரியும் சோழ ராஜ்யத்திலே இருக்கிறார்களாயே!

அம்புஜாட்சி :—ஆமாம். என் காகிலும் அப்படித்தான் பட்டது. ரூபாவதி வருகிறமட்டும் சங்கித விலாசத்திற்குப்போய் வருவோம்.

[யாவரும் போகின்றனர்.]

ஸுந்தாங் களம்

இடம்:—நகர்ப்புறத்து ஒரு வெளியிடம்

காலம்:—நன்னிரவி

பாத்திரம்:—சுந்தராங்கன்

சுந்தராங்கன்:—(தனக்குள்) கடிதமெழுதிய காதலி, எனே இன்னும் வர யில்லை? ஒருவேளை தான் எழுதியதை மறந்து விட்டானோ? சீ! அப்படி ஒருக்கானும் இருக்கவே மாட்டாள். (சூபாவதி ஆண்வேடம்பூண்டு பின்னே வந்து கிற்கின்றன்.)

இல்லாமற் போனால் அவன் கடித மெழுதினை சங்கதி பிறருக்குத் தெரிவித்து அதனால் வரத்தடைப்பட்டதோ?— ஓ! சூபாவதி! என்னை யோடிவிடிம்படி யெழுதினுயே!

(பாடுகின்றன்)

(ந) இராகம் - நாதநாமக்கிரியை, தாளம் - ஆதி.

பல்லவி

கோமள மரதேயா ஞேடலோ கலங்கரூய்.

அநுபல்லவி

வாமமார் தையேலே நன்மானினை மானும் (கோமள)

சரங்கங்கள்

| | |
|---------------------|-----------------------|
| நேயமார் மாதேயா | ஞேட ஏந்திய தாமோ |
| துயபைங் தோகையே | சூபாவதியே யென் (கோமள) |
| வாருங்கந் கூங்தல்யா | ஞேடன் மாட்சியை யோசொல் |
| சிருது செல்வியே | சூபாவதியே யென் (கோமள) |

யான் ஓடி யொளித்தால் உன்னைப் பிரியவேண்டுமே! உன்னைப் பிரிய வேண்டுமே! உன்னைப் பிரிந்த பிறகும் பிழைத்திருப்பேனே? நின்னைப் பிரிந்து கானுதலின்றி ஆற்றுது உயிர் துறப்பதைக் காட்டி னும், நின்னைப் பூஞ்சோலைக் கண்ணுவது தினமும் கண்டு ஆற்றி உன் தந்தையார் வாளிற்கு இரையாவது மேலானதேயாம், ஆதலால் இனியொரு கணமேனுந் தாமதியாமல் மறுபடியும் சிறைச் சாலைக்கே போவேன்.

[சூபாவதி முன்னே வருகின்றன்]

சூபாவதி:—என் ஆசைக் காதலனே! சுற்று நின்று என்மீது கருணை புரி வரப்!

சுந்தராங்கன்:—பூவுலகிற் போந்ததொரு புத்தமுதே! என்னுயிர் கரக்க வந்த இளக்குயிலே! சூபாவதி! இதோ நின்றேன்! நின்றேன்!!

சூபாவதி:—யான் வந்து உனக்காக நிற்கும்போது, நீயேன் மறுபடியும் சிறைச் சாலைக்குப் போகவேண்டும்? உன்னை நேரிற்கண்டு பேசுதற்கில்லா

மல் இதுவரைக்கும் யான் அடைந்த வருத்தமளைத்தும் உன்னிடத் திடலையே சொல்லத் தழும். இதைக் குறித்து யான் என் தோழி யரிடத்தும் பேசவில்லை.

கந்தராங்கந்தன்:—அறிவு சிரம்பிய ஆருயிர்க் காதலீ! என்னைக் கண்டு பேச வதற்கு நீ வரும்போது யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற ஜூயப்பாட்டினால் ஆண் வேடம் பூண்டி இவ்விடம் வந்தாயோ?

நூபாவதி:—எனது பிராணேசவரா! யான் இவ்வேலைம் பூண்டதற்குக் காரணம் நீ மினிமேதுணர்வாய். நின்னை முதல் முதலிற் பூஞ்சோலை பிற் கண்டேன்! வேட்கை யுற்றேன்! அது முதல் நின்னை மின்ட விடாது கிட்கியா நின்றேன்! உடம்பு வாடி மெலிகின்றேன்! ஒன் வோரிசும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றுகின்றது! யான் நின்மீது காதல்கொண்டதைப் பிற்றிடம் வெளிப்படுத்தாமல் என் மனத்தி வேயே வைத்தைப் புகுங்கினேன்! யான் என் தோழியரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே உன் நினைவு வந்துவிட்டும். உடனே வாய் குழறும்! உடல் விழர்க்கும்! பிறகு அவர்களை யதுப்பினிட்டு வாய் விட்டுப் புலம்பி யிருக்குவேன்! விளையாட்டை யெல்லாம் மறப்பேன்! மயங்குவேன்! செயல்நிற்குப்பேன்! ஏழுவேன்! ஏங்கு வேன்! எங்களாம் பிழைப்பவென்பேன்!

கந்தராங்கந்தன்:—ஓ! பிராணேசவரீ! ஒருநாள் நீ என் தோழியரோடு பூஞ்சோலையில் எனியேன் விளைமையைக் குறித்து இரக்கமுற்றுப் பேசிக் கொண்டிருந்தாய். அதை நான் ஒவித்து நின்று கூட்டேன். அப்போது உனக்கு என்மீது அங்குன்று என்று உணர்ந்தேன்! உன்றத் துந்த நிமிடத்திடலையே நின்மீது காதல்கொண்டு நினைத்து நினைத்து உருகி வெதும்பி வாடிக் கலக்கமுற்றேன்! உடனே சிறைச்சாலைக் குச் சென்றேன்! அவ்விடத்து எங்கே பார்த்தாலும் நின்னாகுவத் தையே கண்டேன்! அந்தோ! இங்கு உருவிவளியாகிப் போய்த் தோற்றமாயிற்றே என்று ஏக்கமுற்று கண்டேன்! இவ்வாறு உன் மீதுன்ன இனியகீசம் எங்குநாள் அதிகரித்து என்னை அதிமோக சாகரத்துன் ஆழ்த்திவிட்டது! என்செபவல்லேன்? செய்திற னாறியாது கையற்றுப் புள்ளொடும் மாவொடும் புலம்பினேன்!

நூபாவதி:—எனது பிரிய சேசனே! இனியேல் காம் இருவரும் ஒருவரை யொருவர் பிரித்திருந்து புலம்பாதிருப்பதற்கிற்ற உயாயங்களை நாடவேண்டும்.

கந்தராங்கந்தன்:—என்னுமிர்த்துணையி! குபாவதி! யானே சிறைச்சாலைக்கண் இருக்கின்றேன்! கீயோ அரசன் மாளிகையிற் கண்ணிமாடத்தி விருக்கின்றாய்! நீடும் நானும் பிரியாது ஒருமித்து வாழுவது எப்படி யோ?

ரூபாவதி:—* “நன்னறி வடையோர் நாலொடு பழகினும்

பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே”

என்று பெரியோர் சொல்லுவது நின்குத் தெரியாததோ? ஆகை
யால் நாம் கூடி வாழ்வதற்கு நீத்கக் குபாயமறிந்து செய்யவேண்டும்.

சந்தராங்ந்தன்:—ஞானமே யுருவென நண்ணிய நாயகி! நீ சொல்லியன
வெல்லாம் உண்மையேயாம். ஆயினும் யாம் என் செப்வது? நீயும்
நானும் இரவிற் கூடிப் பகலிற் பிரிந்து வாழ்ந்திருந்தால்
என்ன?

ரூபாவதி:—இன்றிரவு பிழைத்திருக்கும் நீ, நாளையிரவு இவ்விட மிருப்பை
யாயிற் பிழைத்திருக்க மாட்டாயென்பது நிச்சயம். ஆகையால்
நீ உண்குத் தோன்றியபடி செய்க.

சந்தராங்ந்தன்:—யான் இவ்விடமிருப்பேனேற் பிழைக்கமாட்டேன் என்பது
நிச்சயமென்றாலே!

ரூபாவதி:—ஐயோ! நின்கு என் தகப்பனாருடைய கொடிய அவ்வென்
தந்தை வெளியிட்டுரைக்கவும் வேண்டுமோ? என் தகப்பனார்
நின்பெற்றோர் சோழனாட்டி விருப்பது கேட்டு, சோழன் உதவி
பெற்றுப் படையெழித்துத் தம்மீது நின்தகப்பனார் வந்தால் நின்
கீர்த்தி கொலைக்களம் படுப்பதாக ஆலோசனை செய்திருப்பதை
என்தாயிடம் சொன்னார். அங்கு என் காதில் உருக்கைக் காய்ச்சி
ஈற்றியதுபோலிருந்தது! உடனே அது நின்குக் கூடமாய்க் குறிப்
பிக்கப்பட்டது.

சந்தராங்ந்தன்:—ஐயோ! ரூபாவதி! இதுவரை யுன்னை யன்புடன் வளர்த்து
வந்த தந்தைக்குக் கேடு குழுவது உண்கு அழகாகுமோ?

ரூபாவதி:—கொலைப்பாதகத் தகப்பனாரோ டிருப்பதைக் காட்டினும் இறந்
தொழில்தல் மேலானதேயாம். அப்படியிருக்க—

சந்தராங்ந்தன்:—அப்படியாயின் யான் இவ்விடத்தைவிட்டு ஓடி யொளிப்பே
னேல் நீ யென்னைச் சேர்த லெப்படிக் கூடும்?

ரூபாவதி:—ஐயோ! எனதருமைத் தலைவனே! நீ கூறுவது என்னை ஆச்
சரியம்! கையில் வெண்ணென்றை வைத்துக் கொண்டு வெய்க்கலை
வாருமூலரோ? யான் ஆண்வேடம் பூண்டு வந்ததன்பயனை யறி
யாயோ?

சந்தராங்ந்தன்:—ஓ! நின்னென்ன முன்னந்தேன். நீ கூறுவது மேலான
உபாயமேயாயினும், நீ யென்னெனுடு கூடாடக்கமாட்டுவாயோ?
மேலும் நிழலும் நீரும் இல்லாத அழல் வெங்காட்டிற் போவதை
யெவ்வாறு பொறுப்பாயோ?

* இறையனுரகப் பொருஞ்சை

ரூபாவதி:—என் பெருமானே! எத்தன்மையான வெங்கானமானும் நின் ஜெடி வரலே அஃது இனியதாய் மாறிசிகிம். சிபில்லாதவிடம் தென்றல்வீசும் தேவமாளிகையாயினும் அஃது எனக்குக் காடேயாம்! சியிருக்குமிடம் தீப்பொறி பறக்கும் வனமேயாயினும் அதுவே யெனக்கு மிகவும் ரமணியமான மலர் மாளிகையாம்!

சுந்தராங்கந்தன்:—என் காதற்கிள்ளையே! ரூபாவதி! சீயும் நானும் இந்த மாதிரி ஒழிப்பொவது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. நம்முடைய தமிழ் அகப்பொரு விலக்கனங்களில் தலைவி தலைவனுடன் தாய் தந்தையரை விட்டுகிட்டிப் போய்கிடுதல் நியாயமென்று சொல்லப்பட்டிருந்தானும் என்மனம் அதை ஒப்பவில்லை.

ரூபாவதி:—ஜீயோ! என்னுயிர்த் தலைவனே! நீ இவ்விட மிருப்பையாயின் சீயுமென்னைக் காணப்போகின்றதில்லை! நீ என் தகப்பனார் வாளிற்கு இரையாய்விடுவாய்! இது காதிற்பட்ட நின்பெற்றேருகும் மனம் புழுங்கி பிறப்பார்கள்! பாலும் உயிர்துறப்பேன்! இவ்வளவு துன் பங்களுக்கும் நீபே மூலகாரணனுவாய்!

சுந்தராங்கந்தன்:—அன்புரு வெடுத்த வாயிருஷ்ற் தலைவியே! நீ சொல்லுவனா வெல்லா முனர்க்கேதன். அவையும் நியாயமேயாம். இத்தருணத் திற் செய்வது இவ்னதென்று தோன்ற வில்லையே! தெய்வமே! என்செய்வேன்? சோமசுந்தரமூர்த்தியே! இவ்வாறு எனதரு கைக்காதலி ரூபாவதியின் மூலமாய் என்னைத் தூண்வேதும் நின் னருட் செயலே யன்றே?

ரூபாவதி:—அதற்குமோர் ஜூபமுன்டோ?—ஜீயோ! பிராணைசுந்தரா! கேரமா கின்றதே! சிறிது போதிற்கு முன் உடன்போக நினைத்த மனத்தை மாற்றிகிட்டாயே! தெய்வமே! இது நினக்கு ஏற்குமோ?

சுந்தராங்கந்தன்:—ஏ பிராணைசௌவீ! நீ மனவருத்தப்படுதல் ஒழிவாயாக. இதோ யான் நின் னுடன் போக ஒருப்பட்டேன்! புறப்பட்டேன்! வருவாயாக. ஒ சொக்கலிங்க வள்ளலே! அங்கயற்கணம்மையே! எம்மைக் காத்தருஞ்சீர்!

(பாடுகின்றுள்ள)

இன் பமே யியற்கை யுருவமாக கொண்ட
வீசனே சோமசுந் தரனே
யன்பொரு வடிவாப் போந் துள வென்ற
அருயிர்த் தலைவியும் யானுங்
துன்பமொன் றேனு முற்றிடா தெமக்குத்
துணைவனு பிருத்தலுன் கடன்கான்
மன்பர ஞான வள்ளலே மகிழ்ச்சு
மதுரையில் வாழ்ப்பர சிவமே.

(சக)

கங்கரபாள் டியவனுகூலன் குவந்துட் போன்றச்
 சொக்கவின்கப் பெருமானை யெணமயாட் கொண்ட
 விந்தையினை யாதவினை லிங்க காஞ்
 மேவிழையக் குறுத்தீண்யாய் வருதல் வேண்டும்
 கங்குதவுத் பொந்கஞ்ச ஓவிச் குழ
 வென்கமர்க்கத் காயக்னே கங்கங் கோவே
 சிக்திர்க்கத் தித்திக்குக் தேனே வேதச்
 செம்பொருளே மெய்ந்தான் தேவ தேவே. (சவ)

(ச) இராகம் - பூரிகல்யாணி. தாளம் - சாப்பு.

பல் லவி

வாமனே சக்தப்ரேச வள்ளலே—காந்தருளாய்

அனுபல்லவி

| | |
|-------------------|------------------------------|
| சேமமார் மதுரைவாழ் | கிவபரஞ் சோதியே |
| யாமுயிவ் வனஞ்சேல | வெமக்குக் குணைகெய்வாய். (வா) |

ச ர ண ய்

| | | | |
|-----------|--------------|-------------|-------------|
| சித்ததின் | மலர்ப்பாதம் | பத்தியாய்ப் | பணிகின்றேம் |
| அத்தனே | யெம்பிது | சித்தமி | ரங்கிலோய் |
| சக்தரா | கத்தண்யானுஞ் | சங்கநூ | பாவதியும் |
| அங்கமில் | லாவுன்னைச் | சங்தத | மும்பணிலோய் |
| காத்தி | யாதுதி | காம | தகனனே |
| காத்தி | யெம்துயிர் | காத்தி | யிவேளை |
| கால | ஹரணனே | காங்க | விதுவேங்ர |
| கால | முண்குதி | காது | வைநியிலை |
| கால்கண் | மறைறமலர் | காட்டு | மாதுமை |
| காதவ | வெதுக்கை | நீ | (வாமனே) |

நூபாவதி:—என்னருமைத் தாயே! கோமளவல்லீ! தங்கைதயே! செயிலித்தாயே!
 எனது மாடமே! யான் உங்களை யெல்லாம் விட்டுப் போகின்றேன்.
 மறுபடியும் உங்களைக் காண்பது எந்தாளோ?

கங்கராங்கன்:—(பாடுகின்றான்)

| | |
|--|------|
| மேகமே கீவில்காய் மேலான சங்கிரன்றே | (சா) |
| ஞேகையொடு தண்ணுடைய வொளியினங் வழிகாட்ட. | (சா) |
| பட்சமுடன் மேகமே பறங்கொருபக் கம்போவாய் | |
| கட்சத் திரங்கடம சல்லொளித் தீ பங்காட்ட. | (சக) |
| காஞ்சியிலை யார்க்கின்ற கண்ணிகைக்கு பாவதிகின் | |
| பூஞ்சோலை பிதுகண்டாய் பொற்புடைய மாதரசே! | (இ0) |
| பூஞ்சோலைக் கண்ணமுரும் புள்ளினமே போகின்றே | |
| மாஞ்சோலைக் கண்ணமரு மாளினமே போகின்றேம். | (இங) |

வையையே போகின்றே மதுரையே போகின்றேங்
துய்யனே மீனூட்சி சுந்தரனே போகின்றேம். (நெ)

என்னரும் நேசர்கா என்றும்மைக் காண்பேமோ
துன்னிரவி னும்பிடத்துச் சொல்லாது போகின்றேம். (நெ)

தேன்றலே போகின்றேங் திங்களே போகின்றேம்
மன்றிலே போகின்றே மருங்புறவே போகின்றேம். (நெ)

கூகையே குழருதே கொடியவனம் போகின்றேங்
கோகமே கேகமே கோகிலமே போகின்றேம். (நெ)

இராப்பாடிப் புள்ளோயா மின்பழுதப் பாடாயோ
விராய்ப்போக மனமுன்னேல் வேகமாய் வாராயோ ? (நெ)

விண்ணிடத்துச் செல்கின்ற மேன்மையுற சாதகமே
மண்ணடக்கு மெங்களுக்குச் சாதகமாய் வாராயோ ? (நெ)

நூபாவதி:—(பாடுகின்றார்)

என்னுடைய தோழியரே யென்றும்மைக் காண்பேனே
வென்னுடைய கிள்ளையே யெனைத்தேடித் திகைப்பாயோ ?

ஆவலொடென் பாங்கியவோ டனுதினமும் விளையாடும்
வாவியே யென்றனில் வங்திகையே போகின்றேன். (நெ)

மாரூகக் கடுகின்ற மாங்குயிலே போகின்றேன்
மாரூக வாடுகின்ற மாமயிலே போகின்றேன். (நெ)

சுந்தரா னங்தனெனுத்துக் கூகமாக வாழுங்கிருப்பே
னங்தவனஞ்சு குழம்துரை நாயகியே போகின்றேன். (நெ)

அங்கயற்க னாம்மையே யன்புடைய தலைவனெடு
மங்களமாய் நான்றினமும் வாழுவே யருள்புரிவாய். (நெ)

இருவரும்:—மதுரை நகரே ! யாங்கள் போகின்றேம் ! நீ வாழ்வாயாக.

[இருவரும் போகின்றனர்]

ஆருங்களாம்

இடம்:—முனிவராச்சிரமாம்

காலம்:—வைகறை

பாத்திரம்:—ஞாநதீபர்

ஞாநதீபர்:—(கடலுளைத் துதித்துப் பாடுகின்றார்)

அதுலசித் யாங்த ஜயனுத பவரசித
சகுணாரிர் மலச்சி லப்ரபாவ

அத்புத சலக்ஷண மநோஹர சுகந்தமய

ப்ரம்மாதி தேவவங் திதசித்பத

மதுரம்ருது வசங்கவி தாப்ரசங் கப்ரிய

மகாமேரு வகலாஸ வகலாஸங

மங்களா கரபரம சுத்தசாத் குண்யசிவ

மகிபால குருஸ்ரேஷ்ட வரபாகிமாம்.

(நெ)

[ஆன்மாதார் வருகின்றார்.]

ஆன்மாதார்:—அடியேன் ஆத்மாதான் நமஸ்காரம்.

குந்தீப்:—அப்பா! ஆத்மாதா! ஸி சிக்ரிமாய்ப் போய் ஸ்நானங்கு செய்து விட்வோ. இன்றைக்கு சுதினமா யிருக்கின்றது. ஆகையினாலே உனக்குக் குருக்காட்டாம் ஆரம்பிக்கலாமென்று ஆலோசனைபண்ணி யிருக்கின்றேன். தாமஸம் பண்ணுமல் வந்துசேரு. ராகுகாலத் திற்கு முன்னே தொடங்கவேண்டும்.

ஆன்மாதார்:—ஆகட்டும். இதோ ஸ்நானம் பண்ணிவிட்டு வந்துவிடுகிறேன்.
(தனக்குள்) குருகிதை நல்ல கிரந்தம்!

[ஆன்மாதார் போகின்றார்.]

[ஆக்ஷிரமலாசலிற் சுந்தராங்தனும் ரூபாவதியும் வருகின்றனர்.]

சுந்தராங்தன்:—யார் ஜூயா போகிறவரை? இங்கே யிப்படிக் கொஞ்சம் திரும்ப வேண்டும்.

ஆன்மாதார்:—நம்மைப் போகிறபோது கூப்பிடுகிறவன் யார்?—என்ன சமாசாரம்? ஜூயா! ஸிங்கவிரண்டு பேரும் யார்? எங்கே வந்தீர்கள்? உங்களுக்கென்ன வேண்டும்? சிக்கிரம் சொல்லுங்கள். நான் போக வேண்டும்.

சுந்தராங்தன்:—ஜூயா! நாங்கள் இருவரும் மதுராபுரியிலிருப்பவர், எங்களுடைய பழைய ராஜாவைத் துரத்திவிட்டு, இப்போது சூரசேநவர் மன் என்ற சேரராஜா வந்திருக்கின்றன். அவன் செய்யுங் கொடுமையினைப் பொறுக்க மாட்டாமல் இரவில் ஒருவருக்குஞ் தெரியாமல் நாங்களிரண்டுபேரும் ஓடி வந்துவிட்டோம். இராத்திரி முழுவதும் கண்விழித்துத் தூங்காமல் வழிநடந்ததனால் மிகவும் களைத்திருக்கின்றோம். நாங்கள் இருவரும் படித்து இளைப்பாறுவதற்குச் சந்து இடங்கொடுப்பிரேல், அதிக நன்றியுள்ளவர்களா யிருப்போம்.

ஆன்மாதார்:—ஆனாற் சரி. கொஞ்சமிருங்கள். இதோ வருகின்றேன்.

[ஆன்மாதார் உட்செல்லுகின்றனர்.]

சுந்தராங்தன்:—என்கண்ணே! ரூபாவதி! உன் தகப்பனுரைக் குறித்து இப்படியான் சொல்லியதற்கு வருத்தப்படுகின்றாயோ?

ரூபாவதி:—எனது நாயகனே! ஸியென்ன வார்த்தை சொன்ன போதிலும் அவைபெல்லாம். எனக்கு மதுர வசனமேயாம். ஆகையால் இதற்கு நான் வருந்துவானேன்?

சுந்தராங்தன்:—இவ்வளவு அறிவுள்ள உண்ணியேயான் என்னுயிர்த் துகீனவியாய்ப் பெறுவதற்கு என்ன புண்ணியஞ் செய்தேனே?

ரூபாவதி:—சரி, அஃதிருக்கட்டும். இப்போது என் பெயரென்னவென்று கேட்டால் நான் என்னபெயர் சொல்லாம்?

சந்திராங்கந்தன்:—ஏதாவது ‘சருபன்’ என்று சொல். என்பெயர் கேட்டால் நானுமீதாவது ‘சந்தரன்’ என்று சொல்லுகின்றேன்.

[ஆண்மாதர் திரும்பிவருகின்றார்.]

ஆண்மாதர்:—நீங்களின்டீபேரும் உள்ளோ வரலாமென்று ஆசாரியரவர் கருடையை உத்தரவாயிருக்கின்றது. வாருங்கள்.

(எல்லாரும் உட்செல்லுகின்றனர்; திருவரும் வணக்குகின்றனர்.)

ஞாந்தீப்:—நீர்க்காயுஷ் மான்பவு! உங்களைப் பற்றிய சமாசாரமேல்லாம் நம் முடைய சிஷ்யன் மூலமாய்த் தெரிந்து கொண்டோம்.—மற்றைப் படி உங்களுடைய நாமதேயங்க வென்ன?

சந்திராங்கந்தன்:—என்பெயர் சந்தரன்; அவன்பெயர் சருபன்.

ஞாந்தீப்:—சரி, உங்களுடைய நாமதேயங்களும் அழகாகவே பிருக்கின்றன! அது கிடக்கி இப்போதிருக்கிற ராஜன் என்ன அவ்வளவு பாபியா? இதற்கு முன்னே உங்களுடைய ராஜாவும் ராஜ்ஞியும் நம்முடைய ஆசிரமத்தில் ஏகாத்திரங் தங்கி மறநாட் சோளதேசத்திற்கு நம்முடைய அதுமதிப் பிரகாரம் போனார்கள். அவர்களைத் துரத்திய பிற்பாடும் இந்தச் சூரசேநவர்மனுடைய கடோரம் குறைய வில்லையா?

சந்தரன்:—சுவாமிகாள்! அவன் செய்யும் அநீதங்களைக் குறித்துயான் சொல்லுவது அவ்வளவு சரியானதன்று. ஏனென்றால் யான் பூர்வ ராஜாவிற்கு வேண்டியவன். இப்போது என்னுடன் வந்திருக்கிற சருபனே தற்காலத்துள்ள சூரசேந வர்மனுக்கு வேண்டியவன். அவனிடம் வேண்டு மென்றால் கேள்வுங்கள்.

சருபன்:—சுவாமிகளே! எங்கள்ராஜா சூரசேநவர்மர் எவ்வளவோ நியாயமாய் எங்கள் சேரதேசத்தில் அரசாண்டிவர்தார். அப்படி பிருந்தவர் பாண்டியதேசத்தைச் செயித்தவுடனே குணம் மாறி அநியாயஞ் செய்யத் தொடக்கிவிட்டார். முதல் முதலில் முந்தியிருந்தராஜா சந்திரனையும் அவன் மனைவியையும் சிறைச்சாலையிலே பிட்டார். அப்புறம் அந்தராஜா சந்திரன் மகனை அவனுடைய தாயார் தகப்பனுரோடு வையாமல் வேறு சிறைச்சாலையில் வைத்தார்! பிறகு சந்திரனையும் அவன் மனைவியையும் காட்டில் துரத்திவிட்டார். அதன் பிற்பாடு அவன் மகன் சிறைச்சாலையில் விருப்பவனையுங்கொல்லத் தலைப்பட்டார்!

ஞாந்தீப்:—ஆகா கா கா! மகாபாபம்! பரமசன்டாளன்! பதிதன்!—(மெளனம்)

இவற்றிற் கெல்லாம் நாம் என்ன பண்ணலாம்? சகலமும் சிவாக்கஞு!—அந்தப்பாதகணைப்பற்றி யொன்றும் நாம் இனிமேற்

பேசுவேண்டாம்.—சரி. இருக்கட்டும். நீங்கள் இருவரும் இப்படி நித்திரை கூட இல்லாமல் ராத்திரி காலத்திலே பொருவருக்குஞ் தெரியாமல் ஓடி வருவானேன்?

கந்தரன்:—பொழுது விடுந்தால் எங்க விருவரையுங் கொல்லப்போகிறதாக அரசன் சொல்லிய சங்கதி யெங்கள் காதிற்பட்டது. உடனே யாங்கள் ஒருவரொடுஞ் சொல்லாமற்புறப்பட்டு வந்துவிட்டோம். நீங்களே யெங்களுக்கு அடைக்கலம். ஆகையால் எங்களைக் காத்து ரகுவிப்பது தக்களைப் பொறுத்தது.

ஞாந்தீர்:—அதற்கு நீங்கள் யோசனை செய்யவேண்டுவதில்லை. நம்முடைய சிவ்யன் ஆத்மாதன் வந்ததும் உங்கள் இரண்டுபேரையும் சோள தேசத்தி விருக்கும் உங்கள் ராஜா சற்குண பாண்டியனிடமே யனுப்புகின்றோம். பயப்படா திருங்கள்!

கருப்பன்:—கருணாநிதியாகிய தங்களைச் சரணமடைந்த பிற்பாடும் எங்களுக்குப் பயமுண்டாகுமோ?

ஞாந்தீர்:—அவையெல்லாம் சரிதாம். நீங்கள் கேற்றிராத்திரி யெல்லாம் நித்திரையில்லாமல் வழி நடந்ததனாலேயுங்களுக்கு அனுப்பாயிருக்கக்கூடும். ஆகையால் நீங்களிரண்டுபேரும் நம்மோடு வாருங்கள். உங்களுக்கு ஒரு சிதீயிடங் தருகின்றோம். அவ்விடத்தில் நன்றாய் அனுப்பாற நித்திரை செய்யுங்கள். இன்று சாயங்காலமே உங்களிரு வரையும் சோளராஜ்யத்திற்கு அனுப்புவோம்.

இருவரும்:—இதோ வருகின்றோம்.

[யாவரும் போகின்றனர்]

மூன்றாம் அங்கம் முற்றிற்று

அ ந் க ம் - ச

முதற்களம்

இடம்:—பாண்டியனரண்மனை

காலம்:—காலை

பாத்திரம்:—சூரேசோன்

சூரேசோன்:—(தனக்குள்) நாம் இனிமேல் தாமசமென்பதே செய்யக்கூடாது.
 விரேங்கிரோமூன் நம்முடைய தேசத்தின் மீது படையெடுத்து
 வருவதற்காகத் தக்க ஏற்பாடுகள் செப்து வருகின்றுள்ளன்று
 கேள்விப்பட்ட பிறகும் நாம் ஒன்றுஞ் செய்யாதிருப்பது சரியான
 தன்று. நாமும் தக்க ஏற்பாடுகள் செய்வதற்கு இப்பொழுதே
 தொடங்க வேண்டும் - நாம் நினைத்தது போலவே அவனும் படை
 யெடுத்து வரப்போகின்றன். ஆகையால் நாமும் நம்முடைய அந்த
 ரங்க எண்ணத்தை இன்றைக்கீத் திறநேர்நிலிடவேண்டும். அப்
 புறம் மேல்நடக்கப் போகிறதைப் பார்த்துக் கொள்வோம்.

[சேவகன் வருகின்றன்.]

சேவகன்:—மகராசா! சிறைகாவக்காரர்கள் இரண்டுபேர் வாசலிலே வந்திருக்கிறார்கள்.

சூரேசோன்:—அவர்களை யிங்கே வரச்சொல்.

சேவகன்:—மகராசா! அப்படியே.

[சேவகன் போகின்றன்.]

சூரேசோன்:—நாம் அவர்களுக்காகச் சொல்லியனுப்ப வேண்டுமென்று எண்ணாலும் அவர்களும் வந்து விட்டார்களோ!!

[காவலார் வருகின்றனர்.]

இப்படி, சமீபத்தில் வாருங்கள், என்ன சமாசாரம்? சொல்லுங்கள். முதற்காவலாளன்:—மகராசாவே! நடந்த சங்கதியை நாங்க என்னுண்டு சொல்லோம்! எங்க காவலிலிருந்த ராசாமகன் சுந்தராநந்தன் கேற்றிராவிலே சிறையிலுள்ள மதிலேறி உடம்பெல்லாம் காயப் படுத்திக்கிட்டு வெளியே குதிச்ச ஓடினுன். குதிச்ச வடனே காதிலே சத்தங்கேட்டிச்ச. உடனே நாங்க வெளியே வந்துபார்த்தா இந்தப் பய ஓடினுன்! உடனே நாங்களும் அவனைத் தொடர்ந்து கிட்டே ஓடினேறும். அவனேட நாங்களோடுக் கண்டசியிலே அதனை வெகுதொலைபோய்ப் பிடிச்சோம். உடனே அவன்கையிலே என்னவோ வொண்ணுவச்சுக்கிட்டு இதோ நிக்கிறுனே இவனைக் காயப் படுத்திப் போட்டான்! உடனே எங்களுக்கும் அவனுக்கும் சண்டை

நடந்திச்சு. அந்தச் சண்டையிலே நாங்க அவரைக்கொண்டு போட்டோம். அதுக்காக மகராசா! எங்களை மன்னிக்கவேணும்.

(பாதங்களில் விழுகின்றனன்.)

குருசேன்:—அடே! எழுந்திரு! அவரை போடிப்போக விட்டு விட்டு இங்கே வந்து பொய்யெல்லாம் பேசுகின்றூயா?

இரண்டாங்காவலாளன்:—இல்லை, இல்லை. மகராசா! நாங்க பொய்ப்பேசுவில்லை. நீங்க வேணுமிண்டாலும் வந்து அந்தப் பய ஏறிவினந்த மதிலைப் பாருங்க. அவன் உட்டமிலே காயப்பட்டு ரத்தம் சிந்தினாது கூடத் தெரியும்! மகராசா!

குருசேன்:—நிஜந்தானு?

(முதற்காவலாளன் ஏழுகின்றன்.)

முதற்காவலாளன்:—ஆமாம். நிசந்தான். மகராசா! நாங்க அவன் தலையைக் கூடக் கொண்டாந்திருப்போம்.

குருசேன்:—சி, சி! அது கூடாது.

இரண்டாங்காவலாளன்:—அதுதான், மகராசா! நாங்க எங்கே ஊராருக்குத் தெரிந்திட்டா என்னவாவது கலகங் கிளக முண்டாகுமோன்று பய ந்து அங்கனே தானே சூளிவெட்டிப் புதைச்சுப் போட்டம்! தோண்டித் தலையைக் கொண்டாரச் சொன்னாக் கொண்டுக்கிட்டு வாரம். மகராசா!

குருசேன்:—அவையெல்லா மிருக்கட்டும். அடே! இந்தச் சங்கதி யூராருக்குத் தெரியாதே?

இருவரும்:—தெரிபவே தெரியாது, மகராசா!

குருசேன்:—சரிதான். நீங்கள் இருவரும் இப்போது போங்கள். இதைக் குறித்து நாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம். மந்திரி சீலீர் வருகிற சமயமாயிற்று.

[கிளைகாவலாளர் போகின்றனர்.]

(தனக்குள்)இப்போது இவர்கள் செய்தது நமக்கு நல்லதாய்த்தான் தோன்றுகின்றது. ஆனாலும் இஃது ஊராருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்கிறது?—(மெளனம்) ஐனங்கள் ஏற்கெனவே நம்மைக் ‘கொடியன்’ ‘கொடியன்’ என்று சொல்லுவதாகக் கேள்விப்படு கிட்டிறோம். இப்போது இந்தச் சங்கதியும் அவர்கள் காதிற் படி மானால் ஏதேனும் ஒரு கலகம் கட்டாயமாய் நடக்கத்தான் நடக்கும். இதற்கென்ன செய்யலாம். கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டதுபோலாயிற்றே!—(மெளனம்) கேற்றிரவு நாம் கண்டகளாவ வினைக்கும்போது உடம்பு நடிக்குகின்றதே! வீரேந்திரசேரமுன் நம்மைக்காவில் விலங்கிடுச் சற்குணவழுதியின் முன் விருத்தி மிருப்பதாகக் கண்டோமே! அப்படியும் நேரிடக் கூடுமோ?—

[செவிலி வருகின்றன்.]

செவிலி:—(அழுத கொண்டு) மகாராஜா! நமதுகுமாரி ரூபாவதியைக் காணும்.

சூரசேநன்:—(பிரயித்து) ஆ! என்ன!

[கோமளவல்லி வருகின்றன்.]

கோமளவல்லி:—(அழுத கொண்டு) ஜீயோ! ரூபாவதி! நேற்றிராத்திரி நான் கண்டகனு நிஜமாய்விட்டதே! என்னருமை மகளே! நீ யெவ் விட்டபோனாலும்? உன்னைக்காணுமைல் ஒரு நிமிஷமாவது என் உயிர் நிற்குமோ?—ஆ! தெய்வமே! இப்படிச்செய்வது உனக்குத்தகுமோ?—மீனுட்சிப்பதேவதே! உன் சந்திதாநத்தில் இப்படி நடப்பது முண்டோ?—எனக்கொரே மகளாயிருந்த ரூபாவதி! உன்னை நேற்றிராத்திரி பொரு பெரியபூதம் தூக்கிக்கொண்டு போவதாகக் கணக்கண்டேனே! ஓ! அப்படியே! தான் ஒருவேளை நடந்துவிட்டதோ?

(மென்னம்)

(இரக்கிப் பாடுகின்றன்)

போன்னைய வெழின்மாதே புகழுஞ் பாவதியென்

புதல்வீ சேர

மன்னவன்றன் காதல்வயிள் முளைத்திட்ட மகிழ்பூத்து

மணம் பரப்பிக்

கன்னன்மோழிக் சாக்ரைழுகுங் கவினுடைய சனியேயென்

கன்போல் வாளே

யென்னருமை மகளாய நினையிழுங்தும் யான்றனியே

யிருப்ப தேயோ!

(கச)

திங்களைனு முகத்தாளே தெவிட்டாத தெள்ளமுதே

தேன்போல் வாளே

சங்கமெனுங் களத்தாளே நீலமெனுங் கோலவிழித்

கையால் செய்ய

தங்கமெனும் புரத்தாளே காங்களைனுங்கரத்தாளே

தகைசேர் மானே

செங்குமுத விதழுறு பாவதியே யெவ்விடத்துச்

சென்றுய் சென்றுய்?

(கடு)

செவிலி:—ஜீயோ! உடம்பு செளக்கிய மில்லாமையினுலே நேற்று நீ பூஞ்சோ

கீக்குக் கூடப் போகவில்லையே!—ரூபாவதி! ரூபாவதி! எங்கே

போனாலும்?—ஓ! உன்புக்கையறை நீ யில்லாமையால் வெறிச்

சென்று போய்விட்டதே!

சூரசேநன்:—வீன் கூக்குரத் போடாதிர்கள்! நன்றாய்த் தேடினீர்களா?

கோமளவல்லி:—தேடியும் காணும். ஜீயோ! தெய்வமே! இந்த மாதிரி நாங்கள் புலம்பிக் கொண்டிருப்பதைக் கேட்டும் உனக்கு இரக்கவில்லை

யோ?—மீனுட்சி சுந்தரேசவரா! உன்னை ஒருங்கட்டச் தவறு மல் தரிசவம் பண்ணினதன் பலன் இதுதானே! இதுதானே!!— ஜெயோ! அவனுடைய தோழிகளைக் கூட்டிவரப் போன ஆனங் வரவில்லையே! (இரங்கிப் பாடுகின்றுன்.)

எந்தனையோ தமெப்புரிந்து யியம்பரும்பன் ஞேன்புகள்யா
னைத்தும்பெற்ற

அந்தமிரு பாவதியோ யொருமொழியு முறையாதெங்

கொளித்திட்ட டாயோ?

(கச)

அஞ்சகமே கிஞ்சகமே யன்புறஞ் பாவதியே

யருளி லார்போல்

லஞ்சகமே கீடுரிக்கு மறைக்குதின்ற வருத்தவெலும்

மனக்கொண் டாயோ?

(கன)

[குரசேங் போகின்றுன்.]

சேவிலி:—தாயே! நாம் இப்படிப் புலம்புவதிற் பிரயோசனமில்லை. எல்லாவற் றிற்கும் அம்புஜாட்சியும் கங்கமாலையும் வரட்டும். அவர்களிடம் விசாரிப்போம். அதுவரையிற் சற்று விசனப்படாம் விருக்கவேண்டும்.

கோமளாவல்லி:—ஜெயோ! நீ யென் விசனத்தைக் கொஞ்சம் கூட அறியாமற் சொல்லுகின்றாயே! கேற்றிராத்திரி ஒரு சாமமட்டும், என்னேடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் படுக்கை யறக்குப்போனான். அவ்வளவுதான். அதன் பிற்பாடு இப்பொழுதுதான் நீ சொல்லியின் பார்த்தேன். அவளைக் காணேன்! என்ன செய்வேன்! என்ன செய்வேன்!!

[அம்புஜாட்சியுங் கங்கமாலையும் வருகின்றனர்.]

சேவிலி:—அதோ அம்புஜாட்சியுங் கங்கமாலையும் வந்துவிட்டார். இப்பொழுது அழுவேண்டாம். கொஞ்சம் பேசாதிருந்தால் கல்லது.

அம்புஜாட்சி:—என்னை வரும்படி சொல்லி யனுப்பினீர்களாமே! என்னத்திற்கு அவ்வளவு அவசரம்? என்ன காரியம் இப்போது?—என்னவோ போலிருக்கிறீர்களே!

கங்கமாலை:—ரூபாவதி யெங்கே காணேன்? உடம்பு சௌக்கியமா பிருக்கின்றனரோ இல்லையோ?

கோமளாவல்லி:—ஜெயோ உங்களுக்கொன்றுந் தெரியாதோ? —

சேவிலி:—தாயே! கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஏன்றி! அம்மா! அம்புஜாட்சி! உனக்கு என்னவாவது. ரூபாவதியைப் பற்றித் தெரியுமா? கேற்றிராத்திரி யிருந்தவளை யின்று பொழுது விடின்து பார்த்தாற் காணேனமே!

அம்புஜாட்சி:—இதென்ன! ஆக்சரியமாயிருக்கின்றதே!

கோமளவல்லி:—ஓ! ரூபாவதி! உன்னை மறுபடியும் காண்பேனே!

கங்கமாலை:—(அழுத பெருமக்செறிந் துகொண்டு) அம்புஜாட்சி! இது என்ன! கனவினுங் கானுத சமாசாரமா யிருக்கிறதே!

அம்புஜாட்சி:—(பெருமக்செறிந் து) ரூபாவதி! ரூபாவதி! யாங்கள் உன்னேடு நேசங்கொண்டு அனுபவித்த பாக்கியம் இவ்வளவு தானே! இவ்வளவு தானே!!

(இரங்கிப்பாடுகின்றன்)

உமையவடன் ணருளாலே யுதித்திடு பாவதியே
யிமையவரு மறியாத வின்னமுதே யெழிலுடனே
கமையுமினி தோருருவாய்க் கலங்கச்சலைக் கரும்பேசி
யெமையலவங் திருக்கும்வன யியற்றுதலு நேரேயோ? (கஈ)

கங்கமாலை:—(இரங்கிப் பாடுகின்றன்.)

அன்புகுடி கொண்டவனே யான்தப் பூக்குயிலே?
யின்புறஞ் பாவதியே யெல்விடத் துச் சென்றுயோ? (கக்)
கன்னிகைஞ் பாவதியே காமன்வென்றிக் கொடியேயே
யின்னவிரிங் தேசிவோ னெம்மெதிரி தோன்றுயோ? (எங்)
உருக்கியிட்ட பொற்கொடியே யொன்னுதல்ஞ பாவதினீ
யிருக்குமிடஞ் சுற்றேனு யெமக்குரைக்கக் கூடாதோ? (எக்)
கோட்டையினைச் சுற்றின்ற கோதறபூங் காவனமே
வாட்டாங்க ஞுண்மீட்டும் வங்திடத் துண்டுகொலோ? (எஏ)

கோமளவல்லி:—(இரங்கிப் பாடுகின்றன்.)

தாயாகு மென்னிடத்துன் றன்குமுத வாய்திறங்து
வேயார்தோட் பெண்மயிலே வேண்டுமொழி பேசாது
தீயாரி னெங்கொளித்தாய் சீற்றிக் கணுவுமா
கேயேயிடெதன்னைகொலோ வென்மகனே! என்மகனே!! (எநு)
என்னினிய பெண்ணமுதே யெங்கொளித்தா யெங்கொளித்தாய்
துன்னு மெழிற்றோகாய் சொல்லா யொருமொழியே. (எச்)
ஜேயோ மறந்தனையோ! ஜேயோ பறந்தனையோ!
ஜேயோ துறந்தனையோ! ஜேயோ விறந்தனையோ! (எஞு)

[குருகேங் வருகின்றன்.]

குருகேங்:—நீங்கள் சுற்று அழாதிருங்கள், பதறவேண்டாம். நான் இப்பொழுதே சேவக்களை நாலாபக்கமும் அனுப்பித் தேடக்கொண்னேன்.
மந்திரி சுசீலருக்கும் ஆளனுப்பியிருக்கிறேன். அதுவரைக்குங் கூக்குரற் போடாதிருங்கள்.

[யாவரும் போகின்றனர்.]

இரண்டாங்களாம்

இடம்:—நயவசநன்வீடு

காலம்:—பிற்பகல்

பாத்திரங்கள்:—நயவசநன், சிலகனவான்கள்

முதற்கனவான்:—என்? ஜூயா! நயவசநரே! இந்தச் சூரசேநவர்மன் என்ன இப்படிக் கெட்டதொழில்கள் எல்லாருந் செய்ய ஆரம்பித்துவிட்டான்? அவன் செய்கிற தொன்றும் நன்றாயிருக்கவில்லைபே!

நயவசநன்:—ஆமாம். என்ன செய்கிறது! நானுக்குநாள் அவன் கொடுமை யதி கப்படுகின்றதே யொழியக் குறைகிறதைக் காணேம்!

இரண்டாங்கனவான்:—இப்பொழுது மாத்திரம் எல்லாரும் “என்ன செய்கிறது என்ன செய்கிறது!” என்று சொல்லுங்கள். அப்பொழுதே நான் சொன்னபடி கேட்டிருந்தால் எல்லாருள்சரியாய்ப்போயிருக்கும்!

முன்றுங்கனவான்:—எல்லாருமாய்ச் சேர்ந்து காரியத்தைக் கெடுத்தீர்கள்! இப்பொழுது கிடந்து ஒருவரை டொருவர் பார்த்து விழியுங்கள்!

முதற்கனவான்:—எல்லாரும் சுந்தராந்தனைக் கேட்டுச் செய்யலாமென்று நயவசநர் சொன்னபோது, நீங்கள் தாமே சரி சரியென்று ஒத்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டு இப்பொது பேசவந்தீர்களே! இப்படி நடக்குமென்று தெரிச்திருந்தால் அப்பொழுதே சொல்லுகிறது தானே!

இரண்டாங்கனவான்:—சுந்தராந்தனைக் கேட்டதிலே யென்ன பிசகு? அவன் தான் நயவசநர் தமிழ்ச்சுடப்படி செய்யட்டுமென்று சொல்லிவிட்டானே! அவன் பேரிலே தவறேன் ரமில்லை.

முன்றுங்கனவான்:—எல்லாம் இந்த நயவசநராலேயே வந்தன. அப்போதே என் எண்ணப்படி விட்டிருந்தால் இப்படி யெல்லாம் அங்யாயம் ஏன் நடக்கும்?

முதற்கனவான்:—அப்படியென்ன ஜூயா அங்யாயம் நடந்துவிட்டது?

இரண்டாங்கனவான்:—நம்முடைய சற்குண வழுதிக்காகச் சோழன் வீரேந்திரன் படையெடுத்து வரப்போகின்ற ஜென்பது கேட்டு இந்தச் சூரசேநன் நம்முடைய சுந்தராந்தனைக் கொன்று விடுவதாகத் தீர்மானித்து விட்டானும். இதைவிட அங்யாயமும் கொடுமையும் வேறென்ன வேண்டும்?

நயவசநன்:—ஜூயோ! கணவான்களே! நடந்த கொடுமை அவ்வளவுதான் என்று நினையாதீர்கள். அதற்கு மேலும் நடந்து விட்டது! நடந்து விட்டது! நம்முடைய சுந்தராந்தனை—

முன்றுங்கனவான்:—என்ன? என்ன? நம்முடைய இளவரசன் சுந்தராந்தனைக் கென்ன?

நயவசங்ன:—ஐயோ ! உமக்கு யான் எப்படிச் சொல்லுகிறேன்.

இரண்டாம்கணவான்:—பாதகமில்லை. சொல்லுஞ் சொல்லும். சிக்கிரம் !

நயவசங்ன:—ஐயா ! இந்தப் பாவி சூரசேநன் நம்முடைய சுந்தராந்தனை நேற்றிராத்திரிக் கொன்று விட்டான் ! கொன்று விட்டான் !!

முன்றுங்கணவான்:—அப்படியா.. செய்தான்? இனிமேல் ஒரு ஸ்மிக்மாவது தாமதியேன்! இதோ! பாருங்கள்! அந்தப் பாதகனீ நான் கொன்று விடுகின் நீறன்! உங்கள்பேச்சை யினிக் கேட்கவே மாட்டேன்! இந்தச் சூரசேநவர்மனைத் தொலைத்து விட்டுத்தான் மறவேலை பார்ப்பேன் !

[முன்றுங்கணவான் போகின்றுன்]

நயவசங்ன:—இப்படி. யெல்லார் தோன்றினபடி குதிப்பிரிக் களன்று தானே யான் உங்களிடஞ் சொல்லக் கொஞ்சம் யோசித்தேன் !

முதற்கனவான்:—இவர்க் கௌப்போது மிப்படித்தானே ! ஆழ்ந்து யோசனை பண்ணுகிறதில்லை. ஹா ! ஹா ! என்று குதிக்கத்தான் தெரியும்.

இரண்டாம்கணவான்:—சரிதான். உங்கள் பேச்சைக்கேட்டால் எல்லாக் காரிய மும் வெகு சிக்கிரத்தில் முடிந்துவிடும். ஸ்க்களிரண்பேரூம் இப்படியே பேசுக்கொண்டிருங்கள்! இந்தச் சமாசாரத்தைக் கேட்டது முதல் எனக்கு இங்கே இருக்கத் தோன்றவில்லை! யானும் போகின் றேன்.

[இரண்டாம்கணவானும் போகின்றுன்]

முதற்கனவான்:—இதென்ன? இவர்களிப்படி யாரம்பித்து விட்டார்கள்! ஏனோயா? நயவசநரே!

நயவசங்ன:—ஆமாம். அதற்கு நாமென்ன செய்யக் கூடும்? நானே சூரசேந வர்மனுக்கு வேண்டியவன். ஆகையால் நானின்த விஷயங்களில் தலையிடுகின்ற சங்கதி யரசனுக்குத் தெரியாதிருக்க வேண்டுமே யென்று ஏக்கங்கொண்டிருக்கிறேன்.

முதற்கனவான்:—(தனக்குட் பாடுகின்றுன்.)

நன்றே நுமதுசெயல்! நன்றே நுமதுமொழி!

பொன்றுதலே மேலாயிப் புல்லுரைகள் பேசவினும்! (எசு)

இவர்கள் தங்கள் எண்ணத்தைச் செய்து முடித்தாற் சரிதான். மற்றைப்படி தவறிவிட்டா வென்ன செய்கிறது?

நயவசங்ன:—படுகிறூர்கள் அவஸ்தை! நமக்கென்ன? நம்முடைய யோசனை யைத் தான் கேட்கமாட்டோ மென்று போய்விட்டார்களோ! அதைக் குறித்து நாம் ஏன் கவலைப் படதவேண்டும்? (பாடுகின்றுன்)

ஒற்றுமை யின்றெனி னுற்ற செய்தொழில்

குற்றமாய் முடிந்தின் குறையு மாயிடும்

பற்றிமேற் கொண்டன பாறிப் போயிடு

மெற்றுகீர்த் திரையுலா மூலதி னென்பவே.

(என)

[முன்றுங்கணவான் மீட்டிம் வருகின்றன்.]
 முதற்கணவான்:—என்? ஐயா! போன்றே! என்ன சங்கதி? திரும்பிவந்தீர்!
 முன்றுங்கணவான்:—ஓ! நயவசநரே! ஒடிவாரும்! எழுங்கிரும்! குதிப்போம்!
 வாரும்!

நயவசநன்:—என்? உம்முடையகாரியம் முடிந்துவிட்டதோ? என்ன? முன்றுங்கணவான்:—இல்லை, இல்லை. வேறு சமாசாரம்.
 முதற்கணவான்:—வேலே யென்ன சமாசாரம்? என்ன? முன்றுங்கணவான்:—நாம் செய்யாத போதிலும், சவாமி சுந்தரேசவரராவது செய்வாரேயன்றே? அவருக்குங் கூடவா கணகளில்லாமற் போய்விடும்! ஹாம் இவ்வளவும் வேண்டு மந்தக் கொலைப் பாதகதுக்கு!

நயவசநன்:—என்ன? சோழன் படையெடுத்து வந்து விட்டானே? முன்றுங்கணவான்:—அதுவுமில்லை. வேறுசங்கதி. எழுங்கிரும்! களிக்கூத் தாடும்! அப்புறஞ் சொல்லுகின்றேன்.

முதற்கணவான்:—என்ன சங்கதி? சொல்லுமே!

முன்றுங்கணவான்:—அரசன் மகள் ரூபாவதியைக் காணவில்லையாம். ஏதோ சூதம் தூக்கிக்கொண்டு போய்விட்டதாம்! அவ்வளவுதான் சமாசாரம்.

நயவசநன்:—ஈதன்தீன? வேடிக்கையா யிருக்கின்றதே! நிஜந்தானு? முன்றுங்கணவான்:—ஆம். நிஜந்தான்! அதற்குஞ் சந்தேகமுண்டோ? முதற்கணவான்:—இப்படி யெல்லாம் அங்கொயஞ் செய்தால் தெய்வந்தான் பொறுக்குமோ? (பாடுகின்றன்)

(எசு)

மங்கை பாகனுர் மாமதி வேணிய
 ரெங்க னும்விழி யேயந்த விதைவனுர்
 பொங்கு தும்மங் யாயத்தைப் போக்கிலார்
 தங்கி நிற்பர்கொல்? தன்னரு னில்வர்கொல்?

முன்றுங்கணவான்:—அதுதான் தெய்வமும் பொறுக்கவில்லை! நயவசநன்:—அப்படியாயின், நான் அரண்மனைக்குப் போய்த் தெரிந்து கொண்டு வருகின்றேன்.

முதற்கணவான்:—சரி. இப்போதெனக்கும் போகவேண்டும். முன்றுங்கணவான்:—நானும் வருகின்றேன். இரும். போகலாம். நயவசநன்:—நீங்கள் எல்லாரும் இன்றை யிரவு வாருங்கள். எல்லாம் பேசு வோம். நான் போய்ச் சகல சங்கதிசௌயும் பற்றி விசாரித்துக் கொண்டு வந்துவிடுகின்றேன்.

மற்றையிருவரும்:—சரி. அப்படியே செய்வோம்.

[யாவரும் போகின்றனர்.]

முன்றுங்களம்

இடம்:—பாண்டியனரண்மனை

காலம்:—பிற்பகல்

பாத்திரங்கள்:—சூரசேநன், சசீலன்

சசீலன்:—அஃபெதான்றும் நாம் பதறக் கூடாது. கொஞ்சம் அமைதியோ அருக்கவேண்டும்.

சூரசேநன்:—இஃபெதானை? நம்பக்கூடாததா யிருக்கின்றதே! இராத்திரிப் படுக்கையறையிலிருந்தவைப் பொழுது விடிந்து பார்த்தாற்காணே மென்றால் எவ்வளவு ஆச்சரியமா யிருக்கின்றது! யாரைக் கேட்டா அம் “ஆ அப்படியா?” என்று சொல்லுகின்றார்களே யொழிய வேலெறுன்றுஞ் சொல்லுகின்றார்கள்ளார். ஏன்? சசீலேரே இதற் கென்ன செய்யலாம்?—இந்தவூரார் விஷயத்தில் நியாயமென்பதே பார்க்கப்படாது. இருக்கட்டும். எல்லாவற்றிற்குஞ் சொல்லுகின் ஒரும் அவர்களுக்கு!

சசீலன்:—தேடிக்கொண்டு வரப்போன சேவர்கள் வரட்டுமே! எல்லாச் சங்கதி முந் தாமே தெரியும். பதறுவானேன்?

சூரசேநன்:—ஓ! சசீலேரே! எமக்குத் தோன்றுகிற மட்டில், இந்த ஊரிலே தான் யாராவது இராத்திரியில் அவள் தூங்கும்போது அவளைத் தூக்கிக்கொண்டு போய் எங்கோவது கொன்று புதைத்து விட்டார்களோ என்று சந்தேகமா யிருக்கின்றது. இதுமாத்திர முன்னமை யென்று தெரிந்தால், தெரிந்த அந்த விநாடியிலேயே ஊர் முழு வகையும் அக்கிசி பகவானுக்கிரையாக்கி விடுவோம்.

சசீலன்:—தாங்கள் சந்தேகப்படுகிறபடியே கில கொலைகாரப் பயல்கள் இந்த காரியஞ் செய்திருந்தாலும், அரசராயிருக்கிற தங்களுக்கு ஊர் முழுவதையும் பொசுக்கிவிடுவது அழகன்றே! தாங்கள் குற்றவாளி களைத் தாமே தண்டிக்கவேண்டும்.

சூரசேநன்:—எமக்குக் கொடுக்கோன் மன்னன் என்று பேர் வந்தபோதிலும் பாதகமில்லை. அவர்களைக் கொல்லாமல் விடமாட்டோம். சந்தேகப்பட்டவர்களை மாத்திரஞ் சித்திரவதை செய்வோம்.

[நயவசநன் வருகின்றன்.]

சசீலன்:—அதோ நயவசநர் வருகின்றார்.

சூரசேநன்:—ஏ! சேவகா!

நயவசநன்:—மகாராஜா அவர்களுக்கு அடியேன் நயவசநன் வந்தனம்.

சேவகன்:—மகாராசா! சித்தம்.

சூரசேநன்:—இந்த நயவசநப் பயலைப் பிடித்து அடித்துக் கட்டி விலங்கிட்டுச் சிறைச்சாலையிலே யிடு, நயவசநனும்! இவன் நயவஞ்சகன்!

சேவகன்:—நயவசநரையா?

சூரேந:—ஆம்! இந்த நயவஞ்சகப் பயலைத்தான்!

[நயவசநனை உதைக்கின்றன்.]

சக்ஸீலன்:—(தனக்குள்) இஃதென்னை? வினோதமா யிருக்கின்றதே!

நயவசநன்:—அப்படி மகாராஜா அவர்களுக்கு விரோதமாக அடியேன் ஒன்றஞ்ச செய்யவில்லையே! அப்படி யிருக்க என்னை வினே தண்டிப்பானேன்?

சூரேந:—என்னடா! சேவகா! சம்மா நிற்கின்றாய். இவன் இப்படித்தான் பேசுவான். நீ உன்காரியத்தைப் பாரடா.

[சேவகனை யுதைக்கின்றன்.]

சேவகன்:—இதோ! உத்தரவுப்படி செய்கிறேன் மகராசா!

[நயவசநனை அடித்து விலங்கிடுகின்றன்.]

நயவசநன்:—ஐயோ! அடியேன் ஒரு பாலமும் அறியேனே!

சக்ஸீலன்:—சுதென்னை! நிஜங்தானு? நான் இதுவரையிலும் விளையாட்டிற்காயினுஞ் செய்கிறீர்க் கொன்றன்றே நினைத்தேன்! என்ன? இப்படி இவ்விடத்திலேயே விபரீந்தஞ்ச செய்ய ஆரம்பித்தல் சரியானதாகத் தோன்றவில்லையே!

சூரேந:—ஓ! சகிலரே! தாங்கள் இந்த விஷயங்களிலெல்லாம் தலையிடாம் விருக்கும்படி கேட்டிக் கொள்ளுகின்றோம். கொண்டுபோ கிரைக் காலைக்கு. அப்புறம் இதைக் குறித்து விசாரித்துக் கொள்வோம்.

சக்ஸீலன்:—(தனக்குள்) அரசனுக்குப் பெண்ணைக் காணுமையாற் பைத்தியும் பிடித்துவிட்டதுபோலும். இப்பொழுதே யிப்படியிருந்தால் அப்புறம் சேவகர்கள் வந்து காணுமையாற் சொல்லிவிட்டால் அப்போது அரசனுடைய குணம் எப்படியிருக்குமோ? ஈசனே! இதுவுமன் லீலா விசேஷமோ?

சூரேந:—சிக்கிரங் கொண்டுபோ. தாமதஞ்ச செய்யாதே! [நயவசநனைச் சேவகன் சிறைக்குக் கொண்டுபோகின்றன்.] கேட்டாரா? சகிலரே! உமக்கொன்றுந் தெரியாதே இந்தப் பயலுடைய வஞ்சகங்களைல்லாம்! தினங்நோறும் தன்னுடைய வீட்டில் இரண்டு மூன்று கனவான்களோடு தானு மிருந்துகொண்டு நம்மைக் கொலைசெய்வதற்கு யுக்திகளைல்லாம் போசிக்கின்றனம். இரண்டு மூன்று நாளாய்க் கேள்விப்பட்டேம். அஃது இன்று காலமேதான் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. அதுமுதல் இவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். இவனை ஒருவேளை என்மகளைத் தூக்கிக் கொண்டு போய்க் கொலை செய்திருப்பான்!

சக்ஸீலன்:—அப்படியிருக்குமையாற் எனக்குத் தோன்றவில்லை.

[சேவகன் வருகின்றன்.]

சேவகன் :—மகாராசா ! புத்தி.

சூரேஷன் :—என்ன ? அவனைக் கொண்டுபோய்க் கிழவிலடைத்து விட்டாயா?

சேவகன் :—ஆமாம். மகாராசா ! கிழவாகக்காரிடம் ஒப்பிச்சிட்டு வந்தேன். மகாராசா ! தேடிக்கிட்டு வரப்போன சேவகங்க வந்திருக்கிறார்கள். இது விசயங்க சமுகத்திலே தெரியப்படுத்தினேன்.

சூரேஷன் :—எல்லாரையும் முன்னோ வரச் சொல்லாமல் அவர்களில் முக்கியமானவனை மாத்திரம் வரச்சொல், போ.

சேவகன் :—சித்தம்.

[சேவகன் போகின்றன்.]

சுக்ளன் :—அவன் வரட்டும். இதோ கேட்போம்.

[சேவகர் தலைவன் வருகின்றன்]

சேவகர் தலைவன் :—மகாராசா அவகஞ்சு அடியேன் அநேகங்கோடி தெண்டம்.

சூரேஷன் :—என்ன ! சொல்லு, சீக்கிரம்.

சேவகர் தலைவன் :—மகாராசா ! நாங்க எட்டுப்பேர் தேடப் புறப்பட்டோம். மூலைக்கொருவராய்ப் போனேம். நாங்க எல்லாரும் இப்பத்தான் வந்து கூடினேம்.

சூரேஷன் :—என்னடா ! சொல்லு. போனசங்கதி யென்னுமிற்று !

சேவகர் தலைவன் :—மகாராசா ! நாங்கள் போய்த் தேடிப் பாத்ததில் அகப்பட வில்லை. விசாரித்த இடங்களிலும் தெரியாது தெரியாது என்கிறார்கள்.

சூரேஷன் :—நன்றாய்த் தேடினீர்களா ?

சேவகர் தலைவன் :—ஆமாம். நல்லாத் தேடினேம். மகாராசா!

சூரேஷன் :—சரி, நீ போ [சேவகர் தலைவன் போகின்றன்.]

(தனக்குள்) இருக்கட்டும். சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து அடித்துக் கேட்டால் உண்மை தானே வெளிப்படுகின்றது.—சுக்ளரே !

கேட்டாரா சமாசாரத்தை ?

சுக்ளன் :—ஆமாம், கேட்டேன.—எல்லாவற்றிற்கும் நம்முடைய சேர ராஜ் யத்திற்கும் ஓராளை யனுப்பி அங்கும் விசாரித்தாலென்ன ?

சூரேஷன் :—அதுதான் அவனைக் காலேயெமன்ற சமாசாரங் கேட்டவுடன் அனுப்பியிருக்கின்றேனே !

சுக்ளன் :—ஆனால் சரிதான்.

சூரேஷன் :—உள்ளே அந்தப்புரத்திலே இவர்கள் தேடப்போனது முதல் ஆவலாயிருக்கின்றார்கள். அவர்களுக்கு யாம் போய் மனவருத்தப் படாதிருக்கும்படி ஆறுதல் சொல்லிவிட்டு வருகின்றேம்.

சுக்ளன் :—ஆனால் யானும் கிருகத்திற்குப் போய்வருகின்றேன்.

சூரேஷன் :—சரி. [சூரேஷன் போகின்றன்]

சுக்ளன் :—(தனக்குள்) யான் இச்சூரேஷனிடத்தில் மந்திரியா யிருப்பதற்கு

லூப்புக்கொண்டிருக்கவே கூடாது! சந்தூலாவழுத்யாரிடத்திலே மங்கிரோ யிருந்தமிற்கும் வேலெருருவனிடம் அமைச்சனுயிருப்பது சரியன்றதான். ஆயினும் ஜனங்களினுடைய நன்மையினைக் கருதி யும், இவன் ரூபேன் வந்து என்னை வேண்டிக்கொண்டமையினைக் கருதியிடும் யான் இயைந்தது. அதினுடைய அப்படியிருக்க, இவன் வந்து சின்னால்வரை பென் சொற்படிப்பேகேட்டு நடந்து வந்தான். அப்பொழுது எல்லாஞ் செவ்வையாய் நடந்துவந்தன. இப்பொழுதோ எதூவுக் தனக்குத் தோன்றியபடி செய்கின்றூபேன் யன்றி ஒன்றிலும் என்னுடைய சொற்படி கேட்டு நடக்கின்றால்லன். அநியாயங்களோ ஒன்றன்மேலான்றும் நடக்கின்றன! நம்முடைய வழுதிமகன் சுந்தராநந்தனைத் தாடேன கொன் துவிட்டுச் சுவரேறிக் குதித்து ஓநிகையில் விக்டுந்த சச்சரவிற் கொலையுண்டா வென்று பொய்க்காயினும் பறையறையித்தான். விசாரணையென்பது ஒன்று மில்லா மல் தனக்கு யார்மிதேனும் அற்ப சுந்தேகமிருக்குமாயின் அவர்களைக் கொண்டு விடுகின்றன! தன்மகன் காணுமற்போன்று அதற்கு நயவசநரோ பின்னப்பட்டார்? இவ்வருமன் செய்வனவெல்லாம் வியாய விருந்தமேயாம். யான் இவனுக்கு மந்திரியாயிருந்தலே பெருந்தவறு! ஆயினும் என் செய்வது? (பாடுகின்றன)

மேற்கொண்ட தொழிலொன்று வெறுத்தக்கதாத லைப்பின்

பாற்கண்டு கடமையினைப் பாதியினில் விடலாமோ? (ஏக)

கரிச்சுடை னுனுலுங் காசினியைக் காவல்செயு

மரசனுக்குப் பிற்தசெய வகும்மம் தீதன்ரே? (அ0)

யான் எப்பொழுது ஒன்று செய்வதாக ஒத்துக் கொண்டேனே அப்பொழுதே முதல் யான் அதனைச் செய்யக் கடமைப்பட்டவனு கின்றேன்! ஆகவே யான் எதில் தவறினாலுங் கடமையில் தவறலா காது. ஆதலின் இவ்வரசனுக்கு உறுதி பயிப்பனவற்றையே செய் யப் புகுவேன்!

[சீலன் போகின்றன்.]

நான்காங்களாம்

இடம்:—சோழனரண்மனை

காலம்:—பிற்பகல்

பாத்திரங்கள்:—சுந்தரன், சுருபன்

சுந்தரன்:—எனது சுருபத்தையலே! நாமும் இத்தஞ்சைமாபுரிக்கு; வந்து ஏறக்குறைய மூன்றுவார மாய்விட்டன. என்னுடையதாய் தந்தையரால் நாம் இன்னரென்று கண்டு கொள்ளவங் கூடவில்லை, பார்த்தனையா?—

சுருபன்:—எனது சுந்தரக்குரிசிலே! நாம் இவ்வாறு எத்தனைநாள் ஒளித்துக் கொண்டிருப்பது? அவர்கள் நம்மை யின்னரெனத் தெளியுமுன் னர் நாமே வெளிப்படுதல் நல்லதன்றே?

சுந்தரன்:—எனது மகிழ்ச்சுர் மட்டங்கையே! சுற்றே பொறுத்துக்கொள். நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளுங் காலம் இல்லை. எதுவாஞ் சமயம் அறிந்து செய்யவேண்டும்! மற்றைப்படி நீ சேராடு, பாண்டி நாடு, சோழ நாடு ஆகிய இந்த மூன்று தமிழ் நாடுகளையும் ஒருவாறு பார்த்திருக்கின்றேயே! இந்த மூன்று நாடுகளுக்குள்ளே எது மிகச் சிறந்தது? சொல். கேட்போம்.

சுருபன்:—ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விஷயத்தில் உயர்வாய்த்தான் இருக்கின்றது. கல்வி செல்வங்களிலும் அழகிலும் பாண்டி நாடும், நற்குண நற்செய்கைகளிற் சேர நாடும், நிலவள நீர்வளங்களிலும் தெய்வபக்தியிலும் சோழநாடும் சிறந்து விளங்குகின்றன.

[சுந்தரனுனு சுந்தரியும் வருகின்றனர்.]

சுந்தரன்:—சமுகத்தில் அடியேன் சுந்தரன் நமஸ்காரம்.

சுருபன்:—அடியேன் சுருபனும் நமஸ்காரம்.

சுந்தரன்:—ஓ! சுந்தரே! என்ன? ஏதாவது விசேஷமுண்டோ? ராஜா விரேந்திரர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்?

சுந்தரன்:—அப்படி யொன்று மதிக விசேஷமில்லை. விரேந்திர சோழ மகா ராஜா அவர்கள் தங்களை யழைத்து வரும்படி சொன்னார். வேறொன்றுமில்லை. ஏதோ நமது மதுராபுரிக்குத் தொதனுப்ப வேண்டுமாம்.

சுந்தரன்:—அதுதானே! வேறொன்றுமில்லையே?

சுந்தரி:—ஓ! பிராணேசா! நேற்றைக்குச் சோமவாரம் என்ற நாம் பஞ்சநத கேஷத்திரினுஞ் சென்று அவ்விடத்திற் கண்ட காட்கியை யென் என்று சொல்வேன்?

சுந்தரன்:—எனது பிரியசுந்தரி! நம்முடைய ஆலாசிப கேஷத்திரத்துப் பிரா மணர்களிற் பெரும்பாலார் ஸ்மார்த்தர்களே யொழியச் சைவர்கள் எல்லர். அவர்கள் நம்முடைய சுந்தரேசரது ஆலயங்களை தரி சனஞ்செய்தபோதிலும் ஆண்டுள்ளகிவபெருமானேடு அபேதமாய்க் கலந்தருளிய நாயன்மார் அறுபத்து மூவரையும் வணங்குகின்றார்கள் எல்லர். ஆனால் இவ்விடத்திலோ அந்தனூளிலானேகர் சைவரேயாவார். இவர்கள் யாவரும் ஏகலிங்க சிவார்ச்சனங்கு செய்யும் மகா சாம்பவர்கள்! இத்தகைய பெரியோரைக் கானுதற்கு நாம்னன்ன புண்ணியங்கு செய்தோமோ? பார்! சுந்தரன் வேதியர்கள் நாடோறும் நடராஜ சங்கிகியில், தாங்களுக்கு தங்கள் மாணுக்கர்களும் சிவபெருமான் நடித்துக் காட்டியருளிய அஷ்டோத்தரசத் தாண்டவங்

களையுஞ் செய்து வருகின்றார்கள், இவர்களது கிவபக்தி யில்வள வினதென்று யாவரா னுரைக்கற்பாலது? இவர்கள் செய்யும் பாவ ஜிங்களைக் காணிற கல்லுங் கரைந்துருகுமன்றோ?

சுந்தரி:—ஆம். சந்தேகமில்லை. எங்கே! சுந்தரே! நம் சொக்கவிங்கேசர்மீது நம்முர் வித்தியாசாகரப் புலவர் செய்த பாட்டில் ஏதாவது உமக் குத்தெரிந்தாற் சொல்லும். கேட்போம். நிரும் அவரிடம் கல்வி கற்றுக்கொண்டதாகச் சொன்னீரே!

சுந்தரன்:—ஆகுக அப்படியே. இதோ சொல்லுகின்றேன் கேளுங்கள்.
(பாடிகின்றான்)

(6) இராகம் - மோகனம், தாளம் - ஆதி.
பல்லவி

அரனருள் நாடி யாவுவாய் பாடி.

அநுபல்லவி

அருமையா யிலகுமெந்த மறிவேநி யன்புடனே (அரனருள்)

சரணங்கள்

கூடலம் பதியுட் கோமள மதியைச்

சூடிய சொக்கவிங்க சுந்தர மூர்த்தியெங்கள் (அரனருள்)

மலபரி பாகம் வங்தது யோகம்

நலமுறக் செய்திவாய் நஞ்சொல்லீ கேட்டிவோய் (அரனருள்)

சத்திய இரியைச் சார்விளாச் சேரி

வித்தியா சாகரர்க்கு வித்தக சுந்தருவாம் (அரனருள்)

சுந்தரன்:—வித்தியாசாகரர் வாக்கே வாக்கு! ஆகா! எவ்வளவு நன்றாயிருக்கின்றது!

சுந்தரன்:—இதேபாட்டை யான் பலமுறை தங்கள் சூமாரன் சுந்தராந்தனி டம் கேட்டிருக்கின்றேன்.

சுந்தரி:—ஓ! சுந்தராந்தா! எனது அருமை மகனே! உன்னை மறுபடியுங் காணக் கிடைக்குமோ?

சுந்தரன்:—சரி. அஃது அப்படியிருக்கட்டும். நம் சுந்தராந்தனுடைய குரு அம் இந்தச் சுந்தரருடைய குருவும் ஏறக்குறைய ஒரே மாதிரியா பிருக்கின்றன! கவனித்தாயா?

சுந்தரன்:—அரசர் விரேந்திரர் தங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்!

சுந்தரன்:—ஆமாமாம். வெகுநேரமாய்விட்டது. யான் அவரிடம்போய்ப் பேசிவிட்டுக் கீக்கிரமாய் வந்து விடுகின்றேன்.

சுந்தரி:—ஆனால் நானும் அந்தப்புரத்திற்குப் போகின்றேன்.

சுந்தரன்:—சரி.

[சுந்தரனுஞ் சுந்தரியும் போகின்றனர்.]

சுந்தரன்:—எனது இன்பமே! இறைவனே! நீ யுன்பகற்பொழுதை யெல்

வாஞ் சோழன் அவைக்களத்தே குரிக்கின்றுபோய் யன்றி சங்கி யானி ருக்கும் விடுதிக்கு விசேஷமாய் வருகின்றுயல்லை!

சந்தரன்:—என் அன்பே! அமுதீ! ஆருமிரே! நீ யென்மீது சோமிக்கப் படாது. ஏனென்றால், அரசவைக்கு நிமோ விசேஷமாய்ப் போகின்ற தில்லை. யானும் போகாதிருப்பெனுயின் நம்மை இன்னர் என்று அவர்கள் கண்ணிகொள்ளக்கூடும். அது பற்றியன்றே யான் அவ் விடத்தில் அதிகமாய் ஊடாடுவது (முத்தயிதிகின்றன்.)

சுருபன்:—எனது சந்தரத்தோன்றலே! நீ யுரைத்தது சரிதான். மற்றைப்படி கேற்று நாமிருவரும் சின்பெற்றிருக்கனோடு திருவையாற்றிற்குச் சென்றபோழுது ஆங்கே போந்திருந்த ஒருபரத்தையினை நீ சந்தே யுற்று கோக்கினும். அப்பொழுதே சின்மனம் அவன்பாந்தசன்ற தென்றறிந்து கொண்டேன்!

[தன்மேலிருக்க தலைவன்கையைத் தன்னுகின்றன்.]

சந்தரன்:—என் கண்ணே! காதற்கிழுத்தி ஏற்பாவதி!

சுருபன்:—ஆமாம். சரிதான். அவன்தான் வினக்கேற்ற காதற்குமாரி! யான் கிழுத்திதான்!

சந்தரன்:—என் காதற்கொடியே! அப்படி நினையாதே!—

சுருபன்:—நன்று. நின்கருத்து இன்னதென்று வெளிப்பட்டது! ஆமாம் கான் கொடியேன் தான்! அவள்கள்தான்!

சந்தரன்:—என் காதற்கிளியே! நீ என்னேடு இத்தனைாட் பழகியிருக்கும் இவ்வாறு கூறுதல் நின்க்கு ஏற்புடைத்தாகுமோ?—

சுருபன்:—என்? அங்காங் கூறுதல் உண்மையாயிருந்தால் ஏற்புடைத் தாகாடு லென்ன? பார! உன்மனத்தில் நிகழ்வதை நீ சொல்லுஞ் சொற்களோ வெளிப்படுத்துகின்றன! ‘என்காதற்கிளியே’ என் கிருயே! யான் உன்காதற்கு இளிக்கின்றேன் என்பதுபற்றியோ நியவ்வாறு கூறினோ?

சந்தரன்:—என் அற்புத்தலைவியே! நீ இன்னும் இங்கனங் கூறுவையேல் ஆற்றேன்!—

[முத்தயிடச்சுருபன் தடுக்கின்றன்.]

சுருபன்:—இதுகாறும் நீ யென்னைக் ‘காதற்கிழுத்தி’ ‘காதற்கொடியே’ ‘காதற்கிளியே’ என்று நீ காதல்கொண்டவளரகவாயினும் அழைத்தனை! இப்பொழுது உனக்கு என்மீதுள்ள அன்பு திரிச்து விகாரப்பட்டதோ? என்னை ‘அற்புத்தலைவி’ என்றனன்பே!

சந்தரன்:—(பாடுகின்றன்)

* “குற்றமேதெரிவார்க்குற மாருனி

சொற்ற பாவினு மோர்குறை சொல்வால்”;

(அக)

என்றதுபோல; யான் எது சொன்னாலும் அதற்கெல்லாம் விபீதப் பொருள் படித்துகின்றனரே! (பாடுகின்றன்)

உங்ளங் திரிக்கிலே னுத்தமச்செம் பொற்கொடியே

யுன்ன படியே யுரைக்கின்றே னுண்ணையன்றிக்

கன்னம் பயின்றுபிற காரிகைமார் தம்முமயினிக்

கொன்னாக்கொ வீமிகிழ்ச்சு கொண்டுறையு மென்மனனே?

என்னுயிர்த்துகின்றீ! நீயே என்னைத் தள்ளுவையேயல் எனது முறைப்பாட்டினை இனி யார்பாலுரைப்பேன்? எங்கணம் ஆற்று கிறபேன்? எனதாருமைத்தலீகியே! என்மீது கருணைபுரிவாய்!

(வணங்குகின்றன்)

சுரூபன்:—எனது ஆனந்த முகிலே! உன்னையுந் தள்ளுவலோ?

(இருவருக் கழுவி முத்தமிடுகின்றனர்.)

சந்தரன்:—எனது அழகிய மயிலே! நீ யென்னை நேரக்கிழுடும் பொருட் டன்றே என்னை ‘ஆனந்த முகிலே’ என்று அழைத்தனை?

சுரூபன்:—எனது ரசிக சந்தரனே! எனது பாக்கியமன்றே உன்னை யான் என் தலைவனு யடையப் பெற்றது!

சந்தரன்:—நாம் இப்படியே பேசுக்கொண்டிருப்பது நேரிதன்றே! என்னை அரசர் வீரேந்திர சோழர் தேடுகிற்பாரே!

சுரூபன்:—அப்படியானால் நாம் போவோம்.

[யாவரும் போகின்றனர்.]

ஐந்தாங்களாம்

இடம்:—பாண்டிய ஏரண்மனை

காலம்:—காலை

பாத்திரங்கள்:—குருசெங்கள், சுசிலன்

குரசெங்கள்:—எல்து எப்படியிருந்தாலுஞ் சரி. “இந்த நயவசநப் பயலைச் சிறைச்சாலையிலிருந்து விட்டுவிட வேண்டும்” என்கிற பேச்சை மாத்திரம் எடாதிர். அவன் இதுவரைக்குஞ் செய்துகொண்டு வந்திருக்கிற சமாசாரமெல்லாம் மகா ராஜத் துரோகமேயாம் என் பதற்குச் சந்தேகமே யில்லை.

சுசிலன்:—மகா ராஜா அவர்களிடத்திலிருக்கும் ஒற்றன்முன்பு நயவசநரிட மிருந்தவன். அவர் அவனைத் துர்ந்தக்கையுள்ளவனென்று வேலை யினின்றுக் கூட்டுரை விட்டார். அதுபற்றி அவர் பேரில் அவனுக் குக் கொஞ்சம் குரோத புத்தியுண்டு. ஆகையால் தாங்கள் அவன் சொல்லியதை நிஜமென்று நம்பி யிவ்வாறு செய்தது உசிதமெனத் தோன்றவில்லை.

குரசெங்கள்:—உசிதமோ உசிதமில்லையோ? அந்த நயவசநன்பேரில் எமக்கு

வெகு நாளாய்ச் சந்தேகமுண்டு. அவன் பேசும்போதல்லாம் மனத்திலொன்றும் வெளியிலொன்றுமாய்ப் பேசுவான்.

(பாடிகின்றன)

* “கனவினு மின்னுது மன்னே வினைவேறு
சொல்தேறு பட்டார் தொடர்பு” (அங்)

என்பது நிவி ரறியாததன்று. இஃது இப்படி யிருக்கட்டும். பாரும் சசிலேரே! இப்போது உமக்காகத் தாமே சும்மா இருக்கின்றோம். இல்லாவிட்டால் ஊர்முழுவதும் அப்பொழுதே தொம்ஸம் பண் ணிசிடுவோம். நீர் ஒரு மாதம் பார்க்கலாம் என்று கேட்டுக் கொண்ட தவணைக்கு இன்னும் ஆற்றே நாள் தாமே யிருக்கின்றன. பார்த்துக் கொள்வோம். அதற்குள்ளே என் மகள் ரூபாவதினைப் பற்றி ஒன்றுந் தெரியாதிருக்குமாயின் அப்புறம் எமதிஷ்டப் படியே தான் செய்வோம். நீர் அப்பொழுது ஒன்றுஞ் சொல்லக் கூடாது. அடே சேவகா! என்ன செய்தி?

[சேவகன் வருகின்றன.]

சேவகன்:—மகாராசா! நம்முடைய யரமனை வாசலிற் சோள நாட்டிலிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான். அவன் பெயர் தந்திரதீரனும்.

சூரேன்:—தூதேன்? சசிலேரே!—இருக்கட்டும். சேவகா நீ போய் அவனை வரச்சொல். [சேவகன் போகின்றன.] சசிலேரே! பார்த்தீரா? எல் லாம் நினைத்தபடியே முடிகின்றன. சோழன் வீரேந்திரன் படை யெடுத்து வருவான் என்று நாம் எண்ணினதற்கேற்ப ஒரு தூத னும் வந்திருக்கின்றன்!

தந்திரதீரன்:—வாழ்க! வாழ்க! சேர மன்னவ!

கடல்புடை சூழ்ந்த காசினி யதனு
வெங்காட் டினுயிக நன்னு டெனப்பெறாங்கு
சோனுட் டிறைவன் துய குணத்தினன்
பூணூர் மேனியன் புண்ணியச் செல்வ
னரரசர்க் கரைச னவிலா வெற்றிபெற
துரைசெயற் கரிய வுயர்வா கையினை
பாரேங் துறூடம் பாங்தள் வேங்தன்
சீரேங் து கல்விக் கிறப்பு நிவங்தவன்
வீரேங் திருமொன்னும் மேதக வுடையோன்
விடுத்த தூதன்யா ஞவேன்.—

சூரேன் :—அடுத்துநீ வந்த வதுவ வென்னையோ?

(அச)

தந்திரதீரன்:—பன்னருஞ் சற்குண பாண்டிய ஞட்டை
யின்னுப் போர்செய் திறைவனைக் காட்டிற்

* திருக்குறள்

ஶரத்தி விட்டுத் தோழுறக் கவாங்தனை ;
 அதனு னெங்கோன் கதனுற விஞ்சிப்
 பாண்டியற் காக வீண்டுப் படைகொடு
 வருவான். நாட்டினை மாண்புற விடுதியேன்
 மருமலர்த் தாரினேன் மனம்பொறுத் தருளும்.

சூரேநன் :—அல்லா விட்டால் ?

தந்திரத்தீரன் :— பொல்லாப் பேர்குறும்.

சூரேநன் :—அவ்வளவு தானே ! அன்றிவே றுண்டோ ! (அடு)

தந்திரத்தீரன் :—ஆம். அவ் வளவுதான். ஆயினும் போரில்

வெல்லுங் யாரோ வெங்கது காட்டிச்

செல்லுங் யாரோ ? தெரிக்கில் தரசனே ! (அசு)

சூரேநன் :—சரிதான். தந்திர நீர் நீசென்

றுரையாய் சேர்க்கு லோத்தமன் போர்க்குச்

சன்னத்த னகவே தானுள னென்றே. (அன)

தந்திரத்தீரன் :—தந்திர திரன் றங்கேன் வந்தனம். (அவ)

[தந்திரத்தீரன் போகின்றுன்.]

சூரேநன் :—கேட்டமரோ சுசிலே ! முற்றிலும் ? ஆதிமுதற்கொண்டு நாம் சொல்லவில்லையா ?—சரி. நாம் இனிமேல் ஒருநிமிஷமேனுங் தாம தஞ்செய்தல் கூடாது. ஏ ! சேவகா !

[சேவகன் வருகின்றுன்.]

சேவகன் :—மகராசா !

சூரேநன் :—நீ சென்று நம்முடைய சேனைத் தலைவனிடம் “சோழன் நாம் அடித்துத் துரத்திய பாண்டியற்காகப் படையெடுத்து வஞ்சிமாலை சூடுவருகின்றனும்; ஆதவிற்போர்வீரரோடு இன்றுமுதல் எந்த விஷத்திலும் ஆயத்தமா யிருக்கவேண்டும்” என்பது மகராஜா அவர்கள் உத்தரவு என்று சொல்லிவிட்டுவா. (சேவகன் போகின்றுன்.) ஏ ! சேவகா !

சேவகன் :—(திரும்பி) மகராசா !

சூரேநன் :—நம்முடைய சேரநாட்டிற்கும் இந்தச்சூணமே ஓராளனுப்பி ஆங்குள்ள போர்வீரரைபுக் கூடிய சீக்கிரத்தில் வர வழைக்கும்படியும் நாம் உத்தரவு செய்தனமென்று சேனைத் தலைவனிடஞ்ச சொல்.

சேவகன் :—ஆணை !

[சேவகன் போகின்றுன்.]

சுக்கிலன் :—நம்முடைய கருவுரிவிருந்து போர்வீரர் வந்துசேருவதற்கு எத்தனை நாட்ட செல்லுமோ ?

சூரேநன் :—இந்தத் தந்திரத்தீரன் போய்ச் சோழனிடம் தெரிவித்து அதன் பிறகு அவன் தன்னுடைய சேனைத் தலைவனுக்கு உத்தரவு செய்து அதன்மேல் அவன் போர்வீரரை ஆயத்தப்படுத்திப் படையெடுத்து

வருவதற்குள் இவர்கள் வாராமற்போகிறார்களா? மேலும் தஞ்சைக் குக்கருவுர் சமீபமன்று?

சக்கீலன் :—ஆம். சமீபந்தான். ஆனாலும் ஒருவேளை நம்முடைய கருவுர்ப் போர்வீர் வருகிறதற்குமுன் சோழன் படையொடு வந்துவிட்டா வென்ன செய்கிறது? அதையும் நாம் யோசிக்கவேண்டும்.

சூரேநன் :—நீர் சொல்லுவது சரிதான். ஆனால் இவர்கள் வருகிறதற்குமுன் அவன் வரக்கூடுமோ?

சக்கீலன் :—ஏன் வரக்கூடாது? என்னவோ? யார் கண்டார்கள்? எல்லாவற்றிற்கும் நம்முடைய வெளிகாட்டொற்றர்களை விசாரித்தீர்களோ?

சூரேநன் :—இதோ விசாரிப்போம்.

சக்கீலன் :—சகலத்திற்கும் நான் கிருக்கிறீர்க்குப் போய் வெகு சீக்கிரத்தில் திரும்பி விடுகிறேன். அதற்குள் தாங்களும் ஒற்றர்களை யழைத்து விசாரியுங்கள்.

சூரேநன் :—ஆம். அப்படியே செய்வோம்.

[யாவரும் போகின்றனர்.]

ஆரங்காம்

இடம் :—சோழனரண்மனை

காலம் :—பிற்பகல்

பாத்திரங்கள் :—வீரேந்திரன், சுற்குணன்

வீரேந்திரன் :—ஓ! சுற்குணவழுதியாரே! கேட்டார்களோ ஒரு சமாசாரம்?

சுற்குணன் :—என்ன? தெரியாதே!

வீரேந்திரன் :—உங்களுடைய குமாரன் சுந்தராந்தனைச் சூரேநன் கொன்று விட்டபிறகு அவனுடைய மகளை ஏதோ பூதமோ பேயோ அடித்துக்கொண்டு போய்விட்டதாம்.—

சுற்குணன் :—இப்பொழுது சூரேநன் மகளைப் பூதங்கொண்டு போன வென்ன? பேப்கொண்டு போனுவென்ன? நம்முடைய குமாரன் சுந்தராந்தன் போன பிறகு நமக்கு இராஜ்யாதிகாரமும் வேண்டுமோ?

வீரேந்திரன் :—இல்லை, இல்லை. தாங்கள் அப்படிச் சொல்லவே கூடாது. அந்தப்பயல் சூரேநன் செய்த அநியாயங்களுக்கெல்லாம் நம்முடைய பஞ்சநதேசரே தன்டிக்கின்றார்! பாருங்கள்! தெய்வத்திற்குக்கூட அவனுடைய கொடுமை பொறுக்கமுடியபில்லை! ஆகையினால்தான் சூரேநன் தன்பெண்ணை யிழுந்தான்!

சுற்குணன் :—நாம் அவன்மீது படையெடுத்துச் செல்லப்போகின்றே மென்படை உணர்ந்தபிற்பாடுதான் அவன் எனது மகன் சுந்தராந்தனைக் கொல்லுதற்கு யோசனை செய்தானும், இதுசமாசாரம் சேரநாட்டி.

லேவை பிறக்கு வளர்க்கு சூரசேநனுக்கு வேண்டியவனுமிருக்கு இப்போது இவ்விடத்தில்லாத அடைக்கலம் புகுத்திருக்கின்ற சருபன் என்பவனைக் கேட்டால் தெரியும்.

வீரேந்திரன் :—என்ன வோ? நாம் நம்முடைய ஒற்றர்கள் சொல்லியதைக் கேட்டதில் உம்முடைய புத்திரன் சுந்தராகந்தன் ஒருநாளிராத் திரிச் சிகிரச்சாலையினின்றும் மதிலேறிக் குதித்து ஓடினானென்றும், உடனே காவலாளர் துயிலொழிந்து கூட ஓடிப் பிடித்தன ரென்றும், அப்போது உமது மகனுக்கும் அவர்களுக்கும் நேர்ந்த சச்சரவில் சுந்தராகந்தன் கொல்லப்பட்டன என்றும் சூரசேநன் நகர் முழுதும் பறையன்றந்து சாற்றினுளென்பது தெரிகின்றது. ஆனால் ஜங்கள் இதை கட்டபவில்லையா.

சுற்குணன் :—சுந்தராகந்தனைப்பற்றிக் தெரிந்தவர்கள் சூரசேநன் சொல்லுங்க கதைகளையெல்லாம் பொய்கெயன்று விடிப்பார்களே யொழிய ஒரு நாளும் நிஜமென்று நம்பமாட்டார்கள்.

[சுந்தரன் வருகின்றார்.]

சுந்தரன் :—உபயமகாராஜா அவர்களுக்கும் அடியேன் சுந்தரன் வந்தனம்.

வீரேந்திரன் :—சுந்தரரே! ஏதாவது விசேஷமுண்டோ?

சுந்தரன் :—நம்முடைய பாண்டினாட்டிற்குத் தாதுசென்ற தந்திரதீரரைத் திரும்பி வரும்போது சூரசேநனுடைய ஆட்கள் அடித்து மிகவுங்குன்பப்படுத்தி விட்டார்களாம். இது சங்கதி ஒரு சேவகன் முன்னே சிக்கிரமாயோடிவந்து தந்திரதீரர் சொல்லச் சொன்னுரென்று கூறினுன். தந்திரதீரர் மின்னே வருகின்றாம்.

வீரேந்திரன் :—எமது தந்திரதீரரையா சூரசேநப்பதார் ஆள் விட்டடித்தது? கேட்டார்களோ சுற்குணவழுகுதியாரே! இந்தக்கயவுன் எமது தாதனையடிக்கும் கிண்கைமட்டும் பொறுப்போ? இதோ. இந்த நிமிஷத்திலேயே போர் வீரரைப் படையெடுப்புக்கு ஆயத்தப்படுத்தும்படி சேனைத் தலைவனுக்குச் சொல்லியனுப்புகின்றோம்.

சுற்குணன் :—எல்லாவற்றிற்குக் தாதுசென்ற தந்திரதீரரும் வரட்டுமே! வந்த பிறகு தூதிற்குச் சூரசேநன் உத்தரமென்ன சொன்னாலேனு அதை யுங் கேட்ட பிற்பாடு சேனைத் தலைவனுக்கு உத்தரவுகொடுக்கலாமே?

வீரேந்திரன் :—இவன் தாதனை யடித்த போதே யிவனுடைய நீதி யெல்லாம் வெட்டவெளிச்சமாய் விட்டனவே! இந்த வஞ்சகன் நியாயமென்ற ஐரிலேயே குடியிருந்தறியாதவன் போதும்! இவன் தூதிற்கு உத்தரமென்ன சொல்லி யனுப்பி யிருந்தபோதிலும், எம்முடைய தந்திரதீரரை யடித்தனாற் படையெடுத்துச் சென்று அவனுடு போர்ப்புரிந்தே தீர்ப்பேம்.

[தங்திரதீரன் வருகின்றன்.]

சந்தரன் :—அதோ ! தந்திரதீரரும் வந்துவிட்டார் !

வீரேந்திரன் :—தந்திரதீரரே ! என்ன சங்கதி? உம்மை ஆள்விட்டடித்த சூர சேனன் உயிரோடிருக்கிறமட்டும் சம்மா இருப்போமா?

தந்திரதீரன் :—அவன்றூன் இவர்களை ஏவின்றீலே அல்லது இவர்கள் திருடர்களேயோ? தெரியவில்லை. அடியேன் அடிப்பட்டது என்னவோ உண்மை!

சந்தரன் :—உம்மையடித்த அந்தக் கயவர்கள் பேச்சினின்றும் அவர்கள் சேர நாட்டாரோ அல்லது பாண்டிகாட்டாரோ என்று தீர்மானித்திருக்கலாமே?

தந்திரதீரன் :—அஃதென்னையோ? அவர்கள் பேச்சை யான்நன்றாய்க் கவனித்திலேன்.

வீரேந்திரன் :—சரி. இருக்கட்டும். அந்தப்பயல் சூரசேனன் தூதிற்கு என்ன வந்தரங் கொடுத்தான்?

தந்திரதீரன் :—சூரசேனன் தான் பாண்டிய நாட்டை விடுவதில்லையென்றும், யுத்தத்திற்குச் சண்ணத்த னென்றும் உத்தரஞ் சொல்லி விடுத தான். அவ்வளவுதான். வேறொன்றும் அவன் சொல்லவில்லை.

சற்குணன் :—தந்திரதீரரே! நீவிர் சென்று தூதுரைத்தபோது சூரசேநனுடு கூட இருந்தவர் யாவர்.

தந்திரதீரன் :—யாரோ? மந்திரிபோலும்! நான் தூதுரைத்தபோது அவர் ஒன்றும் பேசவில்லை.

சந்தரன் :—யார்? சசிலரோ?

சற்குணன் :—ஆமாம். சசிலர் தாம்.

வீரேந்திரன் :—உங்களிடத்தில் மந்திரியா யிருந்தவர் தாமே?

சற்குணன் :—ஆமாம். அவர் தாம்.

வீரேந்திரன் :—சந்தரரே! நீர்போய் நமது சேனைத் தலைவனிடம் போர்வீரரை ஆயத்தப் படுத்திக்கொண்டு மதுரைமாநகரை நோக்கி வஞ்சி மாலை சூடு வஞ்சக வஞ்சியானுடு வஞ்சிப்போர் செய்வதற்கு இப்பொழுதே புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லும். நீருங் கூடவே இருந்து சேனைத்தலைவற்றுப் படைவகுப்பதில் உதவிசெய்யும். நீருமொரு விழுத் தலைவராயிருந்து சேனையை நடத்தும். சிக்கிரம். தாமதஞ் செய்யாதீர்.

[சந்தரன் போகின்றன்.]

வீரேந்திரன் :—என்ன சற்குண வழுதியாரே! நாமும் புறப்பட்டுப் போவதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டாமா?

சற்குணன் :—ஆம். செய்யவேண்டும்.

[யாவரும் போகின்றனர்.]

நான்காம் அங்கம் முற்றிற்று.

அங்கம் - ரூ

முதற்களம்

இடம்:—பாண்டியனரண்மனை

காலம்:—காலை

பாத்திரங்கள்:—சூரசேநன், சக்ஸீலன்

சூரசேநன்:—சக்ஸீலரே! சந்தேகமேன்? நாமனுப்பிய சேவகன் கருவூர்சென் ற அவ்விடத்தில் நம்முடைய மந்திரி இராசோபாயரிடம் ஒலை கொடுத் துப் போர்க்கு வேண்டியன வெல்லாம் முடித்துக்கொண்டு, போர் வீரரைச் சமரேசன் என்னும் நம்முடைய சேரசேனைத்தலைவன் அழைத்துக்கொண்டு மதுரை வரவேண்டு மென்றுசொல்லி, ஏற் படுத்திவிட்டு வருவதற் கையமில்லை.

சக்ஸீலன்:—நம் சேவகனால் ஒரு தடையுமில்லை. அவன்போய் மந்திரி இராஜோ பாயரிடம் திருமுகங் கொடுத்துச் சமரேசன் தலைவனுகச் சேனை வந்து சேருவதற்குஞ் தடையில்லை. ஆனால் என்னுடைய கருத்தெல் லாம் காலதாமதமின்றி வந்து சேரவேண்டுமே யென்பதுதான்.

சூரசேநன்:—அதற்கும் ஜயமுண்டோ? இதோ வந்துவிடும். பார்த்துக் கொண்டிரும்.

சக்ஸீலன்:—வந்தால் நலந்தான். இதுநிற்க. சோழன் தூதுவன் தந்திரதீரனைத் திரும்பிப் போகும்போது நம் கருவூராட்கள் வழியில் அடித்துத் துன்பப்படுத்தி விட்டார்களாம். அவர்கள் அப்படிச் செய்தார்களென்று கேட்டது முதல் என்மனம் வருத்தப்படுகின்றது. தூதுவனை யடித்தல் மகாபாவமென்று நிதிநால்கள் முறையிடுகின்றன. அவ்வாற்றுக்க அவர்கள் செய்தது சத்த அங்கொயமேயாம். ஆகையால் அதை விசாரித்துத் தண்டிக்க வேண்டுவது தங்களுடைய தவறுக் கடமையாம்.

சூரசேநன்:—ஆம். அப்படித்தான் நாமும் கேள்விப்பட்டு விசாரித்துக்கொண்டு வருகின்றோம். அடித்த பயல்கள் இன்னுரென்று இன்னுங் தெரியவில்லை. தெரிந்த பிற்பாடு அவர்களுக்குத் தக்கபடி தண்டனை விதிப்போம்.

சக்ஸீலன்:—மேலும் தாங்கள் தாம் தந்திரதீரனை ஆட்கள் விட்டடித்ததாக ஊர் முழுவதும் பேசிக் கொள்ளுகிறார்கள். ஆகையால் அவர்கள் அவ்வெண்ணத்தை பொழிக்கும்படியாகத் தாங்கள் தூதர் தந்திரதீரரையடித்த பயல்களைக் கண்டு பிடித்துக் காட்டிக் கொடுப்பவருக்கு வெசுமதி கொடுக்கப்படும் என்று பறையறைவிக்க வேண்டும். இது

கேட்டுச் சனக்கள் தங்கண்டிலூள்ள தவறென்னத்தை நிக்கிவிட வர்கள்.

குரேஷன்:—அப்படியே செய்துவிடவோம். அதற்கொன்றும் ஆகீஷபமில்லை. மற்றைப்படி கருஞ்சூக்கு நம்முடைய மந்திரி இராசோபாயரிடத் தென்ற சேவகன் என்ன இது வரையிலும் வரக்காணேனும்? ஏன்? சுசிலரே!

சுசிலன்:—என்ன காரணமோ? தெரியவில்லை.—சரி. இருக்கட்டும். அந்தச் சேவகன் போய் எத்தனை நாளாயின?

குரேஷன்:—அவன் சோழன் தூதுவன் வந்துபோன அன்றைக்கு, அதாவது ஞாயிற்றுக்கிழமைமாலைசென்றுள்ளன.

சுசிலன்:—ஞாயிற்றுக்கிழமை மாலை கல்ல ராகுகாலமாயிற்றே! அப்பொழுதா அனுப்பினீர்கள்?

குரேஷன்:—ஆம். என்ன செய்கிறது? காலதாமதஞ் செய்யக் கூடாதென்பது பற்றி உடனே அப்பொழுதே அனுப்பினேனும். அதனு வென்ன?

சுசிலன்:—அதனு லொன்றுமில்லை. ஆயினும் பெரியோர்கள் கைக்கூடா தென் பதுபற்றி அக்காலங்களில் ஒன்றான் செய்யக்கூடா தென்பார்கள். அதான். வேறொன்றுமில்லை.

குரேஷன்:—சரிதான். அவன்போய் இன்றைக்கு ஐந்தாவது நாளாயிற்றே! ஏன் இன்னும் வரவில்லை?

[**சேவகன் வருகின்றுன்.**]

சேவகன்:—மகாராசா அவர்களுக்கு அடியேன் சேவகன் தெண்டம். நம் முடைய வையாளி வீதி ஆசாரவாசக் காப்பான் வந்து வெளியே நிக்கிறோன்.

குரேஷன்:—அடே! அவனை இப்பொழுதே இவ்விடம் வரக்கொல்.

[**சேவகன் போகின்றுன்.**]

ஏன்? சுசிலரே! ஒருநாளும் வாராத வையாளிலீதி ஆசாரவாசற் காப்பான் முநுகள் தன் காவற்றெழுழிலை விட்டு இன்று இவ்விடம் வந்திருப்பது ஏதாவது புதிய செய்தி சொல்லுதற்குப் போனும்!

[**முருகன் வருகின்றுன்.**]

முருகன்:—அடியேன் முருகன் மகாராசா அவச சமுகத்திலே தெண்டம்.

குரேஷன்:—ஏ! முருகா! என்ன விசேஷம்?

முருகன்:—மகாராசா! இன்னிக்குக் கோளி கவையிலே யொரு சமாசாரம் கேட்டபிறகு காவலைக்கூட விட்டிட்டில்லே இங்கே சமுகத்திலே தெரியப்படுத்தனுமின்டு ஒடியாக்கேன்.

குரேஷன்:—அப்படி யென்ன அவசரமான சமாசாரம்? எங்கே? சொல்லு கேட்போம்.

முருகன்:—மகாராசா! தஞ்சாவூர் வீரேங்கிர சோள ராசாவும் முன் சிற்கந்த

மலையிலே தங்களோடு நடந்த சண்டையிலே தோத்துப்போன நம்ம சற்குணவளுதியும் படையெடுத்துக்கிட்டு வந்து இந்த ஆருக்குக் காதவளித்தூரத்திலே தங்கியிருக்காகளாம். இன்னிக்குப் பொனு துமறையும் வேலைக்குள்ளே இங்களே வந்திவர்களாம். பலத்த சேனையோடுவந்திருக்காகளாம். மகராசா! இவைகளையெல்லாம் பாத்துக் கிட்டிருந்த பக்கத்தூர்க் குடியானவன் ஒருத்தன் மேல் மூச்சக் கிள்ளுமச்ச வாங்கிக்கிட்டு வெரு அவசரமாய் ஒடியாந்து சொல்லீட்டுப் போனான். இதுகேட்டது முதல் என்காலுக அங்களே தரிக்கலே மகராசா! அதுதான் இங்களே யெசமான்களிடத் திலே சொல்லீட்டுப் போலாமின்டு வந்தேன்.

சுக்ஸீலன்:—சரிதான். முன்னென்ற காலத்துக் காடு வேட்டிய சோழ மகராஜா வந்து தங்கியிருந்த சோழன் வந்தும் கிராமத்திற்குச் சமீபத்திலே இவர்கள் வந்து தங்கியிருக்கின்றார்கள் போலும்!

முருகன்:—ஆமாம். அப்படித்தான் சொன்னான். மகராசா!

குருசேநன்:—ஹாம் (பெருமுச்செறிந்து கொண்டு) சரிதான். முருகா! ஃபோ.
[முருகன் போவின்றன்.]

கேட்டாரோ சுலீலே! சமாசாரத்தை? கங்கலமும் நமக்குக் கெட்டலாகவே நடந்துவருகின்றன! பார்த்திரோ! கருவூர் போன சேவகனே இன்னும் வரவில்லை. பாண்டியனும் சோழனுமோ படையெடுத்து வந்துவிட்டார்கள்! இதற்கென்ன செய்யலாம்?

சுக்ஸீலன்:—கருவூருக்குப் போன சேவகனும் வருகிற சமயந்தான். பதருதிருங்கள். வந்துவிடவான். இது கிடக்கட்டும். நம்முடைய சேனைகளைல்லாம் இப்போது ஆயத்தமா யிருக்கின்றனவே யல்லவோ?

குருசேநன்:—ஆம். அது மூன்று நாளைக்கு முன்னேயே ஆயத்தமாயிருக்கின்றது. ஆயினும் அதுகொண்டு நாம் யுத்தங்கொடிக்குவது சரியன்று. அப்படியன்றிப் போர்செய்யத் தொடக்கினேமோ தோல்வி யடைவது நிச்சயம். முன் சற்குணவழுதியுடன் திருப்பரங் குன்றத்தருகே நாம் புரிந்தபோரில் வெருகஷ்டத்தின் மேலன்றே நாம் வெற்றிபெற்றது? அதுவுக்க கருவூர்க்கேளையுஞ் சேர்திருந்தபோதன்றே? அப்படியிருக்க நாம் கருவூரிலிருந்து சேனை வருமுன் யுத்தமாரம்பெற்று யுக்தமன்று. அஃது இப்பொழுதே வருமாயின் இந்த நிமிஷயத்திலேயே போர் தொடக்குவோம். அதற்குத் தடையொன்றுமில்லை.

சுக்ஸீலன்:—போர் என்னவோ வந்துவிட்டது. நாம் இனிமேற் சம்மா இருக்கக்கூடாது. ஆகையால் நகர் முழுவதுஞ் சனங்களாறியும்படி பறையறைய உத்தரவு செய்யவேண்டும். எதிரிகளுக்கு நாம் பயந்தவர்களாகக் காட்டிக்கொள்ளல் கூடாது. ஆகையாற் போர்முரசம்

முன் அரண்மனை வாயிலில் முழக்கட்டும். இதற்கிடையில் கரு மூர்ப்படை வருமாயின், பகைவர் எதிர்சென்று காஞ்சிமாலை சூடிப்போர் செய்வோம். அந்தல்லாமற் பகைஞர்கள் நமது கோட்டையை வளைந்துகொண்டு உழினார்களை சூடிப்போர் செய்வார் களாயின் நாம் அதற்கேற்பக் கோட்டையைக் காத்துக்கொண்டு நொச்சிமாலை சூடிப் போர்செய்வோம்.

[சேவகன் வருகின்றன்.]

குரோன்:—சரி. என்னடா சங்கதி?

சேவகன்:—மகராசா! நம்ம கருவுருக்குப் போயிருந்த சேவகன் வந்திட்டான்.

குரோன்:—போய் உடனே வரச்சொல்.

[சேவகன் போயின்றன்]

சீலீரே! கருவுர்ச் சேவகனும் வர்துவிட்டான்! கட்டாயமாய் நம்முடைய சேனை வந்திருக்கும்! இனிமேல் நாமொன்றற்கும் பயப்பட வேண்டுவதேயில்லை! சோழன் வீரேந்திரன் சோபலத்தையும் சமர்க்களத்தில் ஒருவாறு அறிவோம்!

[கருவுர்சென்ற சேவகன் வருகின்றன்.]

சேவகன்:—மகராசா! அடியேன் தெண்டம்.

குரோன்:—அடே! என்ன சங்கதி? சீக்கிரமாய்ச் சொல்.

சகீலன்:—(தனக்குள்) ஓகோ! சேவகன் முகக்குறியைப் பார்க்குங்கால் ஏதோதீநிக்கு நேரிட்டிருக்கும்போலத் தோன்றுகின்றதே! எல்லாவற்றிற்குங் கேட்போம்.

சேவகன்:—மகராசா! கருவுர்ச் சமாசாரத்தை யென்னெண்டு சொல்லட்டும்?

குரோன்:—என்ன? என்ன? கருவுரிலென்ன?

சேவகன்:—மகராசா! முன்னிருந்த சற்குணவதியின் மாமன் வீரமாந்தான் தத்துதொண்டை ராசா நாங்க பாண்டி நாட்டைச் செயிச்சக் கவந்துக்கிட்டு வருதியாரைக் காட்டிலே தூத்திட்டிய எண்டு கேட்டு நம்மசேர நாட்டின்மேலே படையெடுத்துக் கிட்டுவந்து இப்பொருது யுத்தம் வெகு மொம்மரமா அங்கனே நடக்குது. ஆகையினாலே சேனை யலுப்புறது அசாத்தியமின்டு மந்திரி இராசோபாயர் சொல்லிட்டாக. இன்னர் செயிச்சாக எண்டு இன்னுங் தெரியல்லை. இரண்டு பக்கத்திலேயும் பல்போர் மாண்பிபோருக. எல்லாத்துக்கும் சமாசாரம் நாளைக்கு வருமின்டு சொன்னாரு.

குரோன்:—அவ்வளவு தானே! இன்னும் ஏதாவதுண்டோ?

சேவகன்:—அம்பிட்டுத்தான். மகராசா!

குரோன்:—சரிதான். நீ போ.

[சேவகன் போயின்றன்.]

என்னை சீலீரே! நாம் இப்படியெல்லாம் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை, எமக்கு இம்மதுரைக்கு வந்தபிறகு நேரிட்ட மன

வருத்தத்திற்கோ அளவில்கை! இவற்றைப்பலாம் பார்க்கும்போது, கடவுள் இல்லையென்றே சொல்லிவிடலாம்! பாரும்! நாம் மதுரை வந்தபிறகு நம் சொக்கேசருக்கு எவ்வளவோ அருச்சனைகளும் அபிஷேகங்களும் செய்து, கணக்கற் காணிகள் திருக்கோயில் உபயோகத்திற்கு அளித்திருக்கிறோம்! அப்படியிருந்தும் நம் சோமசுந்திர மூர்த்திக்கு எம்மீது கருணை பிறக்கவில்லை!

சுக்ளன்:—(தனக்குள்) ஒருவனுக்கு அந்தரங்கத்திற் பக்கியில்லாவிட்டாற் பகிரங்கத்தில் எவ்வளவு செய்தபோதினும் அவை யொருங்கானும் பயன்படாவாம்!

(பாடுகின்றுன்)

வேளியுற வலகினில் வேடங் கொண்டெனை
யளிநிறை கடலெலு மயல ஞபதத்
துளியுர் பத்தியோன் தூரூத புன்மகன்
தெளியறி விவன்பெருங் தீய னென்பவே.

(அக)

(அரசனை நோக்கி) என்ன செய்கிறது? மற்றைப்படி இப்போது யுத்தங் தொடங்குவதா? என்ன?

குருசேநன்:—அதுதான் அப்பொழுதே சொன்னமே!

சுக்ளன்:—அப்போ தென்னவோ குறிப்பாய்க் கூறினீர்கள்; தற்காலத்தில் இன்னது செய்வோமென்று தீர்மானமாய்க் கொல்லுங்கள். பகை ஞுரோ வந்துவிட்டார்! நாம் இனிமேற் சும்மா இருப்பது சரியன்று,

குருசேநன்:—என்ன? ஐயா! சகிலரே! முந்திப் பரங்கிசிச் சண்டையில்நாமொரு பக்கமும், சற்குணவழுதி யொருபக்கமுமாகப் போர்செய்தோம். இப்போதோ நாமொரு பக்கமும், சற்குணவழுதி, வீரேந்திரன், வீரமார்த்தாண்டன் ஆகிய இம்மூவரும் ஒருபக்கமுமா யிருத்தவி னாற் சமர்செய்வது சரியன்றென்பது தோன்றுகின்றது. அப்படியன்றிச் சமர்ப்பின்தோமோ நாம் தொலைவுண்டு போவதற்குத் தடையொன்று மில்லை!

சுக்ளன்:—ஆகையால் இப்போது தங்களுக்கு அவர்களோடு சமாதானமாய்ப் போவதற்குச் சம்மதம் போலும்.

குருசேநன்:—ஆம். பின்னை யென்ன செய்கிறது?

சுக்ளன்:—அவையெல்லாம் சரியே. அவர்கள் சமாதானத்திற்கு இணங்குகின்றார்களோ அல்லரோ? இவ்வளவுதாரம் படையெடுத்து வந்துவிட்டு யுத்தமில்லாமற் சும்மா போகிறதா என்ற ஆலோசனையினுலும், வழுதிமகன் சுந்தராந்தன் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கு மெண்ணத்தினுலும், சமாதானத்திற்கு வரமாட்டோம் என்று; சொல்லிவிட்டால் ஈமென்ன செய்கிறது? இதையும் போகிக்க வேண்டாமா? சமாதான மென்றாலும், அதுவுமடனே ஆக்கடி

யதா? என்ன? அதிலு மெத்தனீபோ விஷபங்களெல்லாக் கவனிக் கப்பட வேண்டும். முன்னமே தூதன் வந்தபோதென்றால், இரு திறத்துக்கும் தேரகப் போயிருக்கும். இப்போதே அவர்கள் கை உயர்வும் நமது கை தாழ்வுமாயிருக்கின்றதே! மேறும் அப்படியே சமாதானஞ் செய்து கொள்வதற்கு அவர்களு மின்கினாலும், உடன்படிக்கையின் நிபந்தனைகள் நம்முடைய மனத்திற்குப் பொருந்தக் கூடியனவாயு மிருக்கவேண்டுமே! அவ்வாறில்லையாயின் என்செய வல்லேம்?

சூரேநன்:—ஓ! சில்லேரி! நீர் என்ன செய்வீரா? அவிது எமக்குத் தெரியாது. எப்படியாவது ஏறக்குறைய நம் மனத்திற்கேற்கும்படி உடன்படிக் கை செய்துவிட வேண்டியது நமது தவறுக் கடன்பாடேயாம்.

சீலன்:—அப்படியாயின் இப்பொழுது எனக்கு உத்தரவு கொடுக்கன். போய் அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்கிறேன்.

சூரேநன்:—கட்டாயமாப் படிக்கைதான் செய்யவேண்டும்.

சீலன்:—சரி, சரி. (தனக்கு) எப்பொதும் இந்தச் சூரேநன் இப்படித்தான் கெஞ்சினால் மிஞ்சகிறதும் மிஞ்சினாற் கெஞ்சகிறதும் வழக்கம். இவனை எம்பினால் நாசமடைவதற்குச் சந்தேகமில்லை! நாம் ஒருவ ருக்குஞ் துரோகஞ் செய்யவேண்டாம்! சகலத்திற்குங் கடவுள் ஒருவரிருக்கின்றார்!

[சீலன் போகின்றார்.]

சூரேநன்:—நாமும் அந்தப்புரத்திற்குப் போவோம்.

[சூரேநன் போகின்றார்.]

இரண்டாங்களாம்

இடம்:—அரசியினர்தப்புரம்

காலம்:—மாலை

பாத்திரங்கள்:—கோமளவல்லி, செலில்

கோமளவல்லி:—நாம் கருவுறைவிட்டு மத்தை வந்ததுமுதல் நமக்குத் துண் பங்கள் ஓன்றன் மேலான்றுப் பந்துகொண்டிருக்கின்றன! நம்முடைய ராஜ்சோ இவ்வூராளிடங் கொடியவரெனப் பட்டம் பெற்றுக் கொண்டார். பிறகு நமக்கு நம்முடைய செல்வமகள் ரூபாவதியை யிழுக்குஞ் தெளர்ப்பாக்கியஞ் சம்பவித்தது! போதாக்குறைக்கு யுத்தமும் வந்திருக்கிறது! இல்லை எப்படி முடியுமோ? தெரிய வில்லை—தெய்வமே! எங்களை இப்படித் துணபத்திற்கு ஆளாக்குவது சரியோ?

சேவிலி:—அம்மையே! கொஞ்சமிருங்கள். ஏதோ தாரையினெலியும் காளத்தி னேஶையுங் கேட்கின்றனவே! எதிரிகளினுடைய சேனைகளெல்லாம் வையையாற்றின் வடக்கரையிலே வந்து தங்கி யிருக்கின்றனவோ!

கோமளாவல்லி:—ஜூமீயா! என்ன செப்போம்? தெய்வமே! எங்கள்மீது உனக்கு இரக்க மிள்லையோ?

சேவிலி:—தாயே! நாம் இப்படிப் புலம்புவது நியாயமில்லை. மேறும் தாங்கள் அரசன் தேவிபாரா விருந்துகொண்டு இந்தமாதிரி பயப்படக் கூடாது! எல்லாவற்றிற்கும் சுவாமி மொருவர் இருக்கின்றார்! சமி! சதிப்படி விருக்கட்டும். இங்களுக்கு சங்கதி சொல்லுகின்றேன். கேள்வுக்கள். நான் நேற்றிராத்திரி மொருக்கவு கண்டேன். எப் போதும் நம்முடைய ரூபாவதியின் ஞாபகமா விருக்கிறதனாலே தானே என்னவோ? தெரியவில்லை. அவன் என்னிடம் வந்து, “நீ ஏன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோ?” உன் வருத்தத்தை யெல்லா மொழித்துகிறேன். நான் காளைக்குக் கிரும்பி வந்து விடுகின்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்! உடனே விழித்துக் கொண்டேன். என் மனமும் ஏதோ கொஞ்சம் ஆறுதல்லடங் திருந்தது!

கோமளாவல்லி:—ஜூமீயா! நீ செய்த பாக்கியம் நான் செப்பவில்லையே! உன் கனவில் வந்து பேசகிறவன் பெற்றவளாகிய என்னிடம் ஒரு நாளா வது கனவிலெல்லூம் வந்தாள்ளவோ! நான் என்ன பாவஞ் செய் தேடேனு? அவன் என்னைக் கனவிலுங் காண்மாட்டேன் என்கின் ரூர்!

[குரோசேங் வருகின்றன்.]

சேவிலி:—அதோ! மகாராஜா அவர்கள் வருகிறார். நாமோன்றும் இப்பொ முது பேசப்படாது. தாயே! நான் போகின்றேன்.

[சேவிலி போகின்றார்.]

குரோசேங்:—அடி! பிராணவல்லி! பகைவருடைய சேகையோ வந்து விட்டது! நாம் இன்றுகாலை சகிலரோடு சொல்லி யுத்தமொன்று மில்லாமற் சமாதானமாய்ப் போவதற்குத் தக்க ஏற்பாடுகள் என்னவோ அவற்றைச் செய்யும்படி திட்டம் பண்ணி விருக்கின்றேன்.

கோமளாவல்லி:—ஓ! பிராணவர்மா! எல்லாஞ் சரியே. ஆயினும் நாமே வலியப் போய்ச் சமாதானம் பேசவதென்றால் அது சத்த வீரர்க்கு அழகாகுமோ?

குரோசேங்:—அரசர்க்குரிய நால்வித உபாயங்களில் இது முதலாவதாகிய சாமோபாயமான்றோ?

கோமளாவல்லி:—அப்படி யானாற் சரிதான். அஸ்தமித்துப் போயிற்று. ஆகை யினுலே நான்போய் நம்முடைய அரண்மனைக் குலதேவதையைப் பூஜித்து வருகின்றேன். சந்தேயிருங்கள்.

[கோமளாவல்லி போகின்றார்.]

குரோசேங்:—இவ்வளவு இடையூறுகளையும் நாம் அனுபவிக்கவே வேண்டும்

என்ற என்னத்தோடு தானே நம்மைக் கடவுள் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வழுதியை வெல்லுமாறு தூண்டினார்? குடிகளிடக் கொடியரெனும் பெயர் பெற்றோம்! ஓ! அதுமட்டோ? குடிகளுமெம்மைக் கொல்லத் தலைப்படுகின்றார்கள்! இந்த நாட்டார் யாவர்க்கும் நாம் அரசாள்வதில் விருப்பமில்லோலும்! இங்நாட்டின் எவ்விடங் திரும்பின்றுலும் எமக்குப் பகைவர்கள் காணப்படுகின்றார்களே யொழிய நண்பர் ஒருவரையாவதுகாணேன்! இவ்வாறு நம்மேற்கியியமில்லாக குடிகள் வாழும் நாட்டைப் படை கொண்டு அடக்கி ஆள்வதிற் பயன்றான் என்னையோ? (மெளனம்) பரம்பரையாயுள்ள சேர நாட்டையும் இழந்து விடுவேமோ? போரினால் பெற்ற பாண்டி நாட்டை இழுத்தல் திண்ணமேயாம். அந்தோ! என்ன என்ன மெண்ணுகின்றேம்!—(மெளனம்) ஏ! வர்மா! இத்தனை துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டாவது நீ உயிர் வாழுவேண்டுகின்றாயோ? உன்னை நேசிப்பார் ஒருவரும் இல்லையே! உனக்கு அரசாட்சியும் வேண்டுமோ?—(மெளனம்) இதற்கு முன் எனது அருமை மகள் ரூபாவதியை இழுந்து விட்டேன்!—ஓ! ரூபாவதி! உன்னை யிழுந்தபிறகும் நான் அரசுபுரிய இச்சிப்பது என்ன அறிவின் மைகாண்! அது கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டத் துணித்துபோ லாகுமன்றே? எனக்கோ உன்னைத் தவிர்த்து வேறு சுந்ததிகளில்லை. நீ கானுமைற் போனது முதல் எனக்கு ஒன்றாக தோன்றவில்லை! ஜீயோ! இவ்வூர்ப் பேப்ச் சனங்களுக்கு உன்னைப் பலிகொடுத்த கொடும்பாதக னேனும்வாழுவேண்டுமோ! (மெளனம்) எனது பாதகச் செயல்களோ கணக்கற்றன! என்னடக்கமேயே வடிவெடுத்து வந்தாற் போன்றசுற் குணவழுதியையும், அழகு சிறைந்த அவரது மனைவியையும் சிறையிலிட்டுக் காட்டிற்றுரத்தினேனும்! சிவப்ரான் அவர்களை அவ்விடத்துக் கருணைபுரிந்து காத்தருளினார்!—இன்னும் வழுதிமகன் சுந்தராந்தனை, ஒருபாவமுழறியாதவனை, கலையெலாமுனர்ந்த கட்டமழுகுடையவனை, சாந்தமே யுருவமாயிருந்தவனைச் சிறைச்சாலை யிலிட்டு வருத்திக் கொன்றுவிட்டோம்! ஓ! கொலைப்பாதகச் சூரோசோ! நீ உயிர் துறந்து விண்ணுடு புக்கு ஆங்குள்ள சுந்தராந்தனிடம் பொறுக்கும்படி கேட்டுக்கொள்ளுதலே தகுதி!— (மெளனம்) ஜீயோ! தெய்வமே! மகளையிழுந்து, உணவையொழிந்து, மானமழிந்து, கொலைகள்புரிந்து, வீரமிழுந்து, பகைவர்கள் பாதத் தில் விழுந்து, அவரொடு சமாதானமாகி மனமொவ்வாத நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை செய்துகொண்டு உயிர்வாழும் திருத்தலைக் காட்டினும், தற்கொலைசெய்து கோடல் நல்ல

தன்றே?—(மெளனம்) நான் செய்துகொடின்ற செயல்களுக்குப் பிராண்னை விடவேதே மேலானது! இனி யொருசுதனமேனும் தாமதியேன். இதோ இந்தவாளின்மீது பாய்ந்து உயிர்விடுவேன்! (வாளை நேர்நிறவுகின்றன்.) சிவபெருமானே! சோமசுந்தர மூர்த்தியே! சொக்கலிங்கவள்ளவே! கீபே பெண்க்குக் கதி! இதோ நின்பாதாரவிஞ்தங்களை வந்து கடிதிற் சேருவேன்! என்னைக் கருணைக் கண்ணுற் பார்த்து ஆண்டருஞ்சுவாய்! (இறைவனைப் பாட சின்றுன்.)

*“குருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானேர் குருவனே போற்றி யெங்கள் கோமன்க் கொழுங்கு போற்றி வருகவென் தென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகங்கின் பாதம் பொற்றி தமியனேன் நனிமை திர்த்தே.” (க௦)

*“தீர்ந்தவன் பாய வன்பர்க் கவரினு மன்ப போற்றி பேர்ந்துமென் பொய்ம்மை யாட்டொண் டருளிடும் பெருமை போற்றி வார்க்கதனு சமின்று வானேருக்க கழுதமீ வள்ளல் போற்றி யார்க்கதின் பாத நாயேற் கருளிட வேண்டும் போற்றி.” (கக)

[கோமளவல்லி வருகின்றன்.]

கோமளவல்லி:—ஜூபோ! பிராணநாதா! இலிலதென்னை விபரீதம்! விபரீதம்!! என்னை இவ்வாறு தமியளாய் விட்டு விட்டு நீ உயிர்துறத்தல் நியாய மேயோ?

[கோமளவல்லி குருசேநன் பாதங்களில் விழுந்து பிடித்துக் கொள்ளுகின்றன்.]

குருசேநன்:—ஓ! இலிலதென்னை புதுமை! சிவபெருமானே! அழியேன் நின் துடுப்பை பாத நிழலீசு சேருதற்கும் நினக்குப் பிரிய மில்லையோ? ஏன்ன செய்துவேன்? தெய்வமே.

கோமளவல்லி:—எனது பிராணேசனே! நான் சொல்லுகின்றதைக் கொள்ளுகின்றன கவனமாய்க் கேட்பாய். எல்லாவற்றிற்கும் நாளைவரைக்கும் பொறுத்துக் கொள்வாய்’ அதற்குட் சீலரும் வந்துவிடுவார். எதிரிகள் சமாதானத்திற்கு இணங்கிவிட்டாற் சரிதான். அப்படி இல்லையாயின் இவ்விடத்தில் வளிற்பாய்ந்து உயிர் விடுவதைக் காட்டிலும் போர்க்களஞ்சு சென்று சாவது மேன்மையாம். ஆகையால் என்னருமை நாயகனே! நீ என்னை வேண்டியாவது நாளை வரைக்கும் பொறுத்துக் கொள்வாயாக!

குருசேநன்:—ஓ! பிராணவல்லி! நீ கூறுவதும் நியாயமேயாம்’ என்ன செய்வேம்?

கோமளவல்லி:—ஓ! பிரியநாயகா! எல்லாவற்றிற்கும் நாம் இவ்விடத்தில் இருக்கவேண்டாம். போவோம். வருவாயாக.

குருசேநன்:—விடு, விடு. வருகின்றேம்.

[யாவரும் போகின்றனர்.]

முன்றுங்களம்

இடம்:—சோழன் பாசுவந்

காலம்:—காலை

பாத்திரங்கள்:—சுந்கரன், சுதாப்

சுந்தரன்:—என கருமைத் தலைவிடே! நாமும் நமது மதுரை மாதகர் வாத்து சேர்க்கோம்! இதோ பார்! இப்பக்கம் வையைந்தி யோடாகின் நது அப்பக்கங் காணப்படவித்து திருவாப்பனூராம். எமது கரு ஷையங் கடவுகிய சிவபெருமான் அடியார்க ஞப்யும்பொருட் தே திருக்கோலங் கொட்டெழுந்தருநும் பெற்றியராதலீன் சோழந்தகப் பாண்டியன் போருட்டு அவ்விடத்து ஆப்புவடிவமாய் அமர்ந்து காட்சி கொடுத்தருளினர்! அம்மான்மியம் பற்றியவன்றே அல்லது ஆப்பறூரென்றும் பெயர்த் தாயிற்று. காம் மீட்டும் நமது சுந்தரேசப் பெருமானைத் தரிசிக்கும் பாக்கிய மடைச்சோமி! ஆயி னும் இனிமேல் வரும் போரிற்கு நீ யஞ்சகின்றுயோ?

சுருபன்:—எனது யிரிய சுந்தரா! யான் சின்ஜோ அடைந்த பிறகும் போர்க்குப் பயப்படுவேனோ? ஒருவேளீ என் தங்கையார் யுத்தகளத்தில் இறக் கும்படி நேரிமாயின் வருத்துக்கிறபேன் என்றென்னினோயோ? அப்படி வருத்தப்படும் தலைமையை யுடையளாயின் யான் நின்னுடன் போக ஒருப்பட்டிரேனே! நீ ஒன்றுக்கும் போகிக்க வேண்டுவிதில்லை. கடவுள் செய்கிறபடி செய்யட்டுமே!

சுந்தரன்:—சரி. அப்படியாயின் நாம் நம்முடைய நண்பர்களை மீண்டும் காண வாம். எனது ஆசிரியர் வித்தியாசாகரப் புலவர் என் செய்கின்றாரோ?

சுருபன்:—ஏது? ஆசிரியர் ரூபகம் அகத்தை விட்டகலாது போலும்.

சுந்தரன்:—(பாடுகின்றான்)

தலைமேல் விறகுடையான் நக்க படியா
விலைதா ஓடைந்தவுடன் வீழ்த்திப்போ மாறு
கலையாய்ந்த வாசானைக் கந்தமின்கை விட்டுப்
புலையார் பொதுமகன்போற் போலார்க்கும் வண்டுகொலோ? (கல)
ஆசாந் பணியென்கு மன்மீலாப் போலீகளுங்
தேசர் குருபாதனு சிக்தியாத் தியர்களும்
கூசர் புறங்கூறுங் குண்ணெனிப்பேய் மாக்களும்
பேசாத மூங்கையாய்ப் பீட்டின்து மாய்வரக்தோ! (கங)

ஆசான் நனையறந்த வண்மீலாப் புன்மகன்றுங்

மாசார் படிந்திருமுக்க மாபா தகனவனே?

மாசார் படித்திருமுக்க மாபா தகனவனைக்

கூசாது கூற்றங் குறுகுமெனற் கையமின்றே!

(கங)

ஆசனின் என்னயிர்போலும் தேசிகரை மறத்தலியலுமோ? மற்று, எனது பிரிப்பீசர்களாகிய சுகுமாரலுஞ் சந்திரமுகனும் என்செய் கிள்ளுர்களோ? அவர்களுக்கு விவாகமும் நடந்துவிட்டனவோ?

சுருபன்:—அதேகமாப் அம்புஜாட்சிக்கும், கக்கமாலைக்கும் கல்யாணம் நடந்திருக்குமென்று நினைக்கின்றேன்! இஃதிருக்கட்டும். எனது ஆனங்தத்தலைவனே! யான் என் தோழியரோடு பண்டு விளையாடுவது அப்பூஞ்சோலை தானே!

சந்தூரன்:—ஆமாம். அதுதான் நாமிருவரும் கண்டி காதல் கொண்ட பூஞ்சோலை! பார்! அஃது நீ இல்லாமையினால் இலக்குமியில்லா இல்லத் திணையுஞ் சான்றேரில்லாச் சபையினையும் மதியமில்லா வானத்திணையும், நாயகனில்லா நங்கையினையும் போலானின்றது!

சுருபன்:—சரி. அஃதிருக்கட்டும். எனது சந்தர வள்ளலே! நீ உனது கான ரசத்தினால் என்னை ஆனங்தப்படுத்திச் சந்தராந்தன் என்று நினக்கிட்ட பெயர் சாலுமென்று காட்டுவாயாக.

சந்தூரன்:—ஆ! அப்படியே என் பெயரெனக்குச் சாலுமென்பதை ஸிலைநிறுத்திக் கொள்கின்றேன்! கேட்பாயாக.

[பாகேன்றுஞ்]

சதாசிவ பராபரா தயாநிதே மகாகுரோ
சிதானவா சகாகரா திவாகரப் ரகாசனே
யுதாரமா குனைத்மனே யுகாரா பியேநினைச்
சதாமனத் திருக்துதுஞ் சபாபதீ யுமேசனே. (கடு)

மார்பினு சாவிலு மாண்பறி யார்த யனைக்கிழுத்தி
மார்த்தமை வைத்து வருத்துகர் தம்மை மதிக்கிடேல
மேர்கிள ரில்லா டனக்கினை யென்றத னின்னுடலி
ஸேர்பெறப் பாதி யளித்தானை நித்த நினைக்குதுமே. (கச)

வானேஞ்கும் பொழில்புடைசூழ் மாமதுரைத் தேவை
வளரைழில்சேர் சொக்கேச வள்ளலைக் மரகைக்
கூகினுக்கும் பிறைமுடித்த பின்னுக்கை மனமே

கூடிநிதம் பாடியினி தாடுகங் வாராய். (கங)
நநைமுடிக்கார் குழலுமைகேர் நம்பனைச்செம் பொருளை
நஞ்சண்டு தேவருயிர் நல்கமுதை யடியார்
குணறமுடிக்குங் கோமானைக் குருமணியை மனமே

கூடிநிதம் பாடியினி தாடுகங் வாராய். (கங)
நலவிமல நாதனைத்தன் னன்பருஷ் தாடு

நடராசப் பெருமானை நன்னுமூயிர்க் குயிரைக்
குலவிமறை கலவினனி யுணறபொருளை மனமே

கூடிநிதம் பாடியினி தாடுகங் வாராய். (கங)

[சேவகன் வருகின்றுஞ்.]

அடே ! சேவகா ! என்ன சொய்தி?

சேவகன் :—ஜூயா ! சேரராசன் மந்திரி சீலர் வந்திருக்கிறார்.

சுருபன் :—அப்படியா ! அவர் வந்திருக்கிறாரா ! சரிதான். நாம் அரசனிடம் தெரியப்படுத்துகின்றோம். நீ போ.

[சேவகன் போகின்றான்.]

சுந்தரன் :—சரி, நீ உள்ளே போய்விடு. நான் மாத்திர மிவ்விடமிருக்கின்றேன்.

அரசர்கள் வருகிற சமயமாயிற்று.

[சுருபன் போகின்றான்.]

இன்னுஞ் சிறிது நேரத்திற் கெல்லாம் சமர் தொடங்கவேண்டும்.

அப்படியிருக்கச் சீலர் இப்போது இவ்விடம் வந்ததன் காரணம் என்னோ ? ஒருவேளை வர்மனுக்குத் தெரியாமல் எந்தை சற்குண வழுதியாரைக் காண வந்தனரோ? தெரியவில்லை. எல்லாம் அரசன் வந்த யின்றைச் சீலர் சொல்லும்போது கேட்போம்.

[வீரேந்திரன் வருகின்றான்.]

மகாராஜா அவர்களுக்கு அடியேன் சுந்தரன் வந்தனம்.

வீரேந்திரன் :—சுந்தரே ! என்ன சமாசாரம் ? உம்முடைய நன்பர் சுருப ரெங்கே காணேயும் ?

சுந்தரன் :—என ? இதுவரை அவர் இங்கேயே யிருந்துவிட்டு இப்பொழுது தானே அந்தப் பக்கமாக வந்தார !

வீரேந்திரன் :—சரி. மற்றைப்படி நம்முடைய படைகளைல்லாம் அனிவருக் கப்பட்ட டிருக்கின்றனவா ?

சுந்தரன் :—ஓ ! அவை யெல்லாம் ஒழுங்காய்த்தாம் இருக்கின்றன. அதற் கொன்றஞ் சக்தேகமில்லை. இது நிற்க. சேரன் மந்திரி சீலர் ஏதோ காரியமாய் வெளியில் வந்திருப்பதாகச் சேவகன் சொன்னுள்ளன.

வீரேந்திரன் :—என்ன ! விஜந்தானு ?

சுந்தரன் :—ஆம். நிஜந்தான், மகாராஜா !

வீரேந்திரன் :—அப்படியாயின் நமது சற்குணவழுதியா ரெங்கே ? இன்னும் இங்கே வரவில்லையோ ?

[சற்குணன் வருகின்றான்.]

சுந்தரன் :—என ! அதோ அவர்களும் வந்து விட்டார்களோ ?

வீரேந்திரன் :—வந்தனம் வழுதியாரே! வாருங்கள். இப்படி வீற்றிருக்கள்.

கேட்டார்களோ ஒரு விசேஷம் ?

சற்குணன் :—வந்தனம். வந்தனம். அப்படி யென்ன விசேஷம்? தெரியாதே.

என் சுந்தரே ! நிற்கின்றீர் ? இப்படி யுட்காருமே?

சுந்தரன் :—அதற்கென்ன ? பாதகமில்லை. நான் இதோ இப்படி யுட்காருகின்றேன்.

வீரேந்திரன்:—சேரன் மந்திரி சுசீலனென்பவன் ஏதோகாரியமாய் வந்திருக்கின்றனம்!

சற்குணன்:—ஆ! அப்படியா? ஆனால் அவரை யுள்ளே வரச்சொல்லி என்ன சமாசாரமென்று கேட்கலாமே?

வீரேந்திரன்:—ஓ! சேவகா!

[சேவகன் வருகின்றார்.]

சேவகன்:—மகாராசா! ஆனை!

வீரேந்திரன்:—நீபோய் வெளியில் வந்திருக்கும் சேரன் மந்திரி சுசீலரை யுள்ளே வரச்சொல்.

[சேவகன் போகின்றார்.]

சற்குணன்:—அவர் முன் நம்மிடத்து இருந்தவராகையினுலே யொருவேளை நம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருப்பார். சகல முங் கேட்டால் தாமே தெரிகின்றன.

[சுசீலன் வருகின்றார்.]

சுசீலன்:—அடியேன் சேரன் மந்திரி சுசீலன் உபய மகாராஜா அவர்களுக்கும் வந்தனம்.

சற்குணன்:—சுசீலரே! இப்படி யுட்காரும். என்ன சமாசாரம் செளக்கியமா யிருக்கின்றோ? ஓர்முழுதும் இனிது வாழ்கின்றதா?

சுசீலன்:—ஆம். நம் சந்தரோசர் கிருபையினால் அடியேன் செளக்கியமாய்த் தானிருக்கின்றேன். மற்றைப்படி யான் வேறு இராஜகாரியமாய் வந்திருக்கின்றேன்.

வீரேந்திரன்:—மந்திரியாரே! நீர் வந்த ராஜகாரியமென்ன? சீக்கிரஞ் சொல் லும். நாம் போர் தொடங்கவேண்டும்.

சுசீலன்:—அடியேன் தாங்களும் சேரலும் பொருதாற் பலர் மாளவேண்டுமே யென்றும் நோக்கத்தோடு வெகு கஷ்டத்துடன் சேரராஜன் சூர சேநைத் தங்களுடன் சமாதானமாய்ப் போகும்படி இனக்கியிருக்கிறேன். ஒருவேளை தாங்களும் மெளியேன்மீது கருணைக்கார்த்து சமர் நிறுத்தி எல்லாருஞ் சேர்ந்து ஒருடன்படிக்கை செய்து கோடல் கூடாதா என்னும் எண்ணத்தோடு அடியேன் இவ்விடம் வந்தேன்.

வீரேந்திரன்:—என்னை ஐயா! வழுதியாரே! சுசீலர் சொல்லுகிறதைக் கேட்ட மர்களோ?

சற்குணன்:—அப்படியாயின் சுசீலரே! நாம் தந்திரதீர்ரத் தாதனுப்பிய போது சேரன் இருக்கி யிருக்கலாமே!

வீரேந்திரன்:—அதுவுமன்றி நான் தந்திரதீர்ரைச் சேரன் தன் ஆள்விட்டடித் தது ஸிதியாகுமோ?

சுசீலன்:—இவ்வாறு தந்திரதீர்ரையாரோ சிற்சில கயவர்கள் இடைவழியில்

அடித்துவிட்டார்கள் என்பதை எங்கொள் சூரிசென் உணர்ந்து கூக்குமூதும் அவர்களைக் கண்டு பிடித்தத் தருபவர்கள்கு வெகு மதி கொடுப்பதாகப் பறையறையித் திருக்கின்றன.

சுற்குணன்:—அப்படியாயின் சரிதான்.

சுந்தரன்:—எல்லாவற்றிற்கும் உம்முடைய அரசன் சூரிசெனை இவ்விடம் அழைத்துக்கொண்டு வர்மின்!

விரேந்திரன்:—ஆமாம். சுந்தரனே! நன்றாய்ச்சொன்னீர்! சரிதான். சுசிலே! தாங்கள் சென்று சேர்னை அழைத்து வந்து உடன்படிக்கை செய்துகொண்டு போகலாம்.

சுக்ளன்:—ஆனால் அடியேன் போய் வருகின்றேன்.

சுற்குணன்:—சரி, சரி. போய்வாரும். [சுசிலே போகின்றன.]

விரேந்திரன்:—வன்? வழுதியாரே! இப்பொழுது இங்கே வந்தபோன சுசில ரென்பார் நிஜமாகவே சமாதானம் பேசவந்தவரோ அல்லது நாம், என்ன செய்கிறோம் என்று வேவுபார்க்க வந்தவரோ? தங்களுக்கு இதைக் குறித்து ஏதாவது தெரியுமோ?

சுற்குணன்:—இல்லை, இல்லை. அப்படி வேவுபார்க்கவந்தவரா பிருக்கமாட்டார்.

விரேந்திரன்:—இல்லாவிட்டால் நல்லதுதான். எமக்கென்னவோ ஆச்சரியமா பிருக்கின்றது! இதுவரையிலும் நாம் போர்தொடக்குஞ் தருண மட்டும் சமர்செய்யச் சன்னத்தனுயிருந்தவன் இப்போது உடன் படிக்கைக்குவருவதை யோசித்துப் பார்க்குமிடத்து ஏதாவது எதிர் பராத செய்தி நிகழ்ந்து தானிருக்கவேண்டு மென்பது தோன்று கின்றது.

சுந்தரன்:—மகா ராஜா அவர்கள் எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுக்க வேண்டும். யான் எம்முடையபேனைத் தலைவனிடம் போகவேண்டும்.

விரேந்திரன்:—சரி. சிக்கிரமாக வந்து சேரும் வர்மனேனு நாம் உடன்படிக்கை செய்க்கையில் ஸீரும் இருக்கவேண்டும்.

[சுந்தரன் போகின்றன.]

ஓ! வழுதியாரே! தாங்கள் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களோ நம் சுந்தரரைப் பற்றி? மகா புத்திமான பிருக்கிறார்! இராஜ தங்கிரங்களும் போர்செய்ய முறைகளும் வெகு நன்றாகத் தெரிந்தவர்போலக் காணப்படுகிறார்! மேலும் மிகவும் கல்வி கற்றிருக்கிறார்! இவ்வளவு இளமைப் பருவத்திலே இவர்போலுங் கல்விமான் யானெங்குக் கண்டதில்லை!

சுற்குணன்:—யான் முன்னொருமுறை தஞ்சையிலிருந்தபோது அவரொடு சம்பாலித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் பேசியதினின்றும் அவர் அரசாட்சி முறையிலும் நீதி நூல்களிலும் இசை நூலிலும் விசேஷப் பயிற்சி யுள்ளவரென்று தெரிந்து கொண்டேன்.

வீரேந்திரன்:—இன்னும் அவருடைய தோழர் சுருபரென்பவர் மிகுதியாய்ப் பேசகிறதில்லை. அப்படியேஅவர் பேசத் தொடங்கிவிட்டால் அவர் பேச்சினும் மதுரமானது வேறொன்றுமில்லை!

சுந்தனன்:—ஆம். அவர் இனிய குரலுள்ளவர்; மிக மென்மைத் தன்மையும் அழகுமூடையவர்! அதிகமாய் யாவரோடும் ஊடாடிப் பேசகிறவரும் மல்லர். நானும் இரண்டொரு முறை கவனித்திருக்கிறேன். மற்றொப்படி நம்முடைய படைகளையும் பார்த்துக்கொண்டு வருவோம் வாருங்கள்.

[யாவரும் போகின்றனர்]

நாங்காங்களாம்

இடம்:—மதுரைமாநகரிலொரு வீதி

காலம்:—காலை

பாத்திரங்கள்:—வித்தியாசாகரப்புலவர், சில கணவான்கள்

முதற்கனவான்:—ஓய்! புலவரே! மந்திரி.சசிலர் நம் வழுதியாரோடு வர்மன் பொருட்டுச் சமாதானம் பேசப்போயிருக்கிறாரோ! அதென்ன மெய்தானு?

புலவர்:—மெய்யோ! பொய்யோ! அதனை யாம் அறிச்திலேம். இது விற்க. யாமெரன்று செய்யவுன்னினேம். அஃதென்னை யென்பிரேற் கூறுதும். (பாடுகின்றார்)

அருவருவ மானபர மானக்தத் தனிக்கடவுன்

மருவதுற மெழில்வையை மனியாற்றின் வடக்கரக்கண்

வருமனுட சமர்புரிய வக்தவிரு பெருவேந்தர்

கருமூற் துகவென்றி பெதுகவெனக் கவிசெய்வான், (க௦)

மனங்கொண்டு பல்லிதமாம் வாழ்த்துசெய்யுன் மிகவியற்றிக்

கனங்கொண்டு சிறப்புற்றுக் கழற்குபட்ட டம்பெற்றி

யினங்கொண்டு சன்மணியி னினங்கொண்டு கவிப்புடனே

தினங்கண்டு தனங்கொண்டு சீர்மேன்மைத் தனங்கொண்டு (காக)

முதற்கனவான்:—ஓய்! ஓய்!! புலவரே! போதும்! போதும்!! போதும்!!!

நிறுத்தும்! நிறுத்தும்!!

புலவர்:—என்ன! என்ன!! அப்படிச்செய்தாலென்ன!

இரண்டாங்கனவான்:—நன்று! நன்று! நுமது வெள்ளாறில் இன்னதென்று பொள்ளெனப் புலப்பட்டதே!

புலவர்:—ஏமே! (பாடுகின்றார்)

கற்றணர்ந்த நல்ல கவிவாண்ணன்றனக்குக்

குற்றங்கற் பித்த குணமிலியிச்—சிற்றற்றிலை

யெவ்வயினீ கற்று யெவர்கொலூப் தேசித்தார்

செவ்விலாப் புன்மையினுய்செல்,

(க௦)

இரண்டாங்கனவான்:—சரிதான். புலவருக்குப் பித்தம் அதிகமாய் விட்டது போனும்! அதுதான் வாய்க்குவங்தபடி யெல்லாம் பிதற்றுகின்றார்!

புலவர்:—எனையா!

இரண்டாங்கனவான்:—ஆமாம். உம்மைத்தாம்!

புலவர்:—யானே பிதற்றினேன் கொலோ? அன்றி நீவீர் பிதற்றினீர் கொலோ?

நன்றாராலோ சித்துக் கூறுதிரு!

இரண்டாங்கனவான்:—ஓய்! புலவீர்! இதுகாறும் நும்மைப் புலவாய்ப் புலவ ரென்று கருதியிருந்தேன்! இப்பொழுது வீவீர் பெருவாய்ப் புலவரா வின்றே!

புலவர்:—கேட்டார்! கேட்டார்! அவர்களைத்தலை.

இரண்டாங்கனவான்:—ஓய்! உமக்குக் கிழுத்தலையா? எமக்குக் கிழுத்தலையா?

முதற்கனவான்:—அதுமட்டுமா? அவர் பணவாசைகொண்ட சினம்!

புலவர்:—யாவர்?

இரண்டாங்கனவான்:—நீர் தாம்!

புலவர்:—நீவீர் வாளா திருத்திர்! யாம் உம்மோடு பேசகின்றிலேம்.

இரண்டாங்கனவான்:—ஆமாம்! சரியாய்ச் சொன்னீர்! ‘பணவாசை சொன்ட சினம்!’ நும்வாய்க்குச் சர்க்கரையிடவேண்டும்.

புலவர்:—வெற்றுரை! வெற்றுரை!!

இரண்டாங்கனவான்:—வெற்றுரையா! கேஞ்சும் யான் சொல்லுகின்றேன். நீர் முன் சந்திரனவழுதியார் அரசரா யிருக்குங்காலத்து அவர் வாயில் வித்வரானுயிருந்து அவர் மீது புகழ்ச்சிக்கவி பாடினீர்! இதுவரைக் கும் வருமணைப் புகழ்ந்தீர்! இப்பொழுதோ சோழனையும் வழுதி யையும் புகழுவெண்ணீர்! இவ்வளவும் அந்தப் பணப்பேராசையி னலோ அன்றேரி.

புலவர்:—ஓகோ! யாம் முன்னர் வன்மனைப்பாடிய கவியட்டு புகழ்ந்தன மெனக் கருதினீரோ! அது வசைக்கவி பென்பது மறியீரோ? மங்கல முதன் மொழி யல்லாத ‘நிம்பட்டு’ என்னுஞ் சொல்லைப் பிரயோகித்ததனால் மங்கலப் பொருத்த மின்மையும், சிறப்பில் சொல்லாதவின் சொற் பொருத்த மின்மையும் ஒற்று உட்படநான்கெழுத்தாதவின் எழுத் துப்பொருத்த மின்மையும், இன்னும் பிறப்பொருத்த மின்மையும் நீவீர் உணர்கிலீரோ? அன்றியும் ‘நிமிடத்தினிற்றெலையை’ என்பதைன் ‘நிமிடத்தில்லின்தொலையை’ என்று பிரித்து ‘அவன்’ என்பதையெழு வாயாக்கி ‘உறும்’ என்ற பயனிலையொடு முடித்து வேறுமெடாருள் கண்டிலீரோ?

முதற்கனவான்:—நீர் சொன்ன கவியிலே முதற்சொல் வழுதிக்கு அடைமொழியா யிருப்பதனாலே இவ்வமங்கலம் வழுதியைப் பற்றுதோ?

இரண்டாங்கனவான்:—இப்பொழுது நாம் கேட்டால் இந்தமாதிரியும் வரும் ஜக்கு வேண்டியவன் யாருங்கேட்டால் அது வழுதியைச் சேரு மென்றும் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் கூறித்திரியும் புலவர் பெருமானல்லரோ? இதைக் கருதியன்றே சோழனுங் கம்பரை நோக்கிப்,

“போற்றினும் போற்றுவர் பொருள்கொடாவிடிற்

மாற்றினுங் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்க ஞார்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே”

(கங்கி)

என்று சொல்லியது?

[முன்றுங்கனவான் வருகின்றுன்.]

முன்றுங்கனவான்:—ஓய்! புலவரே! உமக்கொரு சமாசாரம் தெரியாதே!

புலவர்:—என்ன? என்ன?

முதற்கனவான்:—அவர் சொன்னதற்குச் சமாதானஞ் சொல்லாமற் புதுச் சமாசாரம் விசாரிக்கப் புகுந்தே!

இரண்டாங்கனவான்:—சொல்லத் தெரிந்தால் உடனே சொல்லமாட்டாரோ! சட்டியில் இருந்தால் அகப்பைபில் வரும்!

புலவர்:—அவை யெல்லாம் நம் வயிற் பொருந்தா. சந்தேபொறுத்திர். இவர் சொல்வதைச் செவிக் கொண்டபின்றை நுமக்குச் சமாதானம் சொல்லுகின்றும்.

முன்றுங்கனவான்:—இப்பொழுது தான் பார்த்தேன். மந்திரி சீசிலரும் இந்த வஞ்சகவர்மனும் சில மெய்காப்பாளருடன் சோழன் பாசறைக்குப் போகிறார்கள்! ஏதோ சமாதானம் பேசுகிறதற்காம்!

புலவர்:—கேட்டிரோ அவர் கூற்றினை? யாம் அவ்வருமன்மீது இவ்வகைக் கவிபாடிய ஞான்று தொட்டு அவன் எய்திய இடுக்கண்களும் இப்போழத்து அவன் நம் வழுதியார் தாட்டுணையில் வீழ்ந்து சமாதானம் பேசி உயிர் தப்பிப் பிழைக்க என்னுதலுமீம் அவ்வகை சூரசேந்னையே பற்றியதென்பதற்குத் தக்க சான்று பகரும். அஃதன்றியும் வழுதியார்மாட்டு எமக்குள அன்பு அளவிட்டுரைக்கற் பானமையதன்று. எமது மாணுக்கருட் சிறந்தவனுய சுந்தராந்தன் றனக்கு என் மீதிருந்த அன்பையும் எனக்கு அவன் மேலிருந்த ஆதரத்தையும் பற்றி நும்பிடத் துரைப்ப தென்னே! அந்தோ! இத்தகைய மாணுக்கனைக் கொலைக்களம் படுத்த வருமன் தலைக்கண் உருமூருதோ!

முதற்கனவான்:—சரி. இவரிப்படித்தான் என்னவாவது சளசள வென்று பேசிக்கொண்டிருப்பார்!

இரண்டாங்கனவான்:—ஆமாம். நாமும் வையை யாற்றின் தென்கரைக் கண்.

ஒளித்திருந்து வர்மன் சமாதாம் செப்துகொண்டு வரும்பொழுது பார்ப்போம். வாரும்.

முதற்கணவான்:—இரும், இரும். என்ன போர்முரசம் முழுங்குகின்றதோ? சுந்தரன். யுத்தக் தொடங்கப் போகிறார்கள் போலும்.

முன்றுங்கணவான்:—போம், ஜூயா! போம். யுத்தமாவது நடக்கவாவது! இவன் போய் வழுதியார் காலிலே விட்டது ‘ஜூபா அப்பா’ என்று கெஞ்சப் போகிறான்! அவர் இரக்கப்பட்டு இவன் குற்றச்சை மறப்பாரே யன்றிப் போர் புரியார்!

புலவர்:—யாமிஹதக் குறித்து இப்பொழுது பேசிக்கொண் டிருத்தலெவன் கொல்? போகுதும். வம்மின்.

[யாவரும் போகின்றனர்.]

ஐந்தாங்கலாம்

இடம்:—சோழன் பாசகரை

காலம்:—காலை

பாத்திரங்கள்:—சற்குணவ், வீரேந்திரன்

வீரேந்திரன்:—என்? வழுதியாரே! பண்டகளையெல்லாம் நன்றாய்ச் சுற்றிப் பராத்துக்கொண்டு வந்திர்களா? போர்வீரர்கள் யாவரும் யுத்த சந்தத்தரா யிருக்கிறார்களா?

சந்தனன்:—நன்றாய்த்தான் பார்த்தேன். தார்ப்படை தாசிப்படை முதலிய யாவும் போர்தொடங்க நம்முடைய கட்டளையினைத் தாம் எதிர் பார்த்துக் கொண்டு விற்கின்றன.

[சேவகன் வருகின்றன்.]

வீரேந்திரன்:—அடே! சேவகா! அந்தச் சக்ஷீலனும், சூரியனும் வந்திருக்கிறார்களோ?

சேவகன்:—ஆமாம். மகராசா!

வீரேந்திரன்:—ஆனால் நீ சென்று அவர்களை வரும்படி சொல்லு.

[சேவகன் போகின்றன்]

(சக்ஷீலன், சூரியன், மெய்காப்பாளர் இவர்கள் வருகின்றனர்)

சூரியன்:—வந்தனம்.

(சற்குணனும் வீரேந்திரனும் எழுகின்றனர்)

வீரேந்திரன்:—வந்தனம், வந்தனம். தாங்கள் இப்படி வந்து வீற்றிருந்தருள வாலே.

சூரியன்:—இல்லை. இப்படி யுட்காருகிறோம்.

வீரேந்திரன்:—அவ்விடத்து இஷ்டம் எப்படியோ அப்படியே!

சந்தனன்:—என் விற்கிறீர்கள்? இப்படி யுட்காருங்கள்.

சக்ஷீலன்:—அதற்கென்ன கீட்காருகிறோம்.

வீரேந்திரன்:—எங்கே நம்முடைய சுந்தரர்? இன்னும் வரக்காணேம்.

சுற்குணன்:—இதோ வந்துவிடவார். அவர் ஒருநாளும் காலதாமதஞ் செய்ய மாட்டார். ஒருவேளை தம்முடைய ஆன்மனேசராகிய சுறுப்பரையுங் கூட்டிக்கொண்டு வருவார்.

வீரேந்திரன்:—இது விற்க. யாம் தங்களுடைய மந்திரியார் சசீலர் மூலமாய்த் தாங்களும் யாழும் சாமீமாபாயத்தை நாடி நடத்தல் நலமென்பது பற்றித் தங்களுக்கு எம்முடன் சமாதானமாய்ப் போவதற்கு இஷ்டந்தான் என்பதை யுனர்ந்து கொண்டோம். அஃது எமக்கும் இஷ்டமேயா மாயினும் எமது வழுதியார் இஷ்டம் எப்படியோ? அவருக்குத் துணைவிலியாய்ப் போந்தாம்.

சக்ஸீலன்:—இதற்குமுன் என்ன வித்திபாசக்கள் நடந்திருந்த போதிலும், அவற்றை யெல்லாம் மறந்துவிட வேண்டும். மற்றைப்படி நாமெல்லாம் இன்று நட்பாளராயினே மென்று எண்ணிக்கொள்ள வேண்டும். இவை தாம் யான் சொல்ல விரும்பினவை.

குருசேனன்:—ஆம். அந்தப்படியே செய்வதற்குத் தடை யொன்றுமில்லை.

சுற்குணன்:—அவையெல்லாம் சரிதாம். சசீலர் சொல்வது எமக்கும் உடன் பாடேயாம். (பாகீன்றூன்)

சந்தன கறுமரங் தன்னை வீழ்த்திய
வங்குதவாட்ட படையிற்கு முதவு நன்மனாந்
சிக்கதயி னிவைதான்கு தெளிகி லாரம்ம
தங்கம் கலமும்போய்ச் சாத வென்கொலோ? (கங்க)

வீரேந்திரன்:—அப்படியாயின் யாம் உடன்படிக்கையின் நிபந்தனைகள் இன் னின்னவெனத் தீர்த்துக்கொண்டு பொழுது போக்கின்றி எழுதத் தொடங்கவேண்டியது தான்.

சக்ஸீலன்:—ஆம், அப்படி இன்னின்ன வெனத் தீர்க்கவேண்டிய நிபந்தனைகள் என்ன இருக்கப்போகின்றன?

சுற்குணன்:—எமது நாட்டை எம்மிடம் ஒப்பித்துவிட்டு அவர் தம்முடைய சேரநாட்டிற்குப் போகவேண்டியது தான். மற்றைப்படி வேறென்னை?

குருசேனன்:—ஆம். யாம் வழுதியார் நாட்டை அவரிடமே யொப்பித்து விடு கிண்ணரேம். அதற்கு ஆகையைப் பொன்றுமில்லை. பிறகு எமது சேர நாட்டை யாம் பெறுவதற்கு ஏற்ற ஏற்பாகேள் நீவிர் செய்ய வேண்டும்.

வீரேந்திரன்:—அதற்கென்ன நீர் உமது நாட்டைப் பெறுவதற்குத் தடை யென்ன?

சக்ஸீலன்:—ஜூயோ! அது தெரியாதோ தங்களுக்கு? எமது வழுதியாருடைய மாமனூர் வீரமார்த்தாண்டத் தொண்டூராஜர் சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று கருவூரில் இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது!

சுந்தனன்:—இல்லென்னை? ஆச்சரியமாய் இருக்கின்றதே! நாம் முன்பு பரங்கிரிப் போர்க்கு அவரிடம் உதவிகோளா மைபற்றியும், மிறகு தம் நகராகிய காஞ்சிக்குப் போகாது தஞ்சைக்குப் போன்றை பற்றியும் உண்டாகிய கோபத்தினை லெம்மிடாந் தெரிவியாது தாமே படையெடுத்துச் சென்றிருக்கிறார் போதும்! இதுவும் ஒரு வினோதமே. மற்றைப்படி, கடம்பவனப் பெருமான் கருணையினால் மீட்டும் இராஜ்யாதிகாரம் பெற்றேன்! பெற்றும் பயனென்னை?—ஓ! என்னருமைச் சுந்தராந்தனே! இனி இந்நாட்டினை ஆள்பவர் யாவர்? நீடியும் உயிர்கிடுத்தாயே!

(கண்ணீர் சொரிகின்றன்.)

சூரோன்:—ஓ! வழுதியாரே! எனியேன் எவ்வளவோ தவஞ்செப்து புத்திர பாக்கிய மின்றி வருந்துங் காலத்து மகாதேவனருளால் ஒரு மக ஞாத்தனை! அவளையும் இழுக்குங் தெளர்ப்பாக்கியம் சம்பாவித்தது! இனி அவளை இழுந்த பிறகு எனக்கு அரசாள விருப்ப மில்லை. ஆகையால் நீரே அந்தச் சேராட்டைடயுங் கைக்கொள்ளும்.

(பெருமூச்செழிகின்றன்.)

[சுந்தராந்தனும் ரூபாவதியும் தங்கள் மாறுவேடம் நீங்கி வருகின்றனர்.]

சுந்தராந்தன்:—எனது அருமைத் தங்கையாரே! தங்கள் குமாரன் அடியேன் சுந்தராந்தன் நம்ஸ்காரம்!

(வணங்குகின்றன்)

ரூபாவதி:—எனது பிரியமுள்ள தகப்பனுரே! தங்கள் புதல்வி ரூபாவதி தெண்டனிடுகின்றேன்! (வணங்குகின்றன்)

சுந்தனன்:—(கண்ணீர் சொரிந்து) அப்பா! எனதருமை மகனே! சுந்தராந்தா! மதிகுலங் தழைக்க வந்த மாணிக்கமே! இன்னுமூலையோ? இன்று தான் உண்ணைப் பெற்றெழுத்தேன்! (தமுவிழுத்தமிடுகின்றன்.)

சூரோன்:—(கண்ணீர் சொரிந்து) அம்மா! என்கண்ணே! ரூபாவதி! என்குலம் விளங்கவந்த கோதிலாமணியே! நீ இன்னும் உயிரோடிருக்கிறோயோ? நீ இதுவளையிலும் எங்கிருந்தாயோ?

(தமுவி முத்தமிடுகிறன்.)

சுந்தனன்:—சோமசுந்தரோசப் பெருமானே! எனியேம் மீதும் நின்னுடைய அருடைஞ்சுக்க மிருந்தவாறு என்னே! என்னே!!

(இறைவளைத்துதித்துப் பாடுகின்றன்.)

* “தோண்ட வழுவ ராரத் தங்த
வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க
கரும்பணக் கச்சங்க் கடவுள் வாழ்க
வருந்தவர்க் கருளு மாதி வாழ்க”

* திருவாசகம்

வச்சங் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலு மீர்த்தாட் சொன்னோன் வாழ்க
குழிருக் துன்பங் துடைப்போன் வாழ்க
வெய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க.” (கங்கி)

குருசேநன்:—கானுமற் போன எனது அருமை மக்கொப்பெற்றேன்! இனி மேல் என்னெனக்கு அரியதேயோ! சந்திரசேகரருக்கு எம்மீது கருணை பிறந்தது இன்று தானே?

(இறைவனைத் துதித்துப் பாடுகள்ரூன்.)

* “ஆடக மதுரை யரசே போற்றி
கூட விலங்குக் குருமணி போற்றி
தென்றில்லை மன்றிலு ளாடி போற்றி
யின்றெனக் காரமு தானுய் போற்றி” (கங்கி)

வீரேந்திரன்:—நம்முடைய நாட்டிற் சந்தராயும், சுருபராயும் இருந்தவர்கள் இவர்தாமோ? ஆக்சரியம்! ஆக்சரியம்!! ஏன்? வழுதியாரே! உமது மகனுடைய அடையாளம் உமக்குஞ் தெரியாமலா போனிற்றும் ஆனும் சுருபரைப் பார்க்கும்போ தெல்லாம் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்துகொண்டே பிருந்தது.

கச்சிலன்:—பரமசிவாக்கனு இப்படி யெல்லாம் முடியவேண்டும் என்று இருக்கும்போது, யார் என்ன செய்தாலும் முடியுமோ?

குருசேநன்:—என் கண்மணியே! ரூபாவதி! நீ சற்குணவருமுதியார் மகன் சந்தராந்தன் மீது காதல்கொண்டு உடன்போயினேயோ? இனி ஒரு கணமேனும் தாழேன்! ஓ! கச்சிலரே! நீர் இப்பொழுதே சென்று மனமுரசன் சாற்றச் சொல்லுவீர்! நன்முகர்த்தம் பார்த்து நம் பெண்மணி ரூபாவதிக்குஞ் சந்தராந்தலுக்கும் விவாகம் நடத்தி விடவோம்! ஏன்? தாங்களெல்லோரும் அரண்மனைக்கு எழுந்தருளவாமே! பகவான் சிவபெருமானுடைய கடாட்சத்தாற் சகலமும் இனிமையாய் முடிந்தன!

[கச்சிலன் போகின்ரூன்.]

சற்குணன்:—ஆ! அப்படியா! இதோ புறப்பட்டோம்.

வீரேந்திரன்:—தாங்கள் முன்னர்ப்போங்கள். இதோ யாமும், சேனைத்தலைவர் முதலாயினார்க்கு மனமுரச மார்க்கும்படி உத்தரவு செய்துவிட்டு வருகின்றோம்.

குருசேநன்:—இல்லை, இல்லை. யாராவது சேவகர் மூலமாய்க் சொல்லி யதுப் பிக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம்.

(ஏகதொட்டர்க்கின்ரூன்)

* திருவாசகம்

சற்கணன்:—நம் அந்தப்புறத்திற்குப் போம் ஆக்குள்ளவர்களையும் அழைத் தக்கொண்டு செல்வோமே!

குருசௌன்:—அவர்களை அழைத்து வருவதற்கு எமது பட்டமகிழியைப் பரி வராக்களோடு வாத்திய கோஷங்களுடன் அனுப்புகின்றோம். நீங்கள் வாருங்கள்.

வீரேந்திரன்:—ஆனார்சரி, வாருங்கள். வழுதியாரோ! போகலாம். நீங்களிரு வரும் சம்பந்திகளாய் விட்டங்கள்! இனிமேல் உங்களுக்கு ஒரு குறையுமில்லை.

[யாவரும் போகின்றனர்.]

ஆருங்காம்

இடம்:—பாண்டியனரண்மலை

காலம்:—முற்பகல்

பாத்திரங்கள்:—கோமளவல்லி, செவிலி

கோமளவல்லி:—சமாதானஞ்சு செய்துகொண்டு வரப்போன தலைவரும் சகீல ரும்யாது காரணத்தினாலோ இதுவரையிதும் வரவில்லை? ஏதேனும் விபரிதம் விளைந்து விட்டதோ?

சேவிலி:—அம்மையே! தாங்க ளென்னுகிறபடி அவ்வாரென்றும் நடங்கிறுக்கமாட்டாது என்று என்னுகிறேன். ஏவனில் அரசர்களா யிருப்பவர்கள் அத்தன்மையான வஞ்சகப்போர் ஒன்றும் மிலேச் சர்களைப் போலச் செய்யவே மாட்டார்கள். ஆகையால் தாயே! இதைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

[சகீலன் வருகின்றன்.]

சகீலன்:—அடியேன் மந்திரி சகீலன் அரசிபாரவர்கட்டு வர்தனம்.

கோமளவல்லி:—என்? சகீலே! பேரன்காரிபம் என்னுமிற்று? எல்லாஞ்ச செவ்வையாய் முடிந்தனவோ? எங்கே மகாராஜா அவர்கள்? இன்னும் வரக்காணும்!

சகீலன்:—தாயே! எல்லாம் நம் மதுரேசர் கிருபையினாலே இவிகைமயாய் முடிந்துவிட்டன! கானுமற்போன மகள் நமது ரூபாவதியும் வருகின்றன!

கோமளவல்லி:—(கண்ணர் சொரிந்து கொண்டு) ஓ! ரூபாவதி! இன்று தான் நீ என்வயிற்றிற் பிறந்தாய்! மீனுட்சி! உன்னை வேண்டிக்கொண்ட தன் பலனை யண்டர்தேன்! நீ தான் இந்தக் கலியுகத்தில் உண்மையான தேவதை! உன்னை நம்பினார்க்குக் குறையு முன்டாமோ?

சேவிலி:—எனது கண்மணி ரூபாவதி இதுவரையில் எங்கிருந்தாள்? ஏன்? சகீலரவர்களோ!

[ரூபாவதியையும், சுந்தராதங்களையும் கூரகேன் பிடித்துக்கொண்டு வாராசிற்பச் சுற்குண்ணும் வீரேந்திரனும் வருகின்றனர்.]

கச்சீலன்:—அதோ நமது மகாராஜா அவர்களும் வழுதியாரும், சோமாஜாவும் வருகிறார்கள்! நிங்களிலிருவரும் சற்று உள்ளே போங்கள்.

[கோமாலல்லியுஞ் செவிலியும் போகின்றனர்.]

குரேஙன்:—தாங்களெல்லாரும் இப்படி விற்கிறுங் தருஞங்கள்.—அப்பா! எனது கண்ணே! சுந்தராகர்தா! இப்படி வா. (முத்தமிழென்றான்) ஒ! செலிரே! ஸீர் இவ்விடமிருந்து இவர்கள் அணைவருங் தங்கு வதற் கேற்ற வசதியான இடம் அமைப்பிராக. நாம் எனது கண்டெடுத்த நிசேஷபம்போலும் பெண்மணி ரூபாவதியையும் எமது அழகொரு வடிவமாய் அமைந்து லின்ற அருமை மருகன் சுந்தராகங்களையும் இட்டுக்கொண்டு அந்தப்புராஞ் சென்று அவ்விடத்திலுள்ள எமது தலையில் முதலாயினாரும் இவ்விருவரது காட்சியினுற் போதரும் ஆனந்தத்தை யதுபவிக்குமாறு செய்து வருகின்றோம். இதற்குட் சேவகா!

[சேவகன் வருகின்றனன்.]

சேவகன்:—மகராசா! ஆணை!

குரேஙன்:—நீ சென்று சிறையிலுள்ள நயவசக்கரச் சீக்கிரமாய் இங்கழைத்து வா. போ. தாமதஞ் செய்யாதே!

[சேவகன் போகின்றன்.]

[குரேஙனும், சுந்தராகங்களும் ரூபாவதியும் போகின்றனர்.]

வீரேந்திரன்:—வழுதியாரே! நாம் படையெடுத்து வரும்போது என்ன என்னத்தோடு வந்தோம்! அஃது எப்படி முடிந்தது! பார்த்திர்களா! இதுவன்றே சிவபெருமான் செயலென்பது!

சற்குணன்:—நம் அழகீசரது அருட்டிரேரகம் அவ்வாறிருக்கும்போது * “படுமைழு மொக்குளிற் பல்காலுங் தோன்றி” மாயும் மனிதர் செயலென்னே!

கச்சீலன்:—இவை யெல்லாம் நம் ஆலாசியாதர் ஆனந்தம்பூத் தயராங்கிற்குத் திருவருள் விளையாடல்களே யல்லேவா!

சற்குணன்:—ஆம். அதற்குமோ கரையுமென்டோ?

[குரேஙன் வருகின்றன்.]

குரேஙன்:—தமிழ் வேந்தர்காள்! அடியேன் இதுகாறுங் தங்கள் இருவரையுக் கணியே இவ்விட மிருத்தி விட்டுச் சென்ற பிழையைப் பொறுத்த தருஞாரிர்!

வீரேந்திரன்:—அதனுலைன்றும் பாதகமில்லை. விற்கிறுந்தருஞங்கள்.

[கயவசகன் வருகின்றன்.]

நயவசங்கள்:—ராஜ சமுகத்தில் அடியேன் நயவசங்கள் வந்தனம்!

குருசேநன்:—எமது பிரிய கேசராகிய நயவசங்கரே! எனியேம் உண்மையை விசாரியாது நுமக்கிழமூந்த பெருங் தீங்கினைக் குறித்து மிகவும் விசஙப்பகுகின்றோம். ஆதலினைம் பிழையைப் பொறுத்தருளுவீரன்று நம்புகின்றோம்.

(நயவசங்களை வணக்குகின்றன.)

நயவசங்கள்:—இவையனைத்தும் பழவினையின் பயனேயாம்! ஆதலின் அவற்றிற்காக நாம் மனவருத்த முறைவதென்னையோ! இறைவனே!

கருவூர் காவலா! எழுந்தருளுவாய்! நின்மீது தவறெறன்றுமில்லை!

(அரசனைழுகின்றன; கயவசங்கள் வீற்றிருக்கின்றன.)

வீரேந்திரன்:—ஏன் தாமதஞ்ச செய்யவேண்டும்? சோதிடம் வல்லாரை விளித்து ஒரு நல்ல சுப முகர்த்தம் வைத்து மணவினையைக்கடிய சீக்கிரத்தில் முடித்துக்கிடுவோமே?

குருசேநன்:—ஆ! அப்படியே செய்வோம்! ஏன்? சகிலரே! உம்முடைய சூமாரி அம்புஜாட்கியின் விவாகத்தையும் இதனெடு சேர்த்து நடத்தி விட்டா வென்னை?

சகிலன்:—ஆம்! அதற்கென்ன? அவ்விடத்து இஷ்டப்படியே செய்துவிடுவோம். அது விஷயத்தில் எனக்கு ஆசேஷப் மொன்றுமில்லை. மற்றைப்படி நமது நயவசங்கர் சூமாரன் சந்திரமுகதுடைய விவாகத்தையுஞ் சேர்ந்து நடத்திவிடலாமோ என்று நினைத்தேன். ஆனால் சமுகத்தின் எண்ணம் எப்படியோ!

சுந்துணன்:—ஏன்? அதையுஞ் சேர்த்தே செய்துவிடலாம். அதைக்குறித்து ஒரு யோசனையுமில்லை. ‘எங்கே எதிலும் மூன்று சேர்ந்து நடத்தலாகாது என்பார்களே யென்று நாம் நினைக்கப் போகிறோமோ?’ என்று அவ்விடத்தில் ஏதேனும் யோசனையுண்டோ?

குருசேநன்:—அஃதொன்றுமில்லை! அஃதொன்றுமில்லை!! நம்முடைய சமஸ்தானத்து வித்துவான் வித்தியாசாகரப் புலவருடைய சஷ்டியப்பந்திடியும் இப்பொழுது தான் வருகிறதாம். அதற்கென்னை? அதையுஞ் சேர்த்து இவற்றுடன் நடத்திவிட்டாற் போகிறது. சேவகா!

[சேவகன் வருகின்றன.]

சேவகன்:—மகராசா! உத்தரவு!

குருசேநன்:—நீ போய் நயவசங்கர் சூமாரன் சந்திரமுகனையும், மஞ்சிரியார் மருகன் சுகுசாரனையும் அழைத்துக்கொண்டு வா-

[சேவகன் போகின்றன.]

ஓ! சுசிலரே! ஸ் சென்று நமது சமஸ்தானத்துக் குருமுந்த்தி ஜோசி யரைக் கேட்டு ஒரு நன் முகூர்த்தம் வைத்துக்கொண்டு விரைவாய் வாரும்!

சுசிலன்:—ஆகுக. அப்படியே!

[சுசிலன் போகின்றன்.]

[சேவகன் வருகின்றன்.]

சேவகன்:—இதோ அவர்களும் வந்துவிட்டார்கள்!

[சேவகன் போகின்றன்.]

[சுகுமாரனுஞ் சந்திரமுகனும் வருகின்றனர்.]

சுகுமாரன்:—ராஜசங்கிதியில் அடியேன் சுகுமாரன் வந்தனம்.

சந்திரமுகன்:—அடியேன் சந்திரமுகன் வந்தனம்.

வீரேந்திரன்:—இப்படி வாருங்கள் சமீபத்தில்.

குரேசேன்:—வாருங்கள்!—சேவகா!

[சேவகன் வருகின்றன்.]

சேவகன்:—மகராசா!

குரேசேன்:—நீ நம் அந்தப்புறஞ் சென்று, நமது மகளையும் மருகளையுஞ் சீக் கிரம் இங்கு அழைத்துவா!

[சேவகன் போகின்றன்.]

சற்குணன்:—வையை யாற்றின் வட்கரையில் நமது பாசறைக்கு ஆளாலுப்பி யாயிற்றோ?

குரேசேன்:—ஓ! அப்பொழுதே எமது தலைவியும் பரிவாரங்களுஞ் சென்றிருக் கிறார்கள். இதற்குள் வந்திருப்பார்கள்.

[சந்தராங்தனும் ரூபாவதியும் அம்புஜாட்சீயுங் காகமாலையும் வாரா நிற்பச் சுசிலனும் வருகின்றன்.]

(சந்தராங்தனுஞ் சுகுமாரனுஞ் சந்திரமுகனும் பேசிக்கொள்ளா நிற்ப ரூபாவதி தன் ரேழிமாரோடு பேச்கின்றார்.)

சற்குணன்:—என்ன? சுசிலரே! என்றைக்கு முகூர்த்தம் வைத்தார்?

சுசிலன்:—இன்றைக்கு எட்டாநாட்கு குருவாரம் மகா வித்துவான் வித்தியா சாகரப்புலவருடைய சஷ்டியப்பதபூர்த்தி வருதலின் அதற்கும் ஏற்ப அன்றைக்கு மிதுனலக்கிணத்தில் வைத்திருக்கிறார்! அன்றைக்குச் சகலமும் நன்றாயிருக்கின்றன வென்று சொன்னார்.

குரேசேன்:—சரி. அதே முகூர்த்தம் மற்றைய முன்று விவாகங்களுக்கும் பொருந்துகிறதோ? அதைக் கேட்டாரோ?

சுசிலன்:—ஆம். அஃது அந்த மூன்றுக்கும் பொருந்துகிறது என்று தான் சொன்னார்.

குசேன்:—ஆனால், நமது குமாரி ரூபாவதியின் விவாகத்தொடு மந்திரி சௌலர் புத்திரி அம்புஜாட்சியின் விவாகமும் நபவசர் குமாரன் சந்திர முகன் விவாகமும் புலவர் சஷ்டியப்தமும் நடத்தப்பட்டுள்ளது. வழுதி யாரே! தங்களுடைய மரமனார் வீரமார்த்தாண்டத் தொண்டை ராஜருக்கு நிருபம் எழுதிக் கூடிய சிக்கிரத்தில் அவரை வரவழைக் குங்கள். நாமும் எமது மந்திரியார் இராஜோபாயரை வரவழைக் கிடிரோம். சரி. வெகுஞேரமாயிற்று. நாம் இனிச் சென்று சற்று இளைப்பாறுவோம். வாருங்கள்.

சற்குணன்:—சரி. போகலாம்.

(இதைவிணக் துதித்துப் பாடின்றன.)

உளமென்னு மாலயத் துண்ணொவுத் துப்பணியு
முத்தமப் பத்தராவார்
தனர்கின்ற காலத்தி ஓன்றுகோ லாகியவர்
தம்மைப் புரங் துமவந்தம்
வாரங்பு விவதகொண்மன வைவதனு ஜால்வின்ப
மகைபொழியு மெழிலியாகி
யொளிர்ச்சி தாகந்த மூர்த்தியே யெவ்வண்ண
முனதருளை வாழ்த்துக்கேனே.

(காள)

* “வானுகி மண்ணுகி வளியாகி யொளியாகி
யூனுகி யூயிராகி யுண்ணமையுமா யின்மையுமாய்க்
கோனுகி யானெனதென் நவரவரைக் கூந்தாட்டு
வானுகி சின்றுணய யென்கொல்லி வாழ்த்துவனே”

(காஞ)

[யாவரும் பேருகின்றனர்.]

ஐந்தாம் அங்கம் முற்றிற்று

பின் னுடை

சந்தராங்கன்:—எங்களும் வியாபாரக் இன்பழும் இரக்கமுமுடைய எல் வாம் வல்ல சசனது அருள்பெற்றுக் கல்வி கற்றுப் பொருளுற்றுச் சீர்த்தி வரய்த்து, இணக்கமுள்ள மகைவியை படைந்து நன்மகவுச் செல்வம் பொருக்கித் தற்காலத்துப் பிறர்கள்கை நாடி வாழுதலே மாந்தரியல்பாம். ஆதலீன் இயற்கை விரோதமாகிய நெறியினிற் செல்லுதலோழிந்து, இயற்கை வொழுங்கின் முறை வழுவாது ஒழுகுவேமாக. பிறர் பொருளை வெல்குதலும் பிறர்க்குக் கேடு சூழ்தலுங் தனக்கே துன்பங் தருதலைக் கண்கூடாகக் கண்டனமாத வின் அவற்றினின்றுக் கூவிரவேமாக. மணவினையின் மூலமாயுள் எது மெய்யன்போம். ஆதலீன், அதனைக் கேவலம் உடற்கூட்ட மாக என்னுகின்ற மாந்தர்மதி யென்னே! உளத்தோடு உளஞ் சென்று ஒன்றலே காதல்! அதுவே மெய்யன்பு அதுவே உண்மை கேசம்! இல்லாழ்க்கையே நல்லொழுக்கக் கற்பிக்கும் உத்தமக் கல்லூரியாம். ஆகவே அகிலத்துள்ள ஆண்மகோடிகளை வெறுத் துத் துறவறம் பூண்டிடல்வற்றி மெய்ந்திலை தவறி வாழுங்கர போலாது, அன்பினாற் கட்டுண்டு இல்லறம் பூண்டு மனித சமூகத் தில் இருந்து பிறர்க்குப் பயண்பட்டு வாழ்வேமாக.

(வாழ்த்துப் பாடுகின்றன.)

என்னை யானு மரமதை மீச னருளாற் பொய்த்தலின்றி
யென்று மெழிலி செறிக்குமை யினிதித் பொழிக வாடவர்தாக்
கன்னற் சாந்தைப் பாகுதனைக் கண்ணடை வென்ற மொழியுடனே
கழிவாயில் வழியையெடுக்க கரசா மாதர்தமோ
ஏன்னல் சிறிது மெய்தாம வெனது பிரானை மனசிறவி
யில்ல ரத்தி னியல்வழுவா திருங்தெஞ் னான்று மின்புறுக
ஏன்னர் மகிப ரசாள்க னான்க் தழுத்து விளக்கியிங்க
ஞாலத் துள்ளார் யாவருமே ஏன்மை யடைந்து வாழியலே. (க0க)
(போகின்றன)

நுபாவதி நாடகம் முற்பிற்று

பரதவாக்கியம்

நேரிகை வெண்டா

இன்னமிழ்துங் கைப்ப வினிக்குங் தமிழ்மொழியும்
பொன்னுமருள் புங்கிப் புலவோரு—மன்னியெற்குக்
செங்கமிழ்கற் பித்தகலைச் செஞ்சொற் சபாபதியுஞ்
சங்கதமும் வாழியவே தாம்.

(கக0)

வாழி தது

கல்லிருத்தம்

குங்க ராங்க வள்ளற்குங் சோபன
மங்க வாணக்கிமாதுரு பாவதி
யெங்க காளினு மெய்துக சோபன
நங்க நாடக நண்ணுக சோபனம்.

(ககக

தீருக்கிற்றம்பலம்